

8. இறைக்கொள்கையும் வரவுசெலவுத்திட்டத் தொழிற்பாடும்

8.1 பொதுநோக்கும் கொள்கை உபாயமும்

பேரன்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மேம்படுத்துதல் பொருளாதாரத்தில் முதலீட்டினையும் சேமிப்புக்களையும் அதிகரித்தல், தொழில்நிலை மற்றும் வருமை ஒழிப்பினை ஊக்குவித்தல் ஆகிய நோக்குடன் அன்மைய இறைக்கொள்கை உபாயமானது எளிமையான, குறைந்த வீதி, தீரிபுகளற்ற வரிமுறை வீண் விரயம் மற்றும் முன் னுரிமையல் லா செலவினங்களை ஒழுங்குமுறைப்படுத்தல், அரசு தொழில் முயற்சிகளின் சீர்திருத்தங்கள் மற்றும் அரசு படுகடன்களை மீண்மைத்தல் என்பவற்றை இலக்காகக் கொண்டிருந்தது. இக்கொள்கைகளுடன் இசைந்து செல்லும் விதத்தில், 1999இல் அடையப்பட்ட இறைமுன்னேற்றங்களை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் 2000ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. எனினும் உயர்வடைந்த பாதுகாப்புச் செலவினம் மற்றும் பன்னாட்டுச் சந்தைகளில் அதிகரித்த எண்ணெய் விலைகள் ஆகிய இரு முக்கியமான பாதகமான நிகழ்வுகளினால் 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இறை இலக்குகளைக் கொண்ட சாதனைகளை அடைவது மிகக் கடினமாகி விட்டது. இதன் விளைவாக, 2000ஆம் ஆண்டில் இறைக் குறிகாட்டிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மோசமான தன்மை அன்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட உறுதிப்பாட்டுப் பாதையிலிருந்தும் திரும்பிவிட்டமையைப் பிரதிபலித்தது.

பன்னாட்டு சந்தையில் தானப்பட்ட உயர்ந்த மசகெண்ணெய் விலைகள், பன்னாட்டுச் சந்தையில் இலங்கை ரெவிகோம்மின் பங்குகளை விற்பதற்கான சாதகமற்ற வாய்ப்புக்களுடன் இணைந்து கொண்டமை மோசமான இறைச் செயலாற்றத்தினைப் பாதித்த சில வெளிக் காரணிகளாகும். பாதுகாப்பு செலவினத்தில் ஏற்பட்ட எதிர்பார்க்கப்படாத பாரிய செலவுகள் உள்நாட்டுச் சூழலினால் ஏற்படுத்தப்பட்ட உறுதிப்பாட்டின்மைக்கு முக்கிய பொறுப்பாக இருந்தன. இது பொருளாதாரத்தின் பெரும்பாலான நிருவகிக்கப்பட்ட விலைகளில் மேல் நோக்கிய திருத்தங்களைச் செய்வதனை அவசியமாக்கியது. நுகர்வோர் மீது சமைகளை விதித்த இவ்விலைத் திருத்தங்கள், குடித்தொகையின் தெரிந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு நிவாரணத்தினை வழங்குவதனை நோக்கமாகக் கொண்ட இறை வழிமுறைகளுக்குக் காரணமாகியது. வலுவிழந்த அரசிறைச் செயலாற்றமும் வரவுசெலவுத்திட்ட பிரச்சனைகளுக்கு காரணமாகியது.

அதிகரித்த இராணுவ செலவினம் ஏற்படுத்திய தாக்கத்தினைக் குறைப்பதற்கு சரியான அரசிறை மற்றும் செலவின வழிமுறைகள் எடுக்கப்பட்டபோதும், 2000ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத் தோற்றப்பாடு மோசமாகவே காணப்பட்டது. இதன் விளைவாக, 2000ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட வெளிப்பாடு இறை செயலாற்ற நியதிகளில் சறுக்கும் தன்மை ஒன்றைப் பிரதிபலித்தது.

2000ஆம் ஆண்டில் வரவுசெலவுத்திட்டத்தின் தீர்ண்ட பற்றாக்குறை 1999இன் மொ.உ.உற்பத்தியின் 7.5 சதவீதத்திலிருந்து ஆரம்ப வரவுசெலவுத்திட்ட இலக்கான 7.6 சதவீதத்திலிருந்து அரசு மொ.உ.உற்பத்தியின் 9.9 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. இறைப் பற்றாக்குறையில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு அரசு இறைத்திரட்டலில் ஏற்பட்ட வீழ்ச்சியும் மீண்டெழும் செலவினத்தின் பேரில் உறப்பட்ட உயர்ந்த செலவுகளுமே காரணமாகும். மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசிறை 1999இன் 11.7 சதவீதத்திற்கெதிராக மொ.உ.உற்பத்தியின் 16.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் நடைமுறைச் செலவினம் முன்னெய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 18.7 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 20.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. அரசிறைப் பக்கத்தில், வரி மற்றும் வரியல்லா மூலங்களில் குறைந்தளவான சேகரிப்புக்கள் காணப்பட்டன. 2000ஆம் ஆண்டு மேயில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட உயர்வே அரசின் நடைமுறைச் செலவினம் உயர்வதற்கு பெருமளவு காரணமாகியது. குறைந்த வருமான சேகரிப்புக்கள் மற்றும் உயர்ந்த நடைமுறைச் செலவினம் என்பவற்றின் இணைந்த விளைவாக வரவுசெலவுத்திட்டத்தின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை முன்னெய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 1 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது ஆரம்ப வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் எதிர்பார்க்கப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீதம் கொண்ட சேமிப்புக்களுக்கு மாறானதாகும். அரசு முதலீடுகள் முன்னெய ஆண்டினைப் போன்றே 2000ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 6.4 சதவீதத்தில் பேணப்பட்டது. 2000ஆம் ஆண்டிற்கான உயர்ந்த பற்றாக்குறைகள் 1999இன் மொ.உ.உற்பத்தியின் 6.8 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 9.4 சதவீதத்திற்கு உயர்வடைந்த உள்நாட்டுக் கடன்பாடுகளின் மூலமாக நிதியிடப்பட்டன. கடந்த அன்மைக்காலத்தில் உள்நாட்டுக் கடன்பாடுகளில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த பெருமதி இதுவாகும். வங்கித்தொழில் துறையிலிருந்தான கடன்பாடுகள் 1999இன் மொ.உ.உற்பத்தியின் 2.4 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. வங்கி நிதியிடலை

நாடுவதற்கான தேவை ஏற்பட்டமைக்கு ஆரம்பத்தில் திட்டமிட்டவாறு ரெவிகோம் பங்குகளை விற்பதற்கு தடையாக இருந்த சாதகமற்ற வெளிநாட்டு சூழல் ஒரளவிற்கு காரணமாக இருந்தது.

இறைத்துறையில் ஏற்பட்ட மோசமான தன்மை பொருளாதாரத் தின் பேரண்டப் பொருளாதார அடிப்படைகளில் மோசமான தன்மையினை விளைவித்தது. அரசின் உயர்ந்த பற்றாக்குறை சென்மதி நிலுவையின் மோசமடைந்த நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறையைப் பிரதிபலித்தது. வரையறுக்கப்பட்ட மூலதன திரட்டலின் பின்னணியில், இறை விரிவாக்கமும் நாணய பெறுமானத்தேயிற்கு காரணமாக இருந்தது. நாணயத்துறையில் மத்திய வங்கியிலிருந்தான உயர்ந்த அரச கடன்பாடுகள் வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட மிகக் கூடியவு வீழ் சி சியை எதிரீடு செய்தபோதும் ஒதுக்குப்பணம் அதிகரிப்பதற்கு பங்களித்தது. உள்நாட்டு நிதியங்களுக்கான அரசின் உயர்வடைந்த கேள்வி, முக்கியமாக, என்னெண் விலைகளின் உயர்வு காரணமாக அரச கூட்டுத்தாபனங்களின் அதிகரித்த கடன்பாட்டுத் தேவைகளுடன் சேர்ந்து உள்நாட்டு வட்டி வீதங்களின் மீது மேல் நோக்கிய அமுதத்தினைக் தோற்றுவித்தது. சந்தையினால் நிர்ணயிக்கப்படும் அரச பினையங்கள் மீதான விளைவு வீதங்கள், இவ்வாண்டுக் காலத்தில் சராண்டு திறைசேரி முறிகளுக்கான விளைவுவீதம் 22 சதவீதத் திற்கு உயர்வடைந்தமையுடன், முன்னெண்பொழுதுமில்லாத மட்டத்திற்கு அதிகரித்தன.

இவ் இறை வெளிப்பாட்டின் கொள்கைச் சிக்கல்கள் 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடுத்தரகால இறைக்கொள்கை உபாயத்திலிருந்தும் விலகிச் செல்வதாக இருந்தது. இவ்வாயம் 2000ஆம் ஆண்டின் மொ.உ.உற்பத்தியில் 7.6 சதவீதம் கொண்ட குறைந்த வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையையும், அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் பற்றாக்குறையில் முன்னேற்றகரமான குறைப்புக்களை ஏற்படுத்துவதனாடாக படிப்படியான வரவுசெலவுத்திட்ட திரட்சியை அடைந்து 2001ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியில் 6 சதவீத பற்றாக்குறையையும் 2002ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியில் 5 சதவீத பற்றாக்குறையையும் அடையலாம் என எதிர்பார்த்தது. குறைந்த பற்றாக்குறையானது வரிஅமைப்பின் அரசிறை நெகிழிச்சித் தன்மையினை மேம்படுத்தல், மீண்டெழும் செலவினங்களை கட்டுப்படுத்தல், முன்மதியுடைய காசு முகாமைத்துவ நடைமுறைகள் என்பவற்றை இலக்காகக் கொண்ட இறைச் சீராக்க வழிமுறைகளிலிருந்து கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வழி முறைகள் ஒன்று சேர்ந்து வரவுசெலவுத்திட்ட நடைமுறைக்கணக்கில் 2001ஆம் ஆண்டு மொ.உ.உற்பத்தியில் 2.5

சதவீதமும் 2002ஆம் ஆண்டின் மொ.உ.உற்பத்தியில் 4 சதவீதமும் கொண்ட மிகையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை 2000ஆம் ஆண்டில் அரச முதலீடு மொ.உ.உற்பத்தியின் 8.8 சதவீதத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதன் மூலம் நாட்டின் நீண்டகால அபிவிருத்தியில் முக்கியமான பங்காளர் என்ற அதன் அந்தஸ்தை மீண்டும் பெற்றுக்கொள்கிறது.

2000ஆம் ஆண்டில் அரச அதன் வரிவிதிப்பு உபாயத்தில் இரு முனை அனுகுமுறையினைப் பின்பற்றியதனால் அரசிறைத்திரட்டல் மற்றும் வரி அமைப்பினை ஒழுங்குமுறைப்படுத்தல் என்பன கொள்கை நடவடிக்கைக்கான மையத்துறைகளாக உள்ளடக்கப்பட்டன. அரசிறைத்திட்டல் பேரண்டப் பொருளாதார உறுதிப்படுத்தல் விடயத்தினைக் கட்டுப்படுத்துவதைனை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில், பொருளாதாரத் தில் காணப்படும் அமைப்பியல் தடைகளை அகற்றும் நோக்குடன் வரிஅமைப்பை ஒழுங்குமுறைப்படுத்துவதனை அரச தொடர்ந்தும் மேற்கொண்டது.

பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் வரி முறையில் விதிக்கப்பட்டிருந்த அமைப்பியல் தடைகள் தீர்வை முறையை ஒழுங்கு முறைப்படுத்தியதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. வரிமுறையினாடாகப் பன்னாட்டு வர்த்தகத்திற்கு இழைக்கப்பட்ட பாராபட்சமான தன்மையைக் குறைக்கும் நோக்குடன் இறக்குமதித் தீர்வை அமைப்பிற்கு சீராக்கங்கள் செய்யப்பட்டன. உள்நாட்டுக் கைத்தொழில்களை சருவதேச போட்டிக்கு உட்படுத்தப்படுவதனைக் குறைப்பதன் மூலம் வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைத் தடைசெய்வதன் காரணமாக வெளிநாட்டு வர்த்தக வரிகளில் பெருமளவு தங்கியிருத்தலானது புதிய தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதாரத் தின் இயல்லவை தடைசெய்யக்கூடுமையால் தீர்வைச் சீர்திருத்தங்கள் சரியான நெறிப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியிருந்தன. இதன் காரணமாக 1995இல் அறிமுகப்படுத்தப்பட்ட 10.20 மற்றும் 35 சதவீத தீர்வை வீதங்களை உள்ளடக்கிய மூன்று பிரிவு தீர்வை அமைப்பு 10 மற்றும் 25 சதவீதத்தினைக் கொண்ட இரு பிரிவு தீர்வை அமைப்பிற்கு குறைக்கப்பட்டது. 1999இல் 30 சதத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஆக்கூடிய தீர்வை வீதம் 2000ஆம் அண்டில் 25 சதத்திற்கு குறைக்கப்பட்டது. 25 சதவீதப் பிரிவு முடிவடைந்த உற்பத்திகளுக்கு பொருந்துவதாக இருந்தவேளையில் 10 சதவீத தீர்வை இடைநிலைப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டது. எனினும், உள்ளூர் வேளாண்மையாளர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொருட்டு தெரிந்தெடுக்கப்பட்ட வேளாண்மை உற்பத்திகளின் மீதான இறக்குமதித் தீர்வை உயர்ந்த வீதமான 35 சதவீதத்தில் பேணப்பட்டது.

பெற்றோலிய உற்பத்திகளின் விரிவிதிப்பினை இலகுபடுத்தும் பொருட்டு, மசகென்னெனையை மீதான இறக்குமதித் தீர்வை முடிவடைந்த பெற்றோலிய உற்பத்திகள் மீதான உற்பத்தி வரியின் மூலம் மாற்றீடு செய்யப்பட்டது. இதன் படி 2000ஆம் ஆண்டு பெப்புருவாயில் மசகென்னெனையை மீதான இறக்குமதித் தீர்வை அகற்றப்பட்டதுடன் 45 சதவீதமான உற்பத்திவரி மசல், மன்னென்னெனையை, பெற்றோல் என்பன மீது விதிக்கப்பட்டது. இவ்வழிமுறையானது, இதுவரை மசல், பெற்றோல் மற்றும் மன்னென்னெனையை என்பன மீது வேறு விதிக்கப்பட்டிருந்த முறையே 15 சதவீத 50 சதவீத மற்றும் பூஜ்ய சதவீத உற்பத்தி வரிகளை ஒருமுகப்படுத்தியதன் மூலம் பெற்றோலிய உற்பத்திகளின் வரிவிதிப்பு இலகுபடுத்தப்பட்டது. 2000ஆம் ஆண்டு நவெம்பரில், இம்முன்று உற்பத்திகள் மீதான உற்பத்தித் தீர்வை 35 சதவீதத்திற்கு கீழ்நோக்கி திருத்தப்பட்டது.

தீர்வை அமைப்பு கீழ் நோக்கித் திருத்தப்பட்டு இலகுபடுத்தப்பட்டமையின் காரணமாக, 2000ஆம் ஆண்டில் அரசாங்கம் உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் வேளாண்மையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை உயர்த்தும் நோக்குடன் தீர்வை முறையினை மெருகூட்டியது. உண்ணத்தக்க என்னைய மீதான இறக்குமதித் தீர்வை தளர்த்தல் 2000ஆம் ஆண்டு மாச்சில் நீக்கப்பட்டதுடன், தெங்குத் துறையினைப் பாதுகாப்பதற்கான 25 சதவீத இறக்குமதித் தீர்வைக்கு மேலதிகமாக 25 சதவீத மேலதிகக்கட்டணம் விதிக் கப்பட்டது. தீர்வை வீதங் களை ஒழுங்குமுறைப்படுத்தும் பொருட்டு சோளத்தின் மீது பேணப்பட்ட 5 சதவீத இறக்குமதித் தீர்வை 10 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. 2000ஆம் ஆண்டு பெப்புருவாயில் 10 சதவீதத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட சீமெந்து மீதான சுங்கத்தீர்வை, உள்நாட்டு சீமெந்து கைத்தொழிலின் மீளமைத்தலுக்கு உறுதியளிக்கும் பொருட்டு தெரிந்தெடுக்கப்பட்ட வகைகளுக்கு 2000ஆம் ஆண்டு யூனில் 25 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. உள்நாட்டு வேளாண்மையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை உயர்த்தும் பொருட்டு 2000ஆம் ஆண்டு ஒக்து இறுதியிலிருந்து 2000ஆம் ஆண்டு நவெம்பர் இறுதி வரையிலான மூன்று மாதகாலப்பகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் மீது 35 சதவீத பெறுமான வீத வரியைக் கொண்ட மேலதிகக்கட்டணமொன்று விதிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு திசைம் பால் கி.கிறாமிற்கு ரூ.20 கொண்ட குறித்துரைக்கப்பட்ட தீர்வையின் மூலம் உருளைக்கிழங்கு மீதான இறக்குமதித் தீர்வை நீக்கப்பட்டதுடன் மேலதிகக்கட்டணமூம் அகற்றப்பட்டது. நெல்/அரிசியின் உள்நாட்டு வழங்கலைச் சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சனைகளை நீக்கும் பொருட்டு

2000ஆம் ஆண்டு யூலையில் அரிசி இறக்குமதி உரிமைத் தேவைப்பாடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டது.

வரி அமைப்பின் நெகிழிச் சித்தன்மையினை மேம்படுத்தும் பொருட்டு முதலீட்டுச்சபை மற்றும் முதலீட்டுச்சபையல்லாத துறைகள் இரண்டிற்கும் வழங்கப்பட்ட வரிச் சலுகைகளின் மிகையான தன்மைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்தது. முதலீட்டுச் செறிவுகளை, ஆள் ஒருவரின் மதிப்பிடத்தக்க வருமானத்திற்கெதிராக எதரீடு செய்வதனை அனுமதித்த முதலீட்டு வரிச் சலுகை 2000ஆம் ஆண்டில் முடிவடைந்தது. எனினும், முதலீட்டுச் செலவில் பயன்படுத்தப்படாத மீதப்பங்கு முன்கொண்டு செல்லப்படுவதற்கு அனுமதிக்கப்படுகின்றமையினால் இவ்வழிமுறையின் அரசிறை உள்ளடக்கல்கள் எதிர்காலத்தில் உணரப்படும். மேலும், புதுக் கம்பனிகள் மற்றும் ஏற்கனவேயுள்ள கைத்தொழில்களுக்கு முன்னேற்றம் கண்ட தொழில்நுட்ப பொதியின் கீழ் வழங்கப்பட்ட புதிய வரிவிடுப்புக்கள் 2000ஆம் ஆண்டு ஏப்பிரல் 1இல் காலாவதியாகின். முன்னேற்றம் கண்ட தொழில்நுட்பத் தொகுதி வரிவிடுப்புக்களையும் முன் னேற்றம் கண்ட தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்ற கைத்தொழில்களுக்கான தீர்வையற்ற இறக்குமதிகளுக்கான வசதியையும் உள்ளடக்கியுள்ளது.

முதலீட்டுச்சபைத் துறைகளைப் பொறுத்த வரையில், முதலீட்டுச்சபை தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக, 2000ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு, அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1994இற்கு முன்னர், ஏற்றுமதி சாரா முதலீட்டுச்சபைத்தொழில் முயற்சிகள் செயற்றிட்டத்துடன் தொடர்பான மூலதனப் பொருட்களை சுங்கத்தீர்வையின்றி வரையறையற்ற காலப்பகுதிக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் 2000ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்துடன் ஏற்றுமதி சாரா முதலீட்டுச்சபைத்தொழில் முயற்சிகளின் செயற்றிட்டம் தொடர்பான மூலதனப்பொருட்களின் தீர்வையற்ற இறக்குமதிகள் செயற்றிட்ட நடைமுறைப்படுத்தல் காலப்பகுதிக்கு மட்டும் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வசதியை ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டுள்ள ஏற்றுமதி சாரா முதலீட்டுச்சபைத் தொழில் முயற்சிகளைப் பொறுத்தவரையில் கட்டுப்பாடுகள் 2001ஆம் ஆண்டு மார்ச்சிலிருந்து பொருந்தும். மேலும், முதலீட்டுச்சபைக் கம்பனிகளின் தற்பொழுதுள்ள ஊர்திகளுக்குப் பதிலாக தீர்வையற்ற ஊர்திகளை இறக்குமதி செய்வதற்கான வசதியும் 2000ஆம் ஆண்டு சனவரியிலிருந்து புறக்கீடு செய்யப்பட்டது. மேலும், அரசும் முதலீட்டுச்சபைத்தொழில் முயற்சிகளுக்கான

தீர்வையற்ற அடிப்படையில் ஆடம்பர ஊர்திகளை இறக்குமதி செய்வதற்கான வசதியை 2000ஆம் ஆண்டு சனவரியில் நிறுத்திக்கொண்டது.

ஊக்குவிப்பு அமைப்பினை ஒழுங்கு முறைப்படுத்தும் பொருட்டு ஊக்குவிப்புக்கள் முன்னுரிமைத்துறைகளுக்கு மட்டுமே கிடைப்பதனை உறுதிப்படுத்தும் வேண்டியில் அரசிறை ஒழுங்குகளை மிகக் குறைக்கின்ற விதத்தில் முதலீட்டுச்சபைத்திட்டத்தின் பிரிவு 17இன் கீழ் அனைத்து ஊக்குவிப்பு வகைகளுக்கும் ஆகக்குறைந்த முதலீட்டு வரையறைகளை விதிப்பதனை 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் முன்மொழிந்தது. மேலும், 5 ஆண்டு மற்றும் 8 ஆண்டு விரிவிடுப்பு வரையுள்ள பிரதேச கைத்தொழில் மயமாக்கலுக்கு பொருந்தத்தக்க ஊக்குவிப்புக்கள் கைத்தொழில் பூங்காக்களில் அல்லது ஏற்றுமதி பதனிடல் வளையங்களில் அமைந்துள்ள “முன்னுரிமை வாய்ந்தது” அல்லது “மிக முன்னுரிமை வாய்ந்தது” எனக் குறித்துறைக்கப்பட்ட தொழில்முயற்சிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. மேலும் ஏற்றுமதி சார்ந்த தன்மைகளைக் கருத்திற்கொள்ளாது குறைந்தது ரூ.500 மில்லியன் முதலீட்டினைக் கொண்ட பாரிய அளவு செயற்றிடங்களுக்கு 1996இற்கு முன்னர் கிடைக்கத்தக்காக இருந்த 10 ஆண்டு விரிவிடுப்பினை உள்ளடக்கிய முதலீட்டுச்சபை ஊக்குவிப்புக்களை ஒழுங்குமுறைப்படுத்துவதனையும் 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் முன்மொழிந்தது. 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம், ரூ.3,500 மில்லியனுக்கு மேற்பட்ட முதலீடுகளுடன் கூடிய தொழில்முயற்சிகளைக் கொண்ட பாரிய முதற்தரக் கம்பனிகளுக்கு மட்டும் இவ்வசதியை மட்டுப்படுத்த முன்மொழிந்தது. ரூ.500 மில்லியனிலிருந்து ரூ.3,499 மில்லியன் வரையான முதலீடுகளுடன் கூடிய ஏற்றுமதி சாரா செயற்றிடங்களுக்கு வரிவிடுப்பிற்குப் பதிலாக 15 சதவீத வரிச் சலுகையை வழங்க முன்மொழியப்பட்டது. முதலீடுசபைச்சட்டத்தின் பிரிவு 17இன் கீழ் முதலீட்டு ஒப்புதல் பெறுவதற்கான ஆகக் குறைந்த முதலீட்டுப் பிரமாணம், பிரதேச கைத்தொழில் மயமாக்கலுக்குப் பொருந்தத்தக்க ஊக்குவிப்புக்கள் பாரிய அளவுக் கைத்தொழில்கள் என்பன பற்றி முதலீட்டுச்சபை தற்போது மீளாய்வு செய்து வருகிறது.

சேமிப்புக்களை மேம்படுத்தல், குறித்துறைக்கப்பட்ட துறைகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தியாக்கத்தினை மேம்படுத்தல் என்பவற்றின் நோக்கில் 2000ஆம் ஆண்டின் தகைமைக் கொடுப்பனவுகள் மற்றும் வரிவிடுப்புக்கள் ஆகிய வடிவங்களில் வரிஊக்குவிப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சுய வெலைவாய்ப்பினைக் கொண்ட ஆட்களிடையேயும் மத்தியதர வருகையினருக்கு மிடையேயும் ஒப்பந்த ரீதியான சேமிப்புக்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆயுள் மற்றும் மருத்துவ

காப்புறுதிக் கொள்கைகளுக்காகச் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தைப் பொறுத்தவரையில் வரி விதிக்கத்தக்க வருமானத்திலிருந்து கழிக்கத்தக்க செலவினத்தினை உள்ளடக்கும் தகைமை பெறுவதற்கான கொடுப்பனவுகள் 2000ஆம் ஆண்டு ஏப்பிரிலிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டன. தகைமை பெறுவதற்கான கொடுப்பனவுகள் ரூ.25,000 இற்கு அல்லது மதிப்பிடத்தக்க வருமானத்தில் முன்றிலொன்று இதில் எது குறைவானதோ அந்தத் தொகைக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தேசிய திரைப்படக்கைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்குடன் திரைப்படத்தின் தலைப்பிற்கான முழுச்செலவினையும் அனுமதிக்கின்ற தகைமை பெறுகின்ற கொடுப்பனவு மூலமாக திரைப்படக் கைத் தொழிலிலுக்கு ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டன.

அதேவேளை, உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சுடுபட்டுள்ள முதலீட்டுச்சபை கம்பனியினதும் முதலீட்டுச்சபையினால் அநுசரணை வழங்கப்பட்ட இருவரிசை வைத்தியசாலை தொழில்முயற்சியிலும் புதிய பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காக 1998 வரவுசெலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகைமை பெறும் கொடுப்பனவுகள் 2000ஆம் ஆண்டு மார்ச்சு இறுதிவரை தொடர்ந்து காணப்பட்டது. உட்கட்டமைப்புக் கம்பனிகளைப் பொறுத்தவரையில் ரூ.300 மில்லியனுக்கு குறையாத வழங்கப்பட்ட பங்கு மூலதனத்தையும் ரூ.500 மில்லியனுக்கு மேற்பட்ட மூலதனத்தையும் கொண்ட தொழில்முயற்சிகள் வரி நிவாரணத்தைப் பெற தகுதியுடையவையாகும்.

ஒவ்வொராண்டும் குறைந்தது 300 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்ற நியதிக்குட்பட்டு கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களை அமைத்துள்ள நிறுவனங்களுக்கு ஜந்தாண்டு வரிவிடுப்புக்களை வழங்கி அவற்றை மேம்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்பக் கைத்தொழில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை கணனி மென்பொருள் கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காக 1998 வரவுசெலவுத்திட்டத்தில் கிடைக்கச் செய்யப்பட்ட சலுகைகள் 2000ஆம் ஆண்டிலும் தொடர்ந்தன. முன்னேற்றங்களை தொழில்நுட்பங்களை கொள்வனவு செய்வதற்காக 1996 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட ஊக்குவிப்புக்கள் மேலும் ஈராண்டு காலத்திற்கு தொடர்ந்தது.

தொழில்சார் தேர்ச்சியை உயர்த்தி உற்பத்தி ஆக்கத்தினை மேம்படுத்தும் பொருட்டு பயணச் செலவு உட்பட தொழில்நுட்ப பயிற்சிக்கு தொடர்பாக உற்பத்து செலவுகளை உற்பத்தி வருமானத்தில் உற்பத்து செலவாகக் கருதப்படுவதற்கு அரசு அனுமதித்துள்ளமையின் காரணமாக இது

சிடைக்கும் நியதி வருமானத்திலிருந்து கழிக்கப்படும்.

அரசினைத் திரட்டல் முயற்சியை உயர்த்தும் நோக்குடன் பல வழிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டமையை 2000ஆம் ஆண்டு காட்டியது. இவை தேசிய பாதுகாப்புத் தீர்வை வீதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பினையும் இது பெரும்பாலான பணிகளை உள்ளடக்கத்தக்க விதத்தில் விரிவாக்கப்பட்டமையும், பொருள்கள் பணிகள் பிரிவின் கீழ் மரம், சீமெந்து அனைத்து வகை இறைச்சி மற்றும் திரவப் பெற்றோல் வாயு (15 சி.கிராமிற்கு மேல்) என்பவற்றிற்கு வழங்கப்பட்ட விலக்கல்கள் அகற்றப்பட்டமையையும் வெறியக் சிகரட் மற்றும் குடிவகை மீதான வரிகளிலேற்பட்ட அதிகரிப்புக்களும் உள்ளடக்கியிருந்தன. ஆண்டின் தொடக்கப்பகுதியில் உயர்ந்த பாதுகாப்புச் செலவினம் அரசினை சீராக்கத்தினை நிலைநிறுத்துவதற்கு பல வழிமுறைகளை மேற்கொள்ள அரசினைத் தேவைப்படுத்திய வேளையில் இலக்குகளையும் அது பேணியது. எனவே 2000ஆம் ஆண்டு மேற்கூறிய தேசிய பாதுகாப்புத் தீர்வையை அரசு முன்னர் விதிக்கப்பட்ட 5.5 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதத்திற்கு உயர்த்தியது. அதேநேரம், சிகரட் மற்றும் வெறியக் குடிவகை மீதான உற்பத்தி வரிகளும் போர்ச் செலவினத்திற்கான மேலதிகச் செலவையை ஈடுசெய்வதற் காக உயர்த்தப்பட்டன. இவ்வாண்டுக் காலத்தில் சிகரட் மீதான உற்பத்தி வரி சராசரி 33 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டவேளையில் வெறியக் குடிவகை மீதான உற்பத்தி வரி போத்தலோன்றிற்கு ரூ.10இனால் உயர்த்தப்பட்டது. அதேவேளை 2000ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் வரி அமைப்பில் பெரும்பாலான பணிகளை உள்ளடக்கும் விதத்தில் பாதுகாப்பு தீர்வை உள்ளடக்கும் பரப்பை விரிவாக்கியது. ஆகவே ரூ.100,000 இற்கு கூடுதலான தொகைகையை காலாண்டுப் புரள்வாகக் கொண்ட பெரும்பாலான பணிகள் 2000ஆம் ஆண்டு பெப்புருவாயிலிருந்துது தேசிய பாதுகாப்புத் தீர்வைச் செலுத்தப் பொறுப்புடையனவாகும். எனினும், தேசிய பாதுகாப்புத்தீர்வை அதிகரிப்பதனால் ஏற்படுகின்ற சாத்தியமான பாதகமான தாக்கங்களை குறைக்கும் நோக்குடன் மின்வலு, நீர் என்பவற்றின் வழங்கல், பொருள் அல்லது பயணிகள் போக்குவரத்து, அசையும் சொத்துக்களின் குத்தகை, கல்விசார் பணிகள், திருத்தல் பணிகள் பொருட்கள் பணிகள் வரி பதிவு செய்யப்பட்டிருப்பின்) மற்றும் மருத்துவப் பணிகள் என்பன இவ்விதிப் புக்களிலிருந்து நீக்கப்பட்டன. மேலும் பொருள்கள் பணிகள் வரிகளின் வரி விதிப்பிற்கான தளத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் 2000ஆம் ஆண்டு பெப்புருவாயில் சீமெந்து (சூழைக்கற்கள் உட்பட) திரவ பெற்றோலிய வாயு மற்றும், இறைச்சி போன்ற அரசினையை உருவாக்குகின்ற விடயங்களின்

வழங்கலையும் இறக்குமதியையும் உள்ளடக்கும் விதத்தில் பொந்தகள் பணிகள் வரி உள்ளடக்கும் பரப்பினை அரசு விரிவாக்கியது. எனினும், அத்தியவசியப்பணிகள், கல்விப்பணிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்துப் பணிகளின் செலவினைக் குறைக்கும் நோக்குடன், 30 பயணிகளுக்கு மேற்பட்ட இருக்கை வசதிகளைக் கொண்ட பேருந்துகளுக்கு 2000ஆம் ஆண்டு யூலையிறுதியிலும் பொருட்கள் பணிகள் வரி விலக்களிப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. விலக்களிப்புக்கள் அத்தகைய உந்து வண்டிகளுக்கான குத்தகை வசதிகளுக்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தன.

2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் வரி நிருவாகத்தையும் வரி செலுத்துவோரின் இனங்குவிப்பையும் மேம்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொழில்சார்ந்த பணிகளுக்கு செலுத்தப்படும் கட்டணம் மற்றும் இதொயாத்த பணிகளுக்கான கொடுப்பனவு மூலங்களிலிருந்து கழிக்கப்பட்ட 5 சதவீத தடுத்து வைத்தல் வரி கம்பனிச்சபைகள் மற்றும் ஏனைய வியாபாரங்களுக்குச் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளையும் உள்ளடக்கும் விதத்தில் அனைத்துப் பணிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. எனினும், அனைத்து வியாபாரங்களுக்கும் இப்பொறுமையிலிருந்து விரிவாகப் பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவுடன் இது தொடர்பான வியாபாரத்திற்கு வரிமட்டமொன்றினை 2001 இல் விதிப்பதற்கும் முன்மொழியப்பட்டது. இறக்குமதியைப் பொறுத்தவரையில் வரி நிருவாகத்தினை மேலும் வசதிப்படுத்தும் நோக்குடன் முத்திரைத் தீர்வைக்கான சேகரிப்பு நிலையமும் 2000ஆம் ஆண்டு ஏப்பிரல் தொடக்கம் வர் தகவங்கிகளிலிருந்து சங்கத்தினைகளைத்திற்கு மாற்றப்பட்டது.

அரசாங்கம் நிதியியல் துறையை தாராளமயமாக்கும் அதன் முயற்சிகளை 2000ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. வங்கித்தொழில் நிறுவனங்களில் 60 சதவீதமான வெளிநாட்டுப் பங்குகளையும் காப்புறுதியில் 90 சதவீதமான பங்குகளையும் அனுமதித்ததன் மூலம் வங்கித்தொழில் மற்றும் காப்புறுதித்துறைகளில் வெளிநாட்டுப் பங்குடைமைகள் மீது நிலவியகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வெளிநாட்டுப் பங்குடைமையில் ஏற்பட்ட அதிகரிப்பு மூலதனத்தினை மேம்படுத்துமெனவும், வெளிநாட்டு நிதிப்பாய்ச்சலை ஊசி பிக்குமெனவும் கொழும்பினை பிராந்திய நிதியியல் நிலையமாக அபிவிருத்தியடைய உதவுமெனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குமுனினால் உரிமம் வழங்கப்பட்ட பங்குத்தரகு நிறுவனங்களில் இலங்கையரல்லாதோர் 100 வீதமான பங்குகளைக் கொண்டிருப்பதற்கும் 2000ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்டனர். கூறு

நம்பிக்கைகளை மீள்வலுப்படுத்தும் நோக்குடன் பங்குக்கூறுகள் / வளர்ச்சிக்கூறு நம்பிக்கைகளில் வதிவற்றோரின் முதலீடுகளை அரசு அனுமதித்தவிடத்து தொடர்பான நம்பிக்கை ஆவணங்கள் அரசு பிணையங்களில் 20 சதவீதத்திற்கும் கூடுதலான முதலீட்டினை வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை. நிதியத்தின் உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சலை கண்காணிப்பதனை உறுதிப்படுத்துவதற்காக அத்தகைய முதலீடுகளை பங்கு முதலீட்டு வெளிநாட்டு ரூபாக்கணக்குகளினாடாக வழிப்படுத்த வேண்டியிருந்தது. தொழில் முயற்சி மூலதனக்கம்பனிகளின் முதலீடுகளை விரிவாக்கும், பன் முகப்படுத்தும் நோக்குடன் இதுவரை குறித்துரைக்கப்பட்ட எதிர்பாரா இடர் மிக்க தொழில்துறைகளின் முதலீடுகளுடன் இணைக்கப்பட்டிருந்த வரிவிடுப்பு காலப்பகுதியினை தொழில் முயற்சி மூலதனக்கம்பனிகளுக்கும் வழங்கும் விருப்புடன் தொழில் முயற்சி மூலதனக்கம்பனிகளுக்கான சட்டத்தினை திருத்தியது. இந்நடவடிக்கையானது அரசாங்கம் தொழில் முயற்சி மூலதனக்கம்பனிகள் தமது சொந்த செலவிற்கேற்ப முதலீடுகளை மேற்கொள்வதனை இயலச்செய்தது.

இலங்கையில் காப்புறுதித்துறையினை நவீன மயப்படுத்தி, காப்புறுதித் தைத் தொழிலுக்கு புதுமெருகூட்டும் நோக்குடன் 2000ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தைத்தொழில் ஒழுங்குவிதிகள் சட்டம் 2000ஆம் ஆண்டு ஒக்டோப்ரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதுவரை காலமும் இருந்துவந்த 1962ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க காப்புறுதிச் கட்டுப்பாட்டுச்சட்டம் நீக்கப்பட்டமையின் மூலம் புதிய சட்டம் இலங்கையில் காப்புறுதித் தைத்தொழிலுக்கு நவீன ஒழுங்குமுறைப்படுத்தல் சூழலொன்றினை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. சபையானது மற்றைய விடயங்களுடன், காப்புறுதியாளராக காப்புறுதி வாணிபத்தை கொண்டு நடாத்துவதற்கான ஆட்களைப் பதிவெச்செய்தல், காப்புறுதித் தரகார்களைப் பதிவெச்செய்தல் காப்புறுதிக் கைத்தொழிலின் அபிவிருத்தி தொடர்பாக அரசிற்கு மதியுரை வழங்கல் மற்றும் காப்புறுதி தொடர்பான அரசின் கொள்கைகளை நடை முறைப்படுத்தல் என்பவற்றிற்கான அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் கொண்டுள்ளது.

இய்வுதியம் தொடர்பான குழுவின் நியமனம் மற்றும் தனியார்துறை ஒய்வுதியத் திட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான வரைவு மசோதா மேற்கொள்ளப்பட்டமை என்பவற்றுடன் ஒய்வுதிய சீர்திருத்தங்கள் மீதான நடவடிக்கைகள் 2000ஆம் ஆண்டில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன. உத்தேச ஒய்வுதிய நன்மைகள் நிதிய ஒழுங்கு

முறைப்படுத்தல் ஆணைக்குமுவானது ஊழியர்களின் சேமிப்புக்களைப் பாதுகாத்தல், அத்தகைய சேமிப்புக்கள் முன் மதியுடைய விதத் தில் முதலீடு செய்யப்படுகின்றமையை உறுதிப்படுத்துவதுடன் மற்றும் அத்தகைய நன்மைத்திட்டங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை அடைப்பதன் மூலம் அத்தகைய நிதிகளை மேம்படுத்துதல் என்பனவற்றினை இலக்காகக் கொண்டுள்ளது. இலங்கையை ஒத்த பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளைக் கொண்ட நாடுகளிலுள்ள ஒய்வுதியக் கொள்கைகளையும், ஒய்வுதிய நன்மைத்திட்டங்களையும் பரிசீலனை செய்து, இலங்கைக்குப் பொருத்தமான ஒய்வுதியக் கொள்கை ஒன்றை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஒய்வுதிய சூழவான்று நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்குழு தொடர்பான நியதிகள், அரசு ஊழியர் களுக்கான சமூகபாதுகாப்புத்திட்டங்களை இலகுப்படுத்தி வடிவமைக்கின்ற வேளையில் உறுதியான விதவைகள் அனாதைகள் நிதியத்தினை நிறுவும் நோக்குடன் பல்வேறு ஒய்வுதியத் திட்டங்களை ஒருங்கிணைத்து இலகுப்படுத்தி வதற்கான சாத்தியங்களைக் கண்டறிவதனையும் உள்ளடக்கியிருந்தன. ஒய்வுதிய முரண்பாடுகளை சீர் செய்வது தொடர்பாக விதந்துறைப்புக்கள் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் பெற்றோலியத்துறையை தராயமயமாக்கியதன் மூலம் பொருளாதாரத்திற்குப் பலமுட்டியது. பொருளாதாரத்துறையின் நடவடிக்கைகள் தனியார் தொழில் முயற்சிகளுக்கு திறந்துவிடப்பட்டன. 1999இல் உராய்வு நீக்கி சந்தை தனியார்துறைக்கு திறக்கப்பட்டதன் காரணமாக உராய்வு நீக்கி என்னையின் இறக்குமதியும் பங்கீடும் இவ்வாண்டில் மிகக்கூடியளவு போட்டித்தான் ஒய்வுதைக்கப்பட்டது. தீரவப் பெற்றோலிய வாய்வின் தனியுரிமையும் 2000ஆம் ஆண்டு திசெம்பரில் முடிவுக்கு வந்ததுடன் வாயு உற்பத்தி இறக்குமதி மற்றும் பங்கீடு என்பவற்றின் போட்டிக் காகசந்தையும் திறந்துவிடப்பட்டது. தனியார்துறைக்கு இந்நடவடிக்கைகள் திறக்கப்பட்ட மையானது இப்பிராந்தியத்தின் விமான, கடல் பயணங்களின் மையமாக கொழும் பின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தீவிரமடைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதுகாப்புச் செலவினத் தினை அதிகரிப்பதற்கு அரசினத் தேவைப்படுத்தின. இதன்படி இவ்வாண்டிற்காக வாலாசெலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்ட இராணுவச் செலவினத்திற்கு மேலதிகமாக ரூ.28 பில்லியன் கொண்ட மேலதிக தொகையொன்று பாதுகாப்பு

செலவினத்திற்காக ஒதுக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பாரிய செலவினங் களின் பின் நன்றீயில், அரசு வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு செலவின் நிகழ்ச்சித்திட்டத்தினை மீள முன்னுரிமைப்படுத்தியது. இதன் காரணமாக ஊர்திகளின் கொள்வனவு புதிய கட்டடங்களின் நிருமாணம், மற்றும் தளபாடங்கள் மற்றும் கருவிகளின் கொள்வனவு என்பவற்றிற்கான உற்பட்ட செலவுகள் போன்ற இன்றியமையாதனவைல்லாத மூலதனமாற்றல்கள் மீதான செலவினம் வெட்டப்பட்டது. வெளிநாடுகளினால் நிதியிடப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காகச் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கங்கள் இவ்வெட்டுக்களுக்கு உட்படவில்லை. இச்செலவின் அதிகரிப்புக்களுக்கு இடமளிக்கும் பொருட்டும் சாத்தியமான அரசிறைக்குறைப்பு மற்றும் செலவின் அதிகரிப்பு என்பவற்றினால் தோன்றக்கூடிய காசப் பிரச்சனைகளைப் பலிரப்பதற்காகவும் இரு தடவைகள் கடன்பாட்டு எல்லையை உயர்த்தியதன் மூலம் சமகாலத்தில் அரசாங்கம் ஒதுக்கீட்டுச் சட்டங்களுக்கு திருத்தங்களைச் செய்தது. 2000ஆம் ஆண்டு மேயில், அரசாங்கம் ஒப்புதளிக்கப்பட்ட கடன்பாட்டு எல்லையான ரூ.169 பில்லியனால் ரூ.189 பில்லியனுக்கு உயர்த்தியது. 2000ஆம் ஆண்டு ஒகத்தில் கடன்பாட்டு எல்லை மீண்டும் ரூ.25 பில்லியனால் ரூ.214 பில்லியனுக்கு உயர்த்தப்பட்டது. திறைசேரி உண்டியல் எல்லையும் ரூ.10 பில்லியனால் ரூ.135 பில்லியனுக்கு உயர்த்தப்பட்டது.

உள்ளூர் மட்டங்களில் அடிப்படை வசதிகளை வழங்குவதனை மேம்படுத்தும் நோக்குடன் அரசு உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியங்களுக்கு சலுகை ரீதியான நியதிகளில் அதிகரித்த உதவு தொகைகளை வழங்கியது. மேலும் தேர்தல் தொகுதி அடிப்படையில் அபிவிருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டத்திற்காக ரூ.2.7 மில்லியன் கொண்ட உயர்ந்த ஒதுக்கொள்று வழங்கப்பட்டது.

2000ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவின் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத் தில் எதிர்பார்க்கப்பட்டவாறு அரசு அரசு கூட்டுத் தாபனங்கள் வங்கிகள் மற்றும் நியதி முகவரான மைகள் ஆசியவற்றின் அனைத்து செலவிடும் பிரிவுகளினதும் மீண்டெழும் செலவினத்தினதும் 5 சதவீதத் தினை கட்டாய செமிப்பாக உள்ளடக்கியிருந்தன. செலவிடு கின்ற ஒவ்வொரு முகவரினதும் மீண்டெழும் வாக்குகளிலிருந்து 5

சதவீதமான அளவை முடக்கும் அவர்களின் வரவுசெலவுத் திட்டத் தில் பொருத்தமான சீராட்கங்களைச் செய்வதற்கு செலவிடும் முகவர்களை அனுமதிக்கிறது. மேலும், ஒரு வகையிலிருந்து இன எனாரு வகைக்கு கணக்குகளை மாற்றும் வழிமுறைகளுடாக பயன்படுத்தப்படாதுள்ள நிதிகளை நிகழ் சுதித் திட்டங்களுக்குள் ஓயும், செயற்றிட்டங்களுக்குள் ஓயும் மாற்றுவதனை அனுமதிக்கும், நிதி ஒழுங்குவிதி 66 மாற்றல்கள் நிதியில் ஒழுங்குகளை மேம்படுத்தும் நோக்குடன் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் சிறந்த விலைக்கடப்பாடுகளுடன் அரசு உயர்பெறுமதி கொண்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்குநர்களைப் பதிவுசெய்யும் முறையொன்றினை அறிமுகப்படுத்தியது. அரசு தொழில் முயற்சிகள் மற்றும் நியதி முகவர்களின் நிதியில் செயலாற்றத்தினை மேம்படுத்தும் பொருட்டு, வரவுசெலவுத்திட்டத்தில் சேமிப்புக்களை உருவாக்கும் நோக்குடன் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கள் என்ற வடிவத்தில் செலவின மதிப்பீட்டுப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அரசு பணிகளின் சம்பள அமைப்பினை மீள பர்ட்சிஸ்பதற்காக புதிய சம்பளங்கள் ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

செலவின் ஒழுங்குமுறைப்படுத்தலை நோக்கி அடையப்பட்ட முன்னேற்றங்கள் அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமையினாலும் பெரிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமையினாலும் ஓரளவிலிருந்து பாதிக்கப்பட்டன. வரவுசெலவுத் திட்ட நிதிகளில் அபுதங்கள் காணப்பட்டபோதும், அரசு அமைச்சுக்களின் எண்ணிக்கையை 1999இன் 32 இலிருந்து 2000ஆம் ஆண்டு ஒத்தோபரில் 46 இற்கு உயர்த்தியது. இதன் காரணமாக அமைச்சரவை பொறுப்புக்களின் எண்ணிக்கை முன்னைய ஆண்டின் 32 இலிருந்து 44 இற்கு உயர்வடைந்த வேளையில் துணை அமைச்சர்களின் எண்ணிக்கை இவ்வாண்டில் 35 இற்கு அதிகரித்தது. வரவுசெலவுத்திட்டத்தின் வேறு எங்காவது குறைப்பை செய்வதினாடாக மேற்கொள்ளப்பட வேண்டிய இவ்விடயம் எதிர்காலத்தில் வரவுசெலவுத்திட்டத்தின் மீது மேலதிக சுமைகளைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தும். எனவே, தொழில் வாய்ப்புக்களையும், பதவி நிலைகளையும் முடக்கிவைத்தல் போன்ற வழிமுறைகளினாடாக அரசு ஒன்றியில் குறைப்பொன்றினை ஏற்படுத்துவதனை இலக்காகக் கொண்டுள்ள தற்போது நடைபெற்று வருகின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் திட்டங்களை அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட கோணத் திலிருந்து பார்க்கையில் அரசுதுறை ஒழுங்குபடுத்தல் துறையில் பின்னோக்கி எடுத்து வைக்கப்பட்ட நடவடிக்கையாகவே காணப்படுகிறது.

2000ஆம் ஆண்டில் நிருவகிக்கப்பட்ட விலைகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் நுகர்வோர் மீது மேலதிக சுமையினை ஏற்படுத்தியதுடன் அதன் காரணமாக குடித்தொகையின் இலக்கிடப்பட்ட துறையினருக்கு நிவாரணங்களை வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு இன்னுமொரு இறைக்கொள்கை வழிமுறை கொண்டுவரப்பட்டது. எனவே மாதமொன்றிற்கு ரூ.250இனால் அல்லது அதற்கு குறைவான தொகையை வருமானமாகப் பெறும் நன்மை பெறுநருக்கான சமூர்த்திப் படி ரூ.150 இனால் 1,104,924 குடும்பங்களுக்கு அதிகரிக்கப்பட்டது. மாதமொன்றிற்கு ரூ.500 இற்குக் குறைவான தொகையை வருமானமாகப் பெறும் குடும்பங்களுக்கான படி ரூ.200 இனால் உயர்த்தப்பட்டது. இந் நன்மைக்குத் தகுதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 897,863 ஆகக் காணப்பட்டது. ஓய்வுதியம் பெறுவோருக்கும் 2000ஆம் ஆண்டு ஒத்தோபரிலிருந்து மாதமொன்றிற்கு குறைந்தது ரூ.500 என்ற நியதிக்குட்டப்பட்டு மாதாந்த ஓய்வுதியத்தில் 10 சதவீதப்படியொன்று வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஒக்திலிருந்து ஓய்வுதியங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட ரூ.300 கொண்ட தொகையை 2000ஆம் ஆண்டு ஒத்தோபரில் வழங்கப்பட்ட 10 சதவீதப்படி உள்ளடக்கியிருந்தது. 2000ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் மாதமொன்றிற்கு ரூ.4,000இற்கு குறைவான ஓய்வுதியத்தைப் பெறுகின்ற ஓய்வுதியக்காரர்களுக்கான படியை 2000ஆம் ஆண்டு சனவரியிலிருந்து மாதமொன்றிற்கு ரூ.400 இனால் அதிகரித்தது. வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின் மாற்றங்களுக்கேற்ப அரசதுறை ஊழியர்களுக்கு இருத்தவைகள் இடைக்காலப் படி வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஒக்தில், மாதமொன்றிற்கு ரூ.12,000 இற்குக் குறைவான சம்பளத்தைப் பெறுகின்ற அரசதுறை ஊழியர்களுக்கு மாதமொன்றிற்கு ரூ.600 கொண்ட இடைக்காலப் படி வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஒத்தோபரில் மாதமொன்றிற்கு ஆகக் குறைந்தது ரூ.1000 என்ற நியதிக்குட்டப்பட்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்தில் 10 சதவீதம் கொண்ட ஓய்வுதியமல்லா படியொன்று வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு யூனில் வளமாக்கி மீதான உதவிக் கொடுப்பனவு 50 கி.கிறாம் யூரியாவின் விலையைத் தற்போதுள்ள வீதமான ரூ.350 இல் பேணும் பொருட்டு 50 கி.கிறாம் ஓன்றிற்கு ரூ.398.23 இலிருந்து ரூ.448.23 இற்கு ரூ.50 இனால் உயர்த்தப்பட்டது. வாய்வின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக, வாய்வைப் பயன்படுத்துகின்ற, மாதாந்த வருமானமாக ரூ.5,000 இற்குப் குறைவான தொகையைப் பெறுகின்ற

குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.100 கொண்ட பணச்சீட்டு வழங்கப்பட்டது. அதேவேளை, நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் பொருட்டு கோதுமை மீதான விலையை கி.கிறாமொன்றிற்கு ரூ.17.95 இலிருந்துகி.கிறாமொன்றிற்கு ரூ.14.95 இற்கு குறைந்தமையின் மூலம் 2000ஆம் ஆண்டு யூலையில் பொதுவாக்கப்பட்ட உதவிக்கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட்டது. எனினும், வரவுசெலவுத்திட்ட அமுத்தங்கள் 2000ஆம் ஆண்டு நவெம்பரில் மாவின் விலையை கி.கிறாமிற்கு ரூ.16.95 இற்கு ரூ.2 இனால் அதிகரிப்பதனை அவசியமாக்கின. குடித்தொகையில் பலவேறு துறையிருக்கான உதவுதொகை வழங்கல்கள் வரவு, செலவுத்திட்டத்தின் நடைமுறைச் செலவினத்தில் அதிகரிப்புக்களை விளைவித்து, இறைத்திரட்சி செய்முறை தடம்புரளைக் காரணமாயின.

படுகடன் அமைப்பினை கூடியளவு சந்தை சார்ந்ததாகவும் நடுத்தரக்காலத்தைக் கொண்டதாகவும் மேற்கொள்ளும் அதன் உத்தியை அரசு தொடர்ந்தும் பின்பற்றியது. இவ்வாண்டிற்கான கடன்பாட்டுத் தேவை நடுத்தரகால சந்தை சார்ந்த திறைசேரி முறிகள் மூலம் பெருமாளிற்கு ஈடுசெய்யப்பட்டது. இவ்வாண்டிற்கான மொத்த உள்நாட்டு நிதியிடவில் திறைசேரிமுறிகள் 85 சதவீதத்திற்கு வகைக்கிறன. சந்தை சார்ந்த போக்கில் விரும்பத்தக்க நடவடிக்கைகளை இது உள்ளடக்கியிருந்த போதும் இக்கொள்கை வழிமுறையின் உண்மையான விளைவைப் பொருளாதாரத்தின் வட்டி வீத அமைப்பின் மீது பரந்த செயல் விளைவுகளைக் கொண்ட பல விளைகளைக் கொண்டிருந்தமையேயாகும். உறுதியற்ற எதிர்பார்ப்புக்கள், இறைக்கொள்கையில் காணப்பட்ட நமுவல்கள் என்பவற்றின் பின்னணியில் வரவு செலவுத்திட்டத்தின் பற்றாக்குறையை நிதியிடுவதற்கு சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட திறைசேரிமுறிகளின் மீது அனுப்புக்கு அதிகமாகத் தங்கியிருப்பது வட்டி வீதங்கள் அதிகளவில் அதிகரிப்பதற்கு காரணமாகவுள்ளது. ஈரான்டு முதிர்ச்சிகள் மீதான திறைசேரிமுறிகளின் விலை வீதங்கள் 2000ஆம் ஆண்டின் முதல்லரைப்பகுதியில் 12 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டின் பின்னரைப்பகுதியில் 22 சதவீதத்திலிருந்து அதிகரித்தது. அத்தகைய நிகழ்வுகளை எதிர்காலத்தில் கூறப்பட்டு பொருட்டு, கடன்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற கலப்புப் படுகடன் கருவிகள் பற்றி மிகக் கவனமாக பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அழைப்பு விருப்பினைக் கொண்ட திறைசேரிமுறிகள் 2000ஆம் ஆண்டில் முதல் தடவையாக வழங்கப்பட்டன. அரசின் தற்போதைய படுகடன் சொத்துப் பட்டியலுக்கு மேலதிகமாக சேர்க்கப்பட்ட இக்கருவியானது அரசு எதிர்காலத்தில் வட்டி

வீதங்களில் ஏற்படும் வீழ்ச்சிகளிலிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் விருப்பத்தேர்வினை வழங்குவதனால் அதன் படுகடன் முகாமைத்துவத்தின் நெச்சுமிக்சித் தன்மையை மேம்படுத்த இயலச் செய்திருக்கிறது. அழைப்பு விரும்பத்தேர்வு நடைமுறைக்கு வருகின்ற நாள் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு பின்னராகும்.

அரசின் முகவரான பொதுப்படிகடன் தினைக்களம் இவ்வாண்டிலும் படுகடன் சந்தையினை அபிவிருத்தி செய்வதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற் கொண்டது. முதனிலை வணிகர் களின் வலையமைப்பினை வலுப்படுத்தும் நோக்குடன் ஒவ்வொன்றும் அதற்காகவே ஒதுக்கப்பட்ட ரூ.150 மில்லியன் மூலதனத்தைக் கொண்ட 8 வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களைக் கொண்ட சம்பனிகள் முதனிலை வணிகர்களாகத் தொழிற்படுவதற்காக 2000ஆம் ஆண்டு மார்ச்சில் நியமிக்கப்பட்டன. முதனிலை வணிகர்களிடம் அரசு பிணையங்களில் சந்தையை உருவாக்குகின்றவர் என்ற பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வேறான சட்டாதியான நிறுவனங்களை முதனிலை வணிகர் களாகச் செயற்படுவதற்கு உருவாக்குவது படுகடன் பிணையங்கள் சந்தைகளை அபிவிருத்தியுறச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டதுடன் அதன்மூலம் படுகடன் முகாமைத்துவம் வசதிகளைப் பெறும். இது நாணயமற்றும் இறை முகாமைத்துவத்தினை வலுப்படுத்தும் எனவும் வணிகர்களின் கணக்காணிப்பிற்கு வசதியளிக்கும் எனவும், முதனிலை வணிகர்களின் நடவடிக்கைகளுக்காக ஊக்குவிப்புக்களின் இலக்கிடலை மேம்படுத்தும் எனவும் மற்றும் முதனிலை வணிகர்களின் நடவடிக்கைகளுக்காக ஒரே மாதிரியான வசதிகளை வழங்குமெனவும் எதிர்பார்த்தது. முதனிலைப் வணிகர்கள் அரசு பிணையங்களில் பிரத்தியேகமாக வர்த்தகத்தினை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். முதனிலை வணிகர் நிறுவனங்கள் சிறந்ததும் மிகத்திறன் மிக்கதுமான முறையில் தொழிற்படுவதனை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்நிறுவனங்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதிலும் பரீட்சிப்பதிலும் ஈடுபடுவதற்கு மத்திய வங்கிக்கு இவ்வாண்டிலும் சட்டவாக்கங்கள் வழங்கப்பட்டன. முதனிலை வணிகர் களின் கணக்காணிப்பு முறைக்கான உட்கட்டமைப்பின் அவசியமும் 2000ஆம் ஆண்டில் உணரப்பட்டது. தலமற்றும் தலத்திற்கு வெளியேயான கணக்காணிப்பிற்கான இரு தொழிற்பாட்டு கையேடுகளைத் தயாரிப்பது உட்பட வரைச்சட்ட கட்டமைப்புபொன்றும் முதனிலை வணிகர்களின் கணக்காணிப்பிற்கான முறையொன்றும் வடிவமைக்கப்பட்டது. கையேடுகள் அரசு பிணையங்களை வர்த்தகப்படுத்துவதற்கான சிறந்த

பன்னாட்டு நடைமுறைகள், பொதுவான பொதுப்படுகடன் முகாமைத்துவம், ஒழுங்குபடுத்தலும் தொழிற்பாடுகளும் என்பன தொடர்பாக முதனிலை வணிகர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குகின்றன. கணக்காணிப்பு முறையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக, மத்திய வங்கி மூலதனப்போதுமை, இனங்கிகொள்ளும் அறிக்கை, கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்கள், விபரமான கணக்குப் படிவங்கள், ஒழுக்கச் சோலை, பாதுகாப்பு ஒழுங்குகள் என்பன உள்ளிட்ட கணக்காணிப்புடன் தொடர்பான பல்வேறு செயற்பரப்புக்களுடன் கூடிய பணிப்புரைகளை 2001இல் அறிமுகம் செய்வதற்கு உத்தேசித்துள்ளது.


துறை ரீதியான மட்டங் களில் எழும் பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக பொருளாதாரத்தினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் 2000ஆம் ஆண்டில் அரசாங்கம் பொருளாதாரத்திலுள்ள பல்வேறு விடயங்களுடன் அல்லது துறைகளுடன் சிறப்பாகத் தொடர்புடைய விடயங்களுக்குத் தீர்வுகாணும் பொருட்டு அரசு அலுவலர்களையும் தனியார்துறையின் தனி ஆட்களையும் உள்ளடக்கிய குழுவொன்றினை ஏற்படுத்தியது. இதனால் இத்துறைகளில் சீர் திருத்தங்களைத் தொடங்கி விரைவுபடுத்துவதனை குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர், தொடர்பூட்டல், ஆடை, வரிவிதிப்பு மற்றும் மூலதனச் சந்தை அபிவிருத்தி என்பன மீதான மையக்குழுக்கள் அரசு/தனியார்துறைப் பங்களிப்புடன் நிறுவப்பட்டன.

தற்பொழுது நடைபெற்றுவரும் வரிச் சீர்திருத்தங்களின் பின்னணியில், வரிவிதிப்பின் மீதான மையக்குழுவின் நடவடிக்கைகள் அரசிறை உருவாக்கங்களுக்கான புதிய துறைகளைக் கண்டறிதலை நோக்கி நெறிப்படுத்தப்பட்ட வேளையில் தற்போதைய வரிமுறையின் இலகுபடுத்தல் மற்றும் புலப்பாட்டுத் தன்மைகளை மேலும் அதிகரித்தல் ஆகிய நோக்குடன் வரிஅமைப்பு மேலும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மையக்குழுவானது நூண்பாக மட்டத்தில் வரையறுக்கப்பட்ட நடைமுறை வரிக் கொள்கையை மீளாய்வு செய்வதிலும், சிறப்பு வரிகளின் தாக்கத்தினை மேலும் மேம்படுத்தும் நோக்குடனும், அத்துடன் நூண்பாக மட்டத்தில் பரீட்சிப்பிலும் தற்போதைய வரிமுறையிலுள்ள நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வரிநிகிழ்வுகள் போன்ற விடயங்களை அடையாளம் காணுவதிலும் ஈடுபட்டிருந்தது. வரி விதிப்பு மையக்குழுவின் தொடர்பான நியதிகள் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் மூலதனச் சந்தை மற்றும் நிதியியல் துறைகளை அபிவிருத்தி செய்தல் என்பனவற்றின் நோக்கில் விரிவிதிப்பின் பங்கினைப் பரீட்சிப்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

8.2 வரவுசெலவுத்திட்ட வெளிப்பாடு

2000ஆம் ஆண்டிற்கான இறைத்தொழிற்பாடுகள் கணக்கு முறை மீதான வாக்குகளின் கீழ் தொடங்கியதனால் 2000ஆம் ஆண்டு சனவரி-எப்பிரல் காலப்பகுதிக்கான வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகள் இந்த கட்டமைப்புக்குள்ளேயே நடாத்தப்பட்டன. 2000ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் சமர்ப்பிப்பு 2000ஆம் ஆண்டு பெப்புருவரியில் இடம்பெற்றுள்ளது. வரவுசெலவுத்திட்டம் திரண்ட பற்றாக்குறையை மொ.உ.உற்பத்தியின் 7.6 சதவீதத்தில் கட்டுப்படுத்த எதிர்பார்த்தது. 18.6 சதவீதம் கொண்ட அரசிறை-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்துடனும், 18.1 சதவீத நடைமுறைச் செலவு/மொ.உ.உற்பத்தி இலக்குத்துறை வரவுசெலவுத்திட்டத்தின் நடைமுறைக்கணக்கு 2000ஆம் ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. அரசு முதலீடு மொ.உ.உற்பத்தியின் 8.1 சதவீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. வெளிநாட்டு மூலங்களிலிருந்தான நிதியிடல் மொ.உ.உற்பத்தியின் 1.8 சதவீதத்தில் இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட வேளையில் உள்நாட்டுக் கடன்பாடுகள் மொ.உ.உற்பத்தியின் 3.5 சதவீதத்தினை அடையுமென எதிர்பார்க்கப்பட்டன. தனியார் மயமாக்கவிலிருந்தான பெறுகைகள் மொ.உ.உற்பத்தியின் 2.4 சதவீதத்தில் இலக்கிடப்பட்டிருந்தன.

வரவுசெலவுத்திட்டத்தின் திரண்ட பற்றாக்குறை ரூ.41,286 மில்லியனால் உயர்வடைந்து 2000ஆம் ஆண்டில் ரூ.124,541 மில்லியனை அடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 1999 இன் 7.5 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. வட்டிக்கொடுப்பனவுகளை நீக்கிய நடைமுறை வரவுசெலவுத்திட்ட கொள்கையின் தாக்கங்களை அளவிடுகின்ற அரசின் ஆரம்ப பற்றாக்குறை முன்னைய ஆண்டின் ரூ.21,132 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.53,341 மில்லியனாகச் சானப்பட்டது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக ஆரம்ப பற்றாக்குறை



முன்னைய ஆண்டின் 1.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 4.2 சதவீதத்தினைப் பதிவு செய்தது. உயர்ந்த பற்றாக்குறையானது அரசிறைச் சேகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியினதும் நடைமுறைச் செலவுகளின் காரணமாக செலவுகள் பெருமளவில் அதிகரித்தமையினதும் இணைந்த விளைவாகும்.

2000ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் விகிதமாக நடைமுறைச் செலவினம் 20.3 சதவீதத்தினை அடைந்தது. நடைமுறைச் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு 2000ஆம் ஆண்டு மேயில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உயர்வடைந்தமையே பெருமளவில்குக் காரணமாகும். 2000ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதியில் நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதியில் உயர்வடைந்த இராணுவ நடவடிக்கைகள் முக்கியமாக இராணுவத் தளபாடங்களையும் கருவிகளையும் கொள்வனவு செய்வதற்கான பாதுகாப்பு செலவினத்திற்கு உதவும் பொருட்டு ரூ.28 பில்லியன் தொகை கொண்ட துணை நிரப்பு வாக்கு ஒன்றிற் கான ஏற்பாட்டினை அவசியமாக்கியது. 2000ஆம் ஆண்டில் எதிர்பாராத இராணுவ செலவினங்களின் காரணமாக பாதுகாப்புச் செலவினம் 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ஒப்புதளிக்கப்பட்ட ரூ.48,866 மில்லியனுக்கு எதிராக ரூ.70,773 மில்லியனுக்கு அதிகாரித்தது. மொ.உ.உற்பத்தியின் விகிதமாக பாதுகாப்புச் செலவினம் 2000ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் 3.9 சதவீதத்திலிருந்து உண்மை நியதிகளில் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை செலாவணி வீத மாற்றங்கள் மற்றும் பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்த எண்ணெய் விலைகள் என்பவற்றின் விளைவாக நிருவாக விலைகளில் செய்யப்பட்ட விலைத்திருத்தங்கள் கூலி மற்றும் ஓய்வுதிய அதிகரிப்புக்களை வழங்க அரசினைத் தேவைப்படுத்திய வேளையில் குடித்தொகையில் இலக்கிடப்பட்ட பிரிவினரின் பாதுகாப்பு அதிகரித்த நலன் புரிக் கொடுப்பனவுகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அரசுதுறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கள், ஓய்வுதியக்காரர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வுதிய உயர்படிகள், அதிகரித்த வளமாக்கி உதவுதொகை, சமூர்த்தி நன்மை பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட அதிகரித்த கொடுப்பனவுகள் என்பன அரசின் நடைமுறைச் செலவினம் உயர்வதற்கு காரணங்களாக இருந்தன. செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பின் மூலம் தேவைப்படுத்தப்பட்ட உயர்ந்த கடன்பாடுகள் வரவுசெலவுத்திட்டத்தில் வட்டிக்கொடுப்பனவுகளை உயர்வடையைச் செய்து நடைமுறைச் செலவினத்தில் மேலும் உயர்வினை தோற்றுவித்தது.

அரசிறை ரூ.211,281 மில்லியனாக அமைந்து முழுமையான நியதிகளில் முன்னைய ஆண்டைவிட 8 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவுசெய்த

அட்டவணை 8.1
அரசின் இறைத் தொழிற்பாடுகளின் தொகுப்பு

விடயம்	2000					2000 ஒப்புதலைக் கம்பட்ட மதிப்பீடுகள்	2000 தற்காலிக மன்றங்கள்	2001 ஒப்புதலைக் கம்பட்ட மதிப்பீடுகள்
	1996	1997	1998	1999				
மொத்த அரசினை	146,279	165,036	175,032	195,905	233,974	211,282	264,479	
வரி அரசினை	130,202	142,512	147,368	166,028	201,766	182,392	234,113	
வரியல்லா அரசினை	16,077	22,524	27,664	29,877	32,208	28,890	30,366	
செலவினமும் மீள் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலும்	218,659	235,097	268,179	279,160	329,830	335,823	387,537	
நடைமுறை	175,148	184,749	199,648	207,271	226,751	254,279	281,384	
மூலதனமும் தெறிய கடன் வழங்கலும்	43,511	50,348	68,532	71,888	103,079	81,544	106,153	
அரசு முதலீடு	45,973	51,260	68,278	71,436	102,260	80,955	106,329	
ஏனைய தெறிய கடன் வழங்கல்	-2,463	-912	253	452	819	589	-177	
நடைமுறைக் கணக்கு மிகை/குறை (-)	-28,870	-19,714	-24,617	-11,366	7,223	-42,997	-16,905	
முதன்மைக் கணக்கு மிகை/குறை (-)	-23,457	-14,815	-38,249	-21,132	-26,808	-53,341	-32,447	
மொத்தப் பற்றாக்குறை (கொடைகளுக்கு முன்)	-72,380	-70,061	-93,147	-83,255	-95,856	-124,541	-123,058	
நிதியிடல்								
வெளிநாட்டு நிதியிடல்	72,380	70,061	93,147	83,255	95,857	124,541	123,058	
தெறிய கடன் பெறுகைகள்	17,899	17,287	17,397	8,245	22,166	5,640	28,963	
கொடைகள்	10,160	9,958	10,197	1,484	14,166	495	21,463	
உள்நாட்டு நிதியிடல்	7,739	7,329	7,200	6,761	8,000	5,145	7,500	
சந்தைக் கடன் பெறுகைகள்	49,754	30,275	71,362	74,876	43,691	118,500	69,095	
வங்கியல்லா	39,391	39,644	72,292	74,876	43,691	115,325	69,095	
வங்கி	26,301	41,816	53,338	48,880	43,691	61,935	68,515	
நாணய மேலாண்மை	13,090	-2,171	18,954	25,996	-	53,389	580	
வர்த்தக வங்கிகள் (ஆ)	9,873	-13,991	5,609	20,807	-	44,840	-	
ஏனைய கடன் பெறுகைகள்	3,217	11,820	13,345	6,484	-	8,549	580	
தனியார் மயமாக்கல் பெறுகைகள்	10,363	-9,369	-930	-	-	3,175	-	
	4,728	22,499	4,389	134	30,000	401	25,000	
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக								
மொத்த அரசினை	19.0	18.5	17.2	17.7	18.7	16.8	18.3	
வரி அரசினை	17.0	16.0	14.5	15.0	16.1	14.5	16.2	
வரியல்லா அரசினை	2.1	2.5	2.7	2.7	2.6	2.3	2.1	
செலவினமும் மீள் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலும்	28.5	26.4	26.3	25.2	26.3	26.7	26.9	
நடைமுறை	22.8	20.8	19.6	18.7	18.1	20.3	19.5	
மூலதனமும் தெறிய கடன் வழங்கலும்	5.7	5.7	6.7	6.5	8.2	6.5	7.4	
அரசு முதலீடு	6.0	5.8	6.7	6.5	8.1	6.4	7.4	
ஏனைய தெறிய கடன் வழங்கல்	-0.3	-0.1	-	-	0.1	-	-	
நடைமுறைக் கணக்கு மிகை/குறை (-)	-3.8	-2.2	-2.4	-1.0	0.6	-3.4	-1.2	
முதன்மைக் கணக்கு மிகை/குறை (-)	-3.1	-1.7	-3.8	-1.9	-2.1	-4.2	-2.2	
மொத்தப் பற்றாக்குறை (கொடைகளுக்கு முன்)	-9.4	-7.9	-9.2	-7.5	-7.6	-9.9	-8.5	
நிதியிடல்								
வெளிநாட்டு நிதியிடல்	9.4	7.9	9.2	7.5	7.6	9.9	8.5	
தெறிய கடன் பெறுகைகள்	2.3	1.9	1.7	0.7	1.8	0.4	2.0	
கொடைகள்	1.3	1.1	1.0	0.1	1.1	-	1.5	
உள்நாட்டு நிதியிடல்	1.0	0.8	0.7	0.6	0.6	0.4	0.5	
சந்தைக் கடன் பெறுகைகள்	6.5	3.4	7.0	6.8	3.5	9.4	4.8	
வங்கியல்லா	5.1	4.5	7.1	6.8	3.5	9.2	4.8	
வங்கி	3.4	4.7	5.2	4.5	3.5	4.9	4.7	
நாணய மேலாண்மை	1.7	-0.2	1.9	2.4	-	4.3	-	
வர்த்தக வங்கிகள் (ஆ)	1.3	-1.6	0.6	1.9	-	3.6	-	
ஏனைய கடன் பெறுகைகள்	0.4	1.3	1.3	0.5	-	0.7	-	
தனியார் மயமாக்கல் பெறுகைகள்	1.3	-1.1	-0.1	-0.1	-	0.3	-	
	0.6	2.5	0.4	-	2.4	0.0	1.7	

(அ) தற்காலிகமானவை.

முலம்: நிதி நிட்டமிடல் அமைச்சு.

(ஆ) வர்த்தக வங்கிகளிலிருந்தான் கடன்பாடுகள், உள்நாட்டு வங்கிகளினாடாகப் பெறப்பட்ட ஐ.ஐ.டொலர் 100 மில்லியன் (ரூ.7,754 மில்லியன்) கொண்ட கூட்டுக் கடன் ஒன்றையும் உள்ளடக்குகின்றது. திறைசேரி வகைப்படுத்தலின்படி இது வெளிநாட்டுக் கடன் ஒன்றாகக் கருதப்பட்டது.

போதும் அரசிறை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 1999இன் 17.7 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 16.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அரசிறைத்திரட்டல் முற்கி 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கான ரூ.233,974 மில்லியனை விட குறைவாக இருந்தது. அரசிறைச் சேகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியானது வரி அதேபோன்று வரியல்லா மூலங்கள் இரண்டிலிருந்தும் தொன் றியது. மொ.உ.உற்பத்தியின் விகிதமாக வரி அரசிறை 1999இன் 15 சதவீத மட்டத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 14.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வரி அரசிறை வீழ்ச்சிகள் கம்பனிகளின் வருமான வரிகளினதும் இறக்குமதித்தீர்வை வரி சேகரிப்புக்களிலும் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக 2000ஆம் ஆண்டில் இம் மூலங்களின் அரசிறை முழுமையான நியதிகளிலும் மொ.உ.உற்பத்தி நியதிகளிலும் வீழ்ச்சியடைந்தன.

வரியல்லா அரசிறையும் அதன் மொ.உ.உற்பத்தி நியதிகளில் மூன்னைய ஆண்டின் 2.7 சதவீத மட்டத்திலிருந்து 2.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வரியல்லா மூலங்களிலிருந்தான் அரசிறை ஆய்விற்குரிய ஆண்டில் மோசமான செயலாற்றத் தினைக் காட்டியமைக்கு அரச தொழில் முற்கிளிலிருந்து பெறப்பட்ட குறைந்த இலாபங்களும் பங்கிலாபங்களுமே பெருமளவிற்கு காரணமாகும்.

குறைந்த அரசிறைத் திரட்டல்கள் மற்றும் உயர்ந்த மீண்டெழும் செலவினம் என்பவற்றின் இணைந்த விளைவாக, வரவுசெலவுத்திட்டத்தின் நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை 2000ஆம் ஆண்டில் ரூ.42,997 மில்லியனுக்கு விரிவடைந்து மூன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.11,366 மில்லியன் கொண்ட பற்றாக்குறையினை விட மூன்று மடங்கிற்கும் கூடுதலான அதிகரிப்பினைப் பிரதிபலித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை 1999இன் 1 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 3.4 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.

2000ஆம் ஆண்டில் அரச முதலீடுகள் ரூ.80,955 மில்லியனாக அமைந்து மூன்னைய ஆண்டினை விட 13 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவு செய்தது. மொ.உ.உற்பத்தியின் விகிதமாக, அரச முதலீடுகள் மூன்னைய ஆண்டினைப் போன்றே 6.4 சதவீதத்தில் பேணப்பட்டன. அரச முதலீடுச் செலவிற்கான முக்கிய துறைகள் பொருளாதாரப்பணிகள் துறையிலுள்ள போக்குவரத்து, தொடர்பூட்டல், வலு மற்றும் நீர் வழங்கல் போன்ற துறைகளை உள்ளடக்கியிருந்தன.

இவ்வாண்டுக் காலத்தில் வெளிநாட்டுக் கொடைகள் மற்றும் கடன்களிலிருந்தான நிதியிடல் ரூ.5,640 மில்லியனாக விளங்கி 1999 இனை விட 32 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்தது.

வெளிநாட்டுக் கொடைகளும், கடன்களும் சேர்ந்து கொடைகளை நிதியிடுவதில் மொ.உ.உற்பத்தியின் 0.4 சதவீதத்திற்கு வகை கூறின. ஒப்பிடுகையில் 1999இல் இது மொ.உ.உற்பத்தியின் 0.7 சதவீதமாகக் காணப்பட்டது. பற்றாக்குறையை நிதியிடுவதில் வெளிநாட்டு நிதியிடலின் பங்கு முன்னைய ஆண்டில் 9.9 சதவீத மட்டத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

2000ஆம் ஆண்டில் பற்றாக்குறையை நிதியிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட தனியார் மயமாக்கல் பெறுகைகள், 2000ஆம் ஆண்டில் இலங்கை ரெவிகோம்மினை பன்னாட்டு பட்டியலிடுவதன் மூலம் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட ரூ.30,000 மில்லியன் கொண்ட வரவுசெலவுத்திட்ட அளவிற்கு மாறாக ரூ.401 மில்லியனாகக் காணப்பட்டன. தனியார் மயமாக்கல் பெறுகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு, பன்னாட்டுச் சந்தையில் தொலைத்தொடர்பூட்டல் துறைக்கு நிலவிய தாழ்ந்த விலைகளின் விளைவாக இலங்கை ரெவிகோம்மின் பங்குகளை விற்பனை செய்யமுடியாமல் போனமையே காரணமாகும்.

தனியார் மயமாக்கல் மற்றும் வெளிநாட்டு நிதியிடல் பெறுகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, குறைந்த அரசிறைத் திரட்டல்கள் மற்றும் செலவின அதிகரிப்புக்களுடன் சேர்ந்து உள்நாட்டு மூலங்களிலிருந்து உயர்ந்தவை கடன்பாடுகளை நாடுவதற்கு அரசினைப் பேவைப்படுத்தி தின. பற்றாக்குறைக்கான உள்நாட்டு நிதியிடல் 1999இன் மொ.உ.உற்பத்தியின் 6.8 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 9.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2000ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட தொகை மொ.உ.உற்பத்தியின் 3.5 சதவீதமாக இருந்தது. 2000ஆம் ஆண்டில் ரூபா நியதிகளில், தேறிய உள்நாட்டுக் கடன்பாடுகளின் அளவு ரூ.43,624 மில்லியனால் அதிகரித்து ரூ.118,499 மில்லியனை அடைந்தது. வங்கியல்லா மூலங்களிலிருந்தான கடன்பாடுகள் 1999இன் மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் பற்றாக்குறையின் பெரும்பகுதி நிதியிடல் மூன்னைய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 2.4 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டின் மொ.உ.உற்பத்தியில் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்த வங்கிக் கடன்பாடுகளின் மூலம் நிதியிடப்பட்டது. முழுமையான நியதிகளில் 2000ஆம் ஆண்டில் வங்கித் தொழில் முறையிலிருந்தான கடன்பாடுகள் ரூ.27,393 மில்லியனால் உயர்வடைந்து ரூ.53,389 மில்லியனை அடைந்தது. வங்கி நிதியிடலில் பெரும் பங்கு மத்திய வங்கியூடாகப் பெறப்பட்டது. பற்றாக்குறையை நிதியிடுவதற்காக மத்திய வங்கி ரூ.44,840 மில்லியனை வழங்கி வேலையில்

வர்த்தகவங்கிகள் இந்நோக்கத்திற்காக ரூ.8,549 மில்லியனை வழங்கின. மொ.உ.உற்பத்தி நியதிகளில் பற்றாக்குறைக்கான மத்திய வங்கியின் நிதியிடல் 1999இன் 1.9 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 3.6 சதவீதத்திற்கு உயர்வடைந்த வேளையில் உள்நாட்டு நிதியிடலின் மத்திய வங்கியினது பங்கு இவ்விரு ஆண்டுகளுக்குமடையில் 28 சதவீதத்திலிருந்து 38 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. திரவப்பற்றாக்குறையின் விளைவாக நேர்மாற்று மீள் கொள்வனவுச் சந்தையில் தீவிரமடைந்த வர்த்தகம், 2000ஆம் ஆண்டில் அரசிற்கான மத்திய வங்கியின் நிதியிடலில் பெருமளவு அதிகரிப்பு ஏற்பட வழிவகுத்தது.

8.3 அரசிறை

இவ்வாண்டில் அரசின் அரசிறைத் திரட்டல் முயற் சிகள் அரசிறை/மொ.உ.உ.வி.கி.தம் வீழ்ச்சியடைந்தமையுடன் பின்னடைவொன்றினைப் பதிவு செய்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசிறை 1999இன் 17.7 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 16.8 சதவீதத்திற்கு-அதாவது கடந்த தசாப்தத்தில் மிகக் குறைந்த மட்டத் திற்கு வீழ்ச்சியடைந்தது. இரக்குமதித் தீர்வைச் சேகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் முக்கிய பல அரசு தொழில் முயற் சிகளிலிருந்தான குறைந்த அரசிறைச் சேகரிப்புக்களும் மொத்த அரசிறைச் சேகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பெருமளவிற்கு வகை கூறின. எனினும், பெயராவு நியதிகளில் அரசிறைச் சேகரிப்புக்கள் ரூ.211,282 மில்லியனாக விளங்கி ரூ.15,377 மில்லியனால் உயர்வடைந்தது. முன்னைய ஆண்டில் அவதானிகப்பட்ட 12 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டு 8 சதவீதம் கொண்ட மெதுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திலும், இவ்வாண்டு காலப்பகுதியிலும் பல அரசிறை திரட்டல் வழிமுறைகள் அறிமுகப்படுத்தல்பட்ட போதும், மொ.உ.உற்பத்தியின் விகிதமாக வரி அரசிறை 1999இன் 15.0 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 14.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தேசிய பாதுகாப்புத் தீர்வையின் தளத்திலும் வீதத்திலும் செய்யப்பட்ட விரிவாக்கம், சிகரட் மற்றும் குடிவகை மீதான உற்பத்தித் தீர்வை வீதங்களுக்குச் செய்யப்பட்ட மேல்நோக்கிய திருத்தங்கள், மற்றும் வழங்கல் மற்றும் அரசிறையை உருவாக்குகின்ற விடயங்களின் இரக்குமதி என்பனவற்றை உள்ளடக்கத்தக்க விதத்தில் பொருட்கள் பணிகள் வரியின் உள்ளாக கப் பரப்பு விரிவாக்கப்பட்டமை என்பன 2000ஆம் ஆண்டில் அரசிறைச் சேகரிப்புக்களை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளாகும்.

அரசிறையில் வீழ்ச்சி காணப்பட்டபோதும், வரி அமைப்பினை ஒழுங்குமுறைப்படுத்தும் அதன்

நிகழ்ச்சிநிரலை அரசாங்கம் தொடர்ந்தது. இதன்படி, பெயரளவுப் பாதுகாப்பிற்பான உயர்ந்த மட்டங்களை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதத்திற்குக் குறைக்கின்ற (தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சில வேளாண்மை உற்பத்திகள் நீங்கலாக) நோக்கத்துடன் 2000ஆம் ஆண்டில் தீர்வை அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட வேளையில் வரிப்பிரிவுகளின் எண்ணிக்கையும் முன் றிவிருந்து இரண்டிற்கு குறைக்கப்பட்டது. முதலீட்டுச் சபைத் துறைக்கு வழங்கப்பட்ட பரந்தளவிலான ஊக்குவிப்புக்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டமை 2000ஆம் ஆண்டில் இடம்பெற்றது.

அதேவேளை கடந்த இரு ஆண்டுகளாக, மொ.உ.உற்பத்தியின் ஏறத்தாழ 2.7 சதவீதத்தில் உறுதியாகக் காணப்பட்ட வரியல்லா அரசிறை 2000ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அரசுதொழில் முயற்சிகளிலிருந்தான இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்கள் வடிவிலமைந்த கொடுப்பனவுகள் குறைவடைந்தமையே குறைந்த வரியல்லா அரசிறைச் சேகரிப்புக்களுக்கு முக்கிய காரணமாகும்.

மோசமான அரசிறைச் செயலாற்றும் 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட அரசிறை இலக்குகளிலிருந்து பிறழுச் செய்தது. 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மொ.உ.உற்பத்தியின் 18.7 சதவீதத்தில் இலக்கிடப்பட்ட மொத்த அரசிறை இலக்குகளிலிருந்து 1.9 சதவீத வீழ்ச்சியைக் காட்டியது. மொ.உ.உற்பத்தியின் 16.1 சதவீதத்தில் இலக்கிடப்பட்ட வரி அரசிறை இலக்கிடப்பட்ட அளவிலும் பார்க்க 1.6 சதவீதம் குறைவாக இருந்துவேளையில் மொ.உ.உற்பத்தியில் 2.6 சதவீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட வரியல்லா அரசிறை வரவுசெலவுத்திட்ட இலக்கினை விட 0.3 சதவீதப் புள்ளியினால் சிறிதளவு வீழ்ச்சியடைந்தது

வரி அரசிறை

2000ஆம் ஆண்டில் மொத்த வரி அரசிறை ரூ.182,392 மில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டில் அவதானிகப்பட்ட 13 சதவீத கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத கொண்ட மெதுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது. பன்னாட்டு வர்த்தகம் சார்ந்த வரிகளிலிருந்து உள்நாட்டு வரிகளை நோக்கி வரி அமைப்பு தொடர்ச்சியாக பெயர்வதனை பிரதிபலிக்கின்ற விதத்தில் உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் பணிகள் மீதான வரிகள் ரூ.71,295 மில்லியனாக விளங்கி வரி அமைப்பில் அவற்றின் முக்கியத்துவத்தினை அதிகரித்துக் கொண்டுள்ளன. மொத்த வரி அரசிறையின் சதவீதமாக உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் பணிகளிலிருந்தான அரசிறை 1999இன் 36

அட்டவணை 8.2
மூலங்களின்படி அரசினரையின் பொருளாதாரப் பகுப்பாய்வு

விடயம்	1996	1997	1998	1999	2000	ஒப்புதலாகிக் கப்பட்ட மதிப்பீடுகள்	ரூபா மில்லியன்	
							2000 தற்காலிக மானாவை	2001 ஒப்புதலாகிக் கப்பட்ட மதிப்பீடுகள்
வரி அரசினர்	130,202	142,512	147,368	166,028	201,766	182,392	234,113	
வருமான வரிகள்	20,751	21,548	20,429	28,228	29,230	27,457	34,483	
தனிப்பட்ட	7,315	8,183	8,099	9,169	11,438	10,820	12,643	
கூட்டு	13,311	13,038	11,788	18,362	16,945	15,757	20,720	
நாட்டைக் காக்கும் உதவுதொகை	125	327	542	697	847	880	1,120	
முத்திரை வரிகள்	5,279	6,392	7,079	7,690	9,325	8,163	9,450	
மத்திய வங்கியினால் உடைமையாகக் கொள்ளப்பட்ட திறைசேரி	1,604	1,080	-	-	-	-	-	
உண்டியல்கள் மீதான வரிகள்	77,105	86,750	91,706	102,391	136,337	122,802	155,180	
உஞ்சந்தட்டுப் பொருள்கள் பணிகள் மீதான வரிகள்	37,631	43,492	16,166	1,799	2,759	1,708	1,965	
மொத்த விற்பனை வரி	8,874	9,475	3,727	3,727	50	161	-	
தயாரிப்பு அல்லா	9,712	13,329	7,312	-1,931	2,709	1,547	1,708	
இறக்குமதிகள்	19,046	20,689	5,127	3	-	-	257	
பொருட்கள் பணிகள் வரி	-	-	23,177	35,540	50,536	43,893	54,205	
தயாரிப்பு	-	-	5,533	8,927	12,674	11,378	14,258	
தயாரிப்பு அல்லா	-	-	5,437	10,704	15,688	13,643	17,203	
இறக்குமதிகள்	-	-	12,207	15,912	22,174	18,872	22,744	
கலால் தீர்வை	22,067	24,775	30,293	35,928	46,552	42,655	50,100	
வெறியக் குடிவகைகள்	5,839	6,181	7,665	8,745	10,700	9,531	10,900	
புகையிலை	12,833	14,139	15,051	17,205	18,802	19,268	21,050	
ஏணைய	3,395	4,455	7,577	9,978	17,050	13,856	18,150	
தேசிய பாதுகாப்புத் தீர்வை	16,441	17,338	21,079	28,127	35,340	33,539	47,020	
உரிமக் கட்டணங்கள்	966	1,145	991	997	1,150	1,007	1,890	
சருவடுச் வர்த்தகத்தின் மீதான வரிகள்	25,464	26,743	28,154	27,720	26,874	23,970	35,000	
இறக்குமதிகள்	25,459	26,739	28,154	27,720	26,874	23,970	35,000	
ஏற்றுமதிகள்	5	4	-	-	-	-	-	
வரியல்ல அரசினர்	16,077	22,524	27,664	29,877	32,208	28,890	30,366	
சொத்து வருவாய்	10,059	15,022	18,462	18,988	21,360	18,842	19,408	
அதில்: மத்திய வங்கியின் இலாபங்கள்	1,700	1,500	2,650	3,000	3,200	3,200	5,000	
வட்டி வருவாய்	5,222	8,002	7,786	7,056	7,100	7,304	7,497	
அறவீடுகளும் கட்டணங்களும்	2,827	2,800	2,890	3,375	4,361	3,589	4,290	
ஏணை வரியல்லாத வருவாய்	3,191	4,702	6,312	7,514	6,487	6,459	6,668	
மொத்த அரசினர்	146,279	165,036	175,032	195,905	233,974	211,282	264,479	
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக								
வரி அரசினர்	17.0	16.0	14.5	15.0	16.1	14.5	16.2	
வருமான வரிகள்	2.7	2.4	2.0	2.6	2.3	2.2	2.4	
தனிப்பட்ட	1.0	0.9	0.8	0.8	0.9	0.9	0.9	
கூட்டு	1.7	1.5	1.2	1.7	1.3	1.3	1.4	
நாட்டைக் காக்கும் உதவுதொகை	-	-	0.1	0.1	0.1	0.1	0.1	
முத்திரை வரிகள்	0.7	0.7	0.7	0.7	0.7	0.7	0.7	
மத்திய வங்கியினால் உடைமையாகக் கொள்ளப்பட்ட திறைசேரி	0.2	0.1	-	-	-	-	-	
உண்டியல்கள் மீதான வரிகள்	10.0	9.7	9.0	9.3	10.9	9.8	0.2	
பொருள்கள் பணிகள் மீதான வரிகள்	0	0	.2	.1	.4	.3		
மொத்த விற்பனை வரி	-	-	1.3	1.5	0.7	0.0	0.2	
தயாரிப்பு	-	-	.5	.3	.5	-		
தயாரிப்பு அல்லா	-	-	.5	.3	.5	-		
இறக்குமதிகள்	-	-	-	2.	3.	4.0		
பொருட்கள் பணிகள் வரி	3.	6	-	-	-	.5	.8	
தயாரிப்பு	0.	0.	9	-	-	-	.5	
தயாரிப்பு அல்லா	1.	1.	1.	9	-	-	.5	
இறக்குமதிகள்	1.	1.	1.	1.	8	2.	2.	
கலால் தீர்வை	.0	.2	.7	.4	.5	0.	0.	
வெறியக் குடிவகைகள்	.8	.8	.9	.8	.8	1.	1.	
புகையிலை	.5	.6	.5	.5	.5	0.	0.	
ஏணைய	.7	.9	.4	.1	.3	2.	1.	
தேசிய பாதுகாப்புத் தீர்வை	-	-	-	-	-	-	-	
உரிமக் கட்டணங்கள்	0.	0.	0.	0.	0.	-	.3	
சருவடுச் வர்த்தகத்தின் மீதான வரிகள்	2.	2.	2.	1.	2.	-	.3	
இறக்குமதிகள்	2.	2.	2.	1.	2.	-	-	
ஏற்றுமதிகள்	-	-	-	-	-	2.	2.	
வரியல்ல அரசினர்	.7	.7	.6	.3	.1	1.	1.	
சொத்து வருவாய்	.8	.7	.7	.5	.3	0.	0.	
அதில்: மத்திய வங்கியின் இலாபங்கள்	0.	0.	0.	0.	0.	-	-	
வட்டி வருவாய்	-.8	-.7	-.7	-.5	-.3	0.	0.	
அறவீடுகளும் கட்டணங்களும்	3.0	0.3	0.	0.9	0.8	.60	6.0	
மொத்த வருவாய்								

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்ச.

சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 39 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. இதன் விளைவாக, மொத்த வரி அரசினையின் சதவீதமாக பண்ணாட்டு வர்த்தகம் சார்ந்த வரிகளின் பங்கு 1999இன் 43 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 41 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தீர்வை அமைப்புக்களின் உயர்ந்த பெறுமதி, சில இன்றியமையாத இரக்குமதிகளுக்கான தற்காலத் தீர்வைத் தளர்த்தல்கள் என்பன இவ்வமைப்பியல் மாற்றத்திற்கு பெருமளவில் உதவின.

2000ஆம் ஆண்டில் வருமான வரிகளிலிருந்தான அரசினை ரூ.27,457 மில்லியனுக்கு 3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக, வருமானவாரி சேகரிப்புக்கள் 1999இன் 2.6 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 2.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்த வேளையில் மொத்த வரிகளில் இதன் பங்கு 2000ஆம் ஆண்டில் 17 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வருமானவரிச் சேகரிப்புக்கள் வீழ்ச்சியடைந்தமைக்கு கம்பனி வரிகளின் மோசமான செயலாற்றும் முக்கிய காரணமாகும். கம்பனி வரிகளிலிருந்தான அரசினை 1999இன் 56 சதவீதமான மிக உயர்ந்த வளர்ச்சிக்கு மாறாக 2000ஆம் ஆண்டில் 14 சதவீதம் கொண்ட எதிர்க்கணிய வளர்ச்சியைப் பதிவு செய்தமைக்கு சில முக்கிய அரசு கூட்டுத்தாபனங்களின் குறைந்த இலாபங்கள் அல்லது இழப்புக்கள் முக்கிய காரணமாகும். எனினும், தனியார் வருமானவரிகள் முன் னைய ஆண்டின் 13 சதவீதங் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டின் 18 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியமை உயர்ந்த வருமான வளர்ச்சியையும் தடுத்து வைத்தல் வரித் தளத்தின் உள்ளடக்கப் பரப்பு விரிவடைந்து வருவதனையும் பிரதிபலிப்பதாகவுள்ளது.

2000ஆம் ஆண்டில் கம்பனி வரிகளிலிருந்தான அரசினைச் சேகரிப்பு ரூ.15,757 மில்லியனுக்கு ரூ.2605 மில்லியனால் வீழ்ச்சியடைந்தது. மொத்த வருமான வரிச் சேகரிப்பில் கம்பனிவரிகளின் பங்கு 1999இன் 65 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 57 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இரு முக்கிய அரசுதுறை முயற்சிகளான இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினதும் இலங்கை துறைமுக அதிகாரசபையினதும் குறைந்த வரிக் கொடுப்பனவுகளே கம்பனி வரிகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும். 1999இல் இலங்கைத் துறைமுக அதிகாரசபையும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தனித்தனியே ரூ.3.4 மில்லியனைச் செலுத்தியதன் மூலம் இரு பெரும் கம்பனி வரி செலுத்துவோராக விளங்கியதுடன் இரண்டும் சேர்ந்து மொத்தக்கம்பனி வரிச்சேகரிப்பில் 37 சதவீதத்திற்கு வகை கூறின. எனினும், காசுப் பாய்ச்சல் பிரச்சனைகளின் காரணமாக இலங்கை துறைமுக


அதிகாரசபை 2000ஆம் ஆண்டிற்கான வருமானவரிப் பெறுப்பான ரூ.1.5 மில்லியன் கொண்ட பகுதிக் கொடுப்பனவை மட்டுமே செலுத்தக்கூடியதாக இருந்தமை கம்பனி வரிச் சேகரிப்பு வீழ்ச்சியடையக் காரணமாக இருந்தது. மறுபுறத்தில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பண்ணாட்டு எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட மிகக்கூடிய அதிகரிப்புடன் இணைந்த விகிதத்தில் உரிய நேரத்தில் போதுமானளவிற்கு ஈடுசெய்யத்தக்க விலை அதிகரிப்புக்களை பெற்றோலிய உற்பத்திகளின் உள்ளாட்டு விலைகளில் செய்யாததன் காரணமாக இவ்வாண்டில் பெரும் இழப்புக்களை அடைந்த ஒரு கூட்டுத்தாபனம் என்ற ரீதியில் எந்த ஒரு வரிப் பொறுப்பினையும் கொண்டிருக்கவில்லை. எனினும், 2000ஆம் ஆண்டில் மற்றைய நிறுவனங்களிலிருந்தான கம்பனி வரி அரசினைகள் 24 சதவீத அதிகரிப்பினைப் பதிவு செய்தன. இவ்வாண்டில் குறிப்பிடத்தக்களவில் நன்கு செயலாற்றிய துறைகளாக வங்கித்தொழில் மற்றும் நிதியியல் துறையும் அதனைத் தொடர்ந்து புகையிலை மற்றும் மொத்த சில்லறை விற்பனை வர்த்தகமும் காணப்பட்டன.

2000ஆம் ஆண்டில் தனியார் வருமான வரிகளிலிருந்தான அரசினைச் சேகரிப்புக்களின் மொத்தம் ரூ.10,820 மில்லியனாக விளங்கி 18 சதவீதங் கொண்ட அதிகரிப்பினைப் பதிவு செய்தது. அரசுதுறை மற்றும் தனியார்துறை இரண்டிற்குமான உயர்ந்த சம்பளங்கள் தடுத்து வைத்தல் வரி அனைத்துப் பணிகளையும் உள்ளடக்கத்தக்க விதத்தில் விரிவாக்கப்பட்டமையுடன் சேர்ந்து இவ்வளர்ச்சிக்கு பொறுப்பான முதன்மைக் காரணிகளாக விளங்கின. தொழில்சார் நிபுணத்துவப் பணிகளுக்கு செய்யப்பட்ட கொடுப்பனவுக்கு மட்டும் இதுவரை பொறுத்தத்தக்கதாக இருந்த தடுத்துவைத்தல் வரி கூட்டுக்கம்பனிகள் மற்றும் ஏனைய வியாபாரங்களுக்குச் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் உட்பட அனைத்துப் பணிகளையும் உள்ளடக்கத்தக்க விதத்தில் விரிவாக்கப்பட்டது. அதேவேளை நாட்டைச் காக்கும் உதவுதொகையிலிருந்தான அரசினை 1999இன் ரூ.697 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டில் ரூ.880 மில்லியனுக்கு 26 சதவீதத்தினால் உயர்வடைந்தது. இது அதிகரித்த சம்பளங்களினதும் உள்ளாட்டரசினை திணைக்களத்தின் மேம்பட்ட வரி நிறுவாகத்தினதும் நேரடி விளைவாகும்.

2000ஆம் ஆண்டில் பொருள்கள் பணிகள் வரி ரூ.43,893 மில்லியன் கொண்ட தொகையை உருவாக்கி முன்னைய ஆண்டினைவிட அரசினைச் சேகரிப்பில் 23 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலித்தது. 2000ஆம் ஆண்டில் பொருட்கள் பணிகள் வரியிலிருந்தான அரசினை மொத்த வரி அரசினையில் ஏற்றதாழ காற்பங்கிற்கு

வகை கூறியது. மொ.உ.உற்பத்தியின் விகிதமாக பொருட்கள் பணிகள் வரி அதன் பங்கை 1999ஆம் ஆண்டின் 3.2 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்துக் கொண்டது. திருந்திய வரி நிருவாகம் விரிவடைந்த வரித்தளம், வரி மீளமைப்பு முறை ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டமை மற்றும் சிறந்த பொருளாதாரச் செயலாற்றம் என்பன உயர்வடைந்த பொருட்கள் பணிகள் வரி சேகரிப்பிற்கு உதவிய காரணிகளாக இருந்தன.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பணிகளிலிருந்தான பொருட்கள் பணிகள் வரி அரசிறை ரூ.25,021 மில்லியனாக அமைந்து 27 சதவீதத்திற்கு மேற்பட்ட வளர்ச்சியைப் பதிவு செய்தது. வெறியக் குடிவகை மற்றும் புகையிலைக் கைத்தொழில்களில் ஏற்பட்ட வளர்ச்சி, சீமெந்து, இறைச்சி, மரம் மற்றும் வாயு போன்ற அரசிறையை உருவாக்குகின்ற விடயங்களை உள்ளடக்கும் விதத்தில் பொருட்கள் பணிகள் வரி விரிவாக்கப்பட்டமையுடன் சேர்ந்து தயாரிப்புத்துறையிலிருந்தான உயர்ந்த பொருட்கள் பணிகள் வரியின் சேகரிப்பிற்கு பங்களித்தன. தயாரிப்புத்துறையில் புகையிலைக் கைத்தொழில் பொருட்கள் பணிகள் வரிக் கான தனிப்பெரும்



உதவுனராக விணங்கி, தயாரிப்புத்துறையிலிருந்தான பொருட்கள் பணிகள் வரிச் சேகரிப்பில் 19 சதவீதத்திற்கும் மொத்த பொருட்கள் பணிகள் வரி அரசிறையில் 5 சதவீதத்திற்கும் வகை கூறின. வெறியக் குடிவகைத் தொழில் அடுத்த பெரும் பங்களிப்பாளராகவும் அதனைத் தொடர்ந்து பெற்றோலியமும் காணப்பட்டன. தொலைத் தொடர்பூட்டல், மின் வலு, காப்புறுதி மற்றும் கட்டவாக்கம் போன்ற பணிகளில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி சியும் சுற்றுலாக் கைத் தொழிலிற்கு வழங்கப்பட்டிருந்த பொருட்கள் பணிகள் வரிகளிலிருந்தான விலக்களிப்பு 2000 ஏப்பிரலில் காலாவதியானதும் தயாரிப்பில்லாத துறைகளிலிருந்தான பொருட்கள் பணிகள் வரியின் அரசிறையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக இருந்தன. இவ்வாண்டில் குறிப்பாக புலனாய்வுகளையும் கணக்காய்வுகளையும் மேற்கொண்டதன் ஊடாக பொருட்கள் பணிகள் வரியின் நிருவாகத்தில் ஏற்பட்ட குறிப்பிடத் தக்க முன் னேற்றங்களும் வரி செலுத்துவோரின் இனங்கிக் கொண்ட தன்மையும் 2000ஆம் ஆண்டில் உயர்ந்த பொருட்கள் பணிகள் வரியின் அரசிறைச் சேகரிப்புக்களுக்கு பங்களித்தன.

2000ஆம் ஆண்டில் இறக்குமதிகளிலிருந்தான பொருட்கள் பணிகள் வரி ரூ.18,871 மில்லியனாக அமைந்து 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது, 2000ஆம் ஆண்டின் இறக்குமதியில் ஏற்பட்ட 20 சதவீதத்திற்கு மேற்பட்ட வளர்ச்சியினதும் பொருட்கள் பணிகள் வரியினது தளத்தின் வரிவாக்கம் மற்றும் வரி மீளமைப்பு முறைக்குச் செய்யப்பட்ட மேம்பாடுகள் என்பவற்றினதும் இணைந்த விளைவாகும். இறக்குமதிகள் மீதான பொருட்கள் பணிகள் வரி மீளமைப்புக்கள் 1999இன் ரூ.9,137 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டில் ரூ.7,121 மில்லியனுக்கு குறைவடைந்தது. மீளனிப்புக்கள் குறைவடைந்தமைக்கு பொருட்கள் பணிகள் வரி மீளமைப்பு முறைக்குச் செய்யப்பட்ட இரு திருத்தங்களே காரணமாகும். 1999இன் பின்னரைப்பகுதியில் ஏற்றுமதிகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகள் மீது இறக்குதியாளருக்கான உள்ளீட்டு கொடுக்கன் மீளமைப்புக்கள் காசுக் கொடுப்பனவிற்குப் பதிலாக கடன் பற்றுச்சீட்டு முறை கொண்டு வரப்பட்டது. 2000ஆம் ஆண்டில் உள்நாட்டுச் சந்தைகளுக்குப் பொருட்களை வழங்கும் உற்பத்தியாளருக்கு வழங்கப்பட்ட உள்ளீட்டு கொடுக்கன் தொடர்பான காசு மீளனிப்பு உள்ளீடுகளின் உள்ளூர் கொள்வனவுகளின் மீது செலுத்தப்பட்ட மிகை வரிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட வேளையில் இறக்குமதியாளருக்கான உள்ளீட்டுக் கொடுக்கன் வசதி மொத்த மற்றும் சில்லறை விற்பனையை மேற்கொள்பவர்களுக்கு முழுமையாக அகற்றப்பட்டது.

உற்பத்தி வரிகளிலிருந்து திரட்டப்பட்ட அரசிறை ரூ.42,655 மில்லியனாக விளங்கி, ஆய் விற்குரிய காலப்பகுதியின் மொத்த வரி இறைச் சேகரிப்பின் 23 சதவீதத்திற்கு வகை கூறியது. முன்னெண் ஆண்டினைப் போன்றே 2000ஆம் ஆண்டில் உற்பத்தி வரிகளிலிருந்தான் அரசிறை 19 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக உற்பத்தி வரிகள் 3.2 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தன. பெற்றோலிய உற்பத்திகளின் வரிவிதிப் பிற்கு செய்யப்பட்ட மாற்றங்களின் விளைவாக பெற்றோலிய உற்பத்திகளிலிருந்தான் உயர்வடைந்த அரசிறைச் சேகரிப்புக்களும், சிகரட்டுக்கள் மீதான சுங்கத்தீர்வை வீதங்களின் மேல்நோக்கிய திருத்தங்களும் உற்பத்தி தீர்வைச் சேகரிப்புக்களின் வளர்ச்சிக்கு பெருமளவிற்கு பங்களித்தன.

2000ஆம் ஆண்டில் பெற்றோலிய உற்பத்திகள் மீதான உற்பத்தி தீர்வைகளிலிருந்து உருவாகப்பட்ட அரசிறை ரூ.10,700 மில்லியனாக விளங்கி 57 சதவீதம் கொண்ட மிகக் கூடியவு அதிகரிப்பினைப் பதிவு செய்தது. இதன்படி மொத்த உற்பத்திச் தீர்வைச் சேகரிப்புக்களில் இதன் பங்கும் முன்னெண் ஆண்டின் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. இம் முன்னேற்றம் 2000ஆம் ஆண்டின் பெற்றோலிய உற்பத்திகளின் வரிச் சேகரிப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மாஷல் விற்பனைகள் 22 சதவீதத்தினால் மிகக் கூடிய விற்கு அதிகாரித்தமை ஆகிய இரண்டினையும் பிரதிபலிக்கிறது. 2000ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தில் மசகெண்ணெய் மீதான இறக்குமதித் தீர்வை அகற்றப்பட்டமையானது, அரசிறை சமநிலையைப் பேணும் பொருட்டு, பெற்றோல் மற்றும் மாஷல் மீதான உற்பத்தி வரிகளில் திருத்தங்களையும் மண்ணெண்ணெய் மீது உற்பத்தி வரி விதிப்பினையும் தோற்றுவித்தது. பெற்றோல், மாஷல் மற்றும் மண்ணெண்ணெய் மீதான உற்பத்தித் தீர்வைகள் 45 சதவீதத்தில் நிரணயிக்கப்பட்டன. எனினும் 2000ஆம் ஆண்டில் பன்னாட்டு எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட கடுமையான அதிகரிப்பு இலங்கைப் பெற்றோலிக் கூட்டுத் தாபனத் திற்கு பெரும் இழப்புக்கள் தோன்றுவதற்கு வழிவகுத்ததுடன் 2000ஆம் ஆண்டு ஒத்தோபால் பெற்றோலிய உற்பத்தி பிப் பொருட்களுக்கான தீர்வையில் 45 சதவீதத்திலிருந்து 35 சதவீதத்திற்கான குறைப்புக்கு இட்டுச் சென்றது. 2000ஆம் ஆண்டு பெப்புருவரியில் பெற்றோல் உணர்திகள் மீதான உற்பத்தி தீர்வையில் ஏற்பட்ட அதிகரிப்பு 10இலிருந்து 15 சதவீதமாகவும் மாஷல் வாகனத்தின் மீதான அத்தகைய அதிகரிப்பு 60இலிருந்து 65 சதவீதமாகவும் அதிகாரித்தமையின் விளைவாக அரசிறையில் ஏற்பட்ட தாக்கம் 2000ஆம் ஆண்டில் உந்து ஊர்திகளின் இறக்குதியில் ஏற்பட்ட 11 சதவீத

வீழ்ச்சியினால் எதிர்கு செய்யப்பட்டமையின் காரணமாக 2000ஆம் ஆண்டில் உற்பத்தி தீர்வைகளிலிருந்தான் அரசிறை பெரும்பாலும் மாற்றமின்றியிருந்தது.

2000ஆம் ஆண்டில் சிகரட்டுக்களின் மீதான உற்பத்தித் தீர்வைகளிலிருந்தான் அரசிறை ரூ.19,268 மில்லியனாக விளங்கி மொத்த உற்பத்தி வரிச் சேகரிப்பில் 45 சதவீதத்திற்கு வகை கூறியது. சிகரட்டுக்களின் மொத்த விற்பனைகள் 2 சதவீதத்தினால் குறைவடைந்த போதும் 2000ஆம் ஆண்டில் சிகரட்டுக்கள் மீதான உற்பத்தி வரிகள் 12 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு சிகரட்டுக்கள் மீதான வரிகள் ஏற்றதாழ் 20 சதவீதத்தினால் அதிகரித்தமையும் நுகர்வு உயர்ந்த வரிகளைக் கொண்டமைக்கு மாற்றமுற்றமையும் காரணங்களாகும்.

2000ஆம் ஆண்டு மேயில் வெறியக் குடிவகை மீதான உற்பத்தி தீர்வை வீதம் லீற்றருக்கு ரூ.12இனால் அதிகரித்த போதும், குடிவகை மீதான தீர்வை வீதங்கள் 1999இன் 14 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 9 சதவீதத்தினால் குறைவடைந்தமைக்கு 2000ஆம் ஆண்டில் உயர்ந்த வரிவிதிப்பைக் கொண்ட வெறியக் குடிவகைகளின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே காரணமாகும். தேறல் குடிவகையிலிருந்தான் அரசிறை சேகரிப்புக்கள் 3.5 சதவீதத்தினால் உயர்வடைந்தமைக்கு உயர்ந்த வரி விதிப்பிற்கு உட்படுகின்ற உயர்ந்த மது வலுவைக் கொண்ட தேறல் குடிவகையை நோக்கி உற்பத்தி மாறிச் சென்றமையே முழுக் காரணமாகும்.

மொ.உ.உற்பத்தியில் இதன் பங்கு 2.5 வீதத்திலிருந்து 2.7 சதவீதத்திற்கு அதிகரித்தமையுடன் 2000ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்புத் தீர்வை அரசிறையின் மிகச் செயிப்பான மூலமொன்றாக இருந்தது. 2000ஆம் ஆண்டின் தேசிய பாதுகாப்புத் தீர்வையிலிருந்து திரட்டப்பட்ட மொத்த அரசிறை ரூ.33,539 மில்லியனாக விளங்கி 19 சதவீத அதிகரிப்பினைப் பதிவு செய்ததுடன் மொத்த வரிச் சேகரிப்பில் 18 சதவீதத்திற்கும் வகை கூறியது. தேசிய பாதுகாப்புத் தீர்வையிலிருந்தான் அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு இது உள்ளடக்கும் பணிகளின் செயற்பரப்பு விரிவடைந்தமை, நிதி மற்றும் தொலைத்தொடர்புட்டல் போன்ற தேசிய பாதுகாப்புத் தீர்வை செலுத்தத்தக்க முக்கிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் 2000ஆம் ஆண்டு மேயில் வரிவீதம் 5.5 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதத்திற்கு மேல்நோக்கி உயர்ந்தப்பட்டமை என்பன காரணங்களாகும். உள்ளாட்டு நடவடிக்கைகள் மீதான தேசிய பாதுகாப்புத் தீர்வை தொடர்ந்தும் உயர்ந்த வளர்ச்சியைக் காட்டி 38 சதவீதத்தினால் வளர்ச்சிடைந்தது. உள்ளாட்டு நடவடிக்கைகளில் தேசிய பாதுகாப்புத் தீர்வைக்கான முக்கிய பங்களிப்பாளராக வங்கித்தொழில் துறை விளங்கி உள்ளாட்டு மூலங்களிலிருந்தான் மொத்த தேசிய

பாதுகாப்பு தீர்வை அரசிறைகளிலிருந்தான் சேகரிப்பில் மூன்றிலொரு பங்கிற்கு வகை கூறியது. எனினும், 2000ஆம் ஆண்டில் இறக்குமதிகள் மீதான தேசிய பாதுகாப்புத் தீர்வையிலிருந்தான் அரசிறை 31 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்கு குறைவடைந்து மெதுவான போக்கை கொண்டிடிருந்தமை பாதுகாப்பு, இடைநிலைப் பொருட்கள் மற்றும் மசகென்னெண் போன்ற இறக்குமதிகள் தேசிய பாதுகாப்புத் தீர்வைக்கு உட்படாமல் இருந்தமையைப் பிரதிபலித்தது.

2000ஆம் ஆண்டில் இறக்குமதியில் 20 சதவீதத்திற்கு மேற்பட்ட வளர்ச்சி காணப்பட்டபோதும், இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான் அரசிறை ரூ.23,970 மில்லியனுக்கு 14 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக, மொத்த வரி அரசிறைக்கான இதன் பங்களிப்பும் 1999இன் 17 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 13 சதவீதத் திற்கு வீழ்ச்சிடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு மசகென்னெண் இறக்குமதிகள் மீதான தீர்வை நீக்கப்பட்டமை, சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய இறக்குமதிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக தீர்வைத் தள்ளுபடி, இன்றியமையாத உணவு விடயங்கள் மீதான ஓரளவான தீர்வைத் தளர்த்தல் மற்றும் தீர்வை அமைப்பின் ஒழுங் குழுறைப் படுத்தல் என்பன காரணங்களாக இருந்தன. 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் தெரிந்தெடுக்கப்பட்ட வேளாண்மைப் பண்டங்களுக்காக வழங்கப்பட்ட 55 சதவீதம் கொண்ட சிறப்புத் தீர்வை வீதங்களுடன் பாதுகாப்புத்தீர்வை மூன்று பிரிவு தீர்வை அமைப்பினை (10.20 மற்றும் 35) இரு பிரிவுகளுக்கு (10 மற்றும் 25) குறைத்தது. மூலப்பொருட்களின் இறக்குமதிகளுக்கான தீர்வை வீதம் 5 சதவீதத்தில் பேணப்பட்டது. சராசரி தீர்வை வீதம் அதாவது இறக்குமதிகளின் மொத்தப் பெறுமதிக்கான இறக்குமதிகளின் தீர்வை விகிதம் 1999இன் 7 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2000ஆம் ஆண்டின் குறைந்த இறக்குமதித் தீர்வைகள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த கைத்தொழில்களுக்கான மூலப்பொருட்கள், பாதுகாப்பு கொள்வனவுகள் மசகென்னெண் இறக்குமதிகள் போன்ற தீர்வையற்ற இறக்குமதிகளின் உயர்ந்த பெறுமதியும் குறைந்த சராசரி இறக்குமதித் தீர்வை நிகழ்வுகளுக்கு காரணமாகலாம். பயன்தரு தீர்வை வீதம் 1999இன் 21 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 15 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வாண்டில் வழங்கப்பட்ட தீர்வைத் தளர்த்தல்கள் குறிப்பாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட தீர்வைத் தளர்தலும் சீனி போன்ற குறிப்பிட்ட இன்றியமையாத பண்டங்களின் மீதான ஓரளவு தீர்வைத் தளர்த்தல்களும் குறைந்த தீர்வை அமைப்புடன் சேர்ந்து பயன்தரு தீர்வை வீதம் மிகக் கூடியளவில் வீழ்ச்சியடையக் காரணமாகியது.

2000ஆம் ஆண்டில் முத்திரைத் தீர்வைகளிலிருந்தான் அரசிறைச் சேகரிப்பு ரூ.8,163 மில்லியனாக விளக்கி 1999இல் பதிவு செய்யப்பட்ட 9 சதவீத வளர்ச்சியடுதலை ஒப்பிடுகையில் 6 சதவீத மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்தது. கடன்பாட்டுச் செலவினைக் குறைப்பதனையும் ஈடுபாடுச் சந்தையை மேம்படுத்துவதனையும் கருத்திற் கொண்டு 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஈடுபாடுங்கள் உத்தரவாதப்படுத்தப்பட்ட பிணையங்கள் மீதான தீர்வை குறைக்கப்பட்டமை இம் மெதுவான போக்கிற்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த முறையின் தவறான பயன்படுத்தலைத் தவிர்க்கும் பொருட்டு வர்த்தக ஆவணங்கள் மீதான முத்திரைத் தீர்வைகளிலிருந்தான் அரசிறை சேகரிப்புக்களை 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் 2000ஆம் ஆண்டு ஏப்பிரல் தொடக்கம் வங்கியிலிருந்து சங்கத்திற்கு மாற்றியது. இதன் விளைவாக நாணயக் கடிதத் தின் பெறுமதியிலிருந்து பொருள் பட்டியலின் பெறுமதிக்கு முத்திரைத் தீர்வை விதிக்கப்பட்ட அடிப்படை மாற்றப்பட்டது. சேகரிப்பு மையம் வங்கியிலிருந்து சங்கத்திற்கு மாற்றியமையானது பொருட்களின் பெறுமதி குறைத்து திரட்டப்படும் பிரச்சனைகளினால் எழும் அரசிறை ஒழுக்குகளை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக வர்த்தக ஆவணங்களின் மீதான முத்திரைத் தீர்வைகளிலிருந்தான் அரசிறைச் சேகரிப்பு 1999இன் ரூ.3,884 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டில் ரூ.5,697 மில்லியனுக்கு உயர்வடைந்து மொத்த முத்திரைத் தீர்வை சேகரிப்பில் இதன் பங்கினை 2000ஆம் ஆண்டில் 51 சதவீதத்திலிருந்து 70 சதவீதத்திற்கு அதிகரித்தது.

வரியல்லா அரசிறை

2000ஆம் ஆண்டில் வரியல்லா அரசிறை 28,890 மில்லியனுக்கு 3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 1998இலும் ஏறத்தாழ 2.7 சதவீதத்தில் உறுதியாகக் காணப்பட்ட வரியல்லா அரசிறை 2000ஆம் ஆண்டில் 2.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அரசு தொழில் முயற்சிகளிலிருந்தான் இலாப மற்றும் பங்கிலாப மாற்றங்கள் குறைவடைந்தமை இவ்வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாயமைந்தது. வரவுசெலவுத் திட்டம் 2000ஆம் ஆண்டில் ரூ.8.8 பில்லியன் கொண்ட இலாப மற்றும் பங்கிலாப மாற்றல்களை எதிர்பார்த்த போதும் ரூ.6.3 பில்லியன் மட்டுமே பெறப்பட்டது. 1999உடன் ஒப்பிகையில் இலாபங்கள் பங்கிலாபங்களிலிருந்தான் அரசிறை மத்திய வங்கி இலாபமாற்றங்கள் நீங்கலாக) 2000ஆம் ஆண்டில் 18 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. 2000ஆம் ஆண்டில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கள், 2000ஆம் ஆண்டில் கோரப்பட்ட பாரிய முதலீட்டு சலுகைகள் மற்றும் பெறுமதி தேய்வுச்


சலுகைகள் என்பனவற்றின் காரணமாக இலங்கை ரெவிளோகாம் மின் வாரி விதிக் கத்தக்க இலாபம் குறைவடைந்தமை, வெளிநாட்டுக்களிலிருந்து உள் வருகின்ற அழைப்புக்களுக்கான பண்ணாட்டுத் தீர்ப்பவைகளில் செய்யப்பட்ட குறைப்பு, அதே போன்று இவ்வாண்டில் ரூபாவின் பெறுமதி பெருமாளில் தேய்வடைந்தமையின் காரணமாக வெளிநாட்டுக்கடன் மீன்கொடுப்பவைகளின் மீது ஏற்பட்ட செலாவணி வீத இழப்புக்கள் என்பன இவ்வீழ்ச்சிக்கான முக்கிய பங்களிப்புக் காரணிகளாக இருந்தன. 2000ஆம் ஆண்டில் மத்திய வங்கியின் இலாபமாற் றல் கள் ரூ.200 மில்லியனினால் ரூ.3,200 மில்லியனுக்கு அதிகரித்தது. அரசு தொழில் முயற் சிகஞ்சு வழங்கப்பட்ட கடன் கள் மீது சேர்க்கப்பட்ட வட்டி வருமானம் 1999இன் 3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 4 சதவீதத் தினால் வளர் சி யடைந்தது. வட்டி வருமானத்தின் முக்கிய மூலங்களாக இலங்கை மின்சபை (ரூ.2,345 மில்லியன்) இலங்கை ரெவிளோகாம் (ரூ.1,918 மில்லியன்) இலங்கை துறைமுக அதிகாரசபை (ரூ.988 மில்லியன்) என்பன காணப்பட்டன. 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்ந்த கடவுச்சீட்டுக் கட்டணத்தை பிரதிபலிக்கும் வகையில் 2000ஆம் ஆண்டில் கடவுச்சீட்டுக் கட்டணம் 6 சதவீதத்தினால் அதிகரித்தது.

8.4 செலவினம்

இறைப் பற்றாக்குறையை இலக்கிடப்பட்ட மட்டத்திற்குள் பேணும் பொருட்டு 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் நடைமுறைச் செலவினத்தினை மொ.உ.உற்பத்தியின் 18.1 சதவீதத் தில் கட்டுப்படுத்துவதற்கு எதிர்பார்த்த வேளையில் மூலதனச் செலவின மூம் தேறியகடன் வழங்கலும் மொ.உ.உற்பத்தியின் 8.2 சதவீதத்தினால் பேணப்பட்டது. எனினும், 2000ஆம் ஆண்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட எதிர்பாராத செலவினம், சம்பளங்கள் மற்றும் நலன் புரிக் கொடுப்பனவுகளிலேற்பட்ட உயர்ந்த செலவு மற்றும் உயர்வடைந்த வட்டிச் செலவு என்பனவற்றின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட இறைத் திரட்சிப் பாதையிலிருந்தும் கணிசமானாவிற்கு விலகிச் செல்லவேண்டி ஏற்பட்டது. மொத்த நடைமுறைச் செலவினம் அதன் ஆரம்ப இலக்கினை மொ.உ.உற்பத்தியின் 2.1 சதவீதப் புள்ளியினால் விஞ்சிய வேளையில், அரசு முதலீடுகள் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை விட 1.7 சதவீதப் புள்ளி குறைவாகக் காணப்பட்டன. 1999 உடன் ஒப்பிடுகையில் நடைமுறைச் செலவினம் மொ.உ.உற்பத்தியின் 1.6 சதவீதத்தினால் 2000ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 20.3 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில், அரசு முதலீடுகள் 1999இனைப் போன்றே மொ.உ.உற்பத்தியின் 6.4

சதவீதத்தில் பேணப்பட்டன. இவ் அபிவிருத்திகளின் விளைவாக, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த செலவினம் 1999இன் 25.2 சதவீதத்திலிருந்து 26.7 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.

2000ஆம் ஆண்டில் மொத்தச் செலவினமும் தேறிய கடன் மழங்கலும் ரூ.335,822 மில்லியனாக விளங்கியதுடன் இது 20 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பாகும். நடைமுறைச் செலவு 23 சதவீதத்தினால் ரூ.254,279 மில்லியனுக்கு அதிகரித்த வேளையில் மூலதனச் செலவினமும் தேறியகடன் மழங்கலும் 13 சதவீதத்தினால் ரூ.81,544 மில்லியனுக்கு அதிகரித்தன. 2000ஆம் ஆண்டு மேயிலிருந்து வடக்கிலும் சிழக்கிலும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டை யுத்த பாதையில் வைத்திருப்பதற்கு அரசினை நிர்ப்பந்தித்ததுடன் பாதுகாப்பு பணிகளின் தேவைகளை ஈடு செய்வதற்குத் தேவைப்பட்ட மூலவளங்களும் வழங்கப்பட்டன. இதன் விளைவாக, பாதுகாப்பு இறக்குமதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட ஏனைய உள்ளுர் கொள்வனவுகள் மற்றும் புதிதாக ஆட் சேர்க்கப்பட்ட படை வீரர்களின் சம்பளக் கொடுப்பனவுகள் என்பவற்றில் கணிசமான அதிகரிப்பக் காணப்பட்டது. 2000ஆம் ஆண்டில் முழுமையான நியதிகளில், பொது ஒழுங்கு மாற்றும் பாதுகாப்பினை



உள்ளடக்கிய மொத்தப் பாதுகாப்புச் செலவினம் ரூ.22,066 மில்லியனால் ரூ.70,773 மில்லியனுக்கு அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் விகிதமாக, இவ்விரு ஆண்டுகளுக்குமிடையில் இது 4.4 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. இது 1996 இற்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த பாதுகாப்பு/ மொ.உ.உற்பத்தி விகிதமாக இருந்ததுடன், பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நீங்கலாக இது ரூ.16,844 மில்லியனால் ரூ.56,915 மில்லியனுக்கு அதாவது மொ.உ.உற்பத்தியின் விகிதமாக 3.6 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. இதற்கு மேலதிகமாக நிருவகிக்கப்பட்ட விலைகளின் மேல் நோக்கிய திருத்தத்தின் காரணமாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினை இழப்பீடு செய்வதற்காக 2000ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட நிவாரண வழிமுறைகளும் (அரசதுறை ஊழியர் களுக்கும், ஓய்வுதியம் பெறுவோருக்கும் சம்பள மற்றும் நலன்புரிக் கொடுப்பனவுகளும் சமூர்த்தி நன்மை பெறுவோருக்கான கொடுப்பனவுகளும்) அதேபோன்று உள்நாட்டுச் சந்தையிலிருந்து அதிகளவில் கடன் பெறப்பட்டமையினால் உள்நாட்டுப்படுகடனில் ஏற்பட்ட அதிகரித்த வட்டிச் செலவுகளும் நடைமுறைச் செலவின் அதிகரிப்பிற்குப் பங்களிப்புச் செய்தன. அதிழையர் நடைமுறைச் செலவினம் மற்றும் வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றின் விலைவான மூலவளக் கட்டுப்பாடுகள் 2000ஆம் ஆண்டில் பொது முதலீட்டை மீன் முன்னுரிமைப்படுத்துவதற்கு அரசாங்கத்தை நிரப்பந்தித்தன. உள்நாட்டு நிதியிடலைக் கொண்ட முன்னுரிமையற்ற அனைத்து முதலீட்டு நிகழ்ச்சித் திட்டங்களும் தேசிய முன்னுரிமை எனக் கருதப்பட்ட பாதுகாப்புச் செலவினை ஈடுசெய்வதற்காக 2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டன. இதே வேளையில் வெளிநாட்டு நிதியினால் நிதியிடப்பட்ட செயற்றிட்டங்களின் மெதுவான செயலாற்றமும் குறைப்பயன்பாடும் 2000ஆம் ஆண்டுக்கு இலக்கிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்துடன் ஒப்பிடுகையில் பொது முதலீடு மெதுவடைந்தமைக்கு பங்களிப்புச் செய்தன. தேசிய முன்னுரிமைத் தேவைகளின் நோக்கில் நடைமுறைச் செலவினத்தை எதிர் கொள்ளுவதற்காக மூலதனச் செலவினத்தை கட்டுப்படுத்தியமை ஒரயவுக்கு தவிர்க்க முடியாததொன்றாகக் காணப்பட்டது. எனினும் நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதார அபிவிருத்திக்கும் தனியார் துறையின் மூலதன வாக்கத்தினை அரசதுறை வலுப்படுத்துவதற்கும் தேவையான மட்டங்களில் பொது முதலீட்டைப் பேணுவது அத்தியாவசியமாகும்.

நடைமுறைச் செலவினம்

கடந்த அண்மைக் காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இறைத் திரட்சி ஒழுங்கு முறையினை

மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் 2000ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் நடைமுறைச் செலவினத்தினை மொ.உ.உற்பத்தியின் 18.1 சதவீதத்தில் கட்டுப்படுத்துவதற்கு இலக்கிட்டது. இக் குறிக்கோருடன் இணைந்து செல்லும் விதத்தில், 2000ஆம் ஆண்டின் தொடக்க காலங்களில் அரசாங்கம் இலக்கிட்ட மட்டங்களில் செலவினங்களை பேணக்கூடியதாக இருந்தது. எனினும், 2000ஆம் ஆண்டு மேயின் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்துவதற்கான மேலதிக நிதிகளை வழங்குவதற்கு அரசினைக் கட்டாயப்படுத்தின. இதன்படி பாதுகாப்புப் பணிகளுக்காக ரூ.28 பில்லியன் கொண்ட ஜந்து குறை நிரப்புக்களுக்கு ஒப்புதலளிக்கப்பட்ட வேளையில் மேலும் ரூ. 2 பில்லியன் எதிர்பாரா அவசர தேவைகளுக்காக வழங்கப்பட்டது. மேலும் பல்வேறுபட்ட நிருவகிக்கப்பட்ட விலைகளிலும் (மசல், மின்வலு மற்றும் வாயு போன்ற) பணிக்கட்டணங்களிலும் தொலைபேசி, பேரூந்துக் கட்டணங்கள் போன்றன) செய்யப்பட்ட சீராக்கங்கள் காரணமாக அதிகரித்த வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்யும் பொருட்டு அரசதுறை ஊழியர்களுக்கும், ஓய்வுதியக்காரர்களுக்கும் சமூர்த்தி நன்மை பெறுநர்களுக்கும் நிவாரண தொகுதியொன்று வழங்கப்பட்டமையானது நடைமுறைச் செலவினம் ஏற்றதாழ ரூ.6,600 மில்லியனால் அதிகரிக்கக் காரணமாகியிருந்தது. இந் நடவடிக்கைகளின் விளைவாக, 2000ஆம் ஆண்டில் மொத்த நடைமுறைச் செலவினம் 1999இன் 4 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.254,279 மில்லியனுக்கு 23 சதவீதத்தினால் அதிகரித்தது.

முக்கிய அதிகரிப்புக்கள் பாதுகாப்பு வட்டிக் கொடுப்பனவுகள் மத்திய அரசின் சம்பளங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் பணிகள் என்பன மீதான செலவினத்தில் பதிவு செய்யப்பட்டன. பாதுகாப்புச் செலவினம் 1.2 சதவீதத்தினால் மொ.உ.உற்பத்தியின் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் சம்பளங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் மற்றைய செலவினங்கள் மீதான செலவினம் 1999இன் 2.5 சதவீதத்திலிருந்து 2.9 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. வட்டி மீதான செலவினம் 0.1 சதவீதத்தினால் மொ.உ.உற்பத்தியின் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை மாகாணசபைகளின் மீன்டெழும் செலவினங்களை ஈடுசெய்வதற்காக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் தொகை வடிவிலான கொடைகள் மொ.உ.உற்பத்தியின் 1.8 சதவீதத்தில் காணப்பட்டது. உதவிக் கொடுப்பனவு மற்றும் மாற்றல்கள் மீதான செலவினம் ஆய்விற்குரிய ஆண்டிலும் 1999 இனைப் போன்று 4.2 சதவீதத்தில் பேணப்பட்டது. நடைமுறைச் செலவின் உள்ளமைப்பைப் பொறுத்தவரையில் 51 சதவீதம் பொருட்கள் மற்றும் பணிகளின் கொள்வனவு

மீது உற்பபட்டிருக்கையில் வட்டிக்கொடுப்பனவுகள் 28 சதவீதத்திற்கு வகை கூறின. 1999இல் இது தொடர்பான பங்குகள் முறையே 47 சதவீதமாகவும் 30 சதவீதமாகவும் காணப்பட்டன.

2000ஆம் ஆண்டில் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான மொத்தச் செலவினம் 1999இன் 9 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.68,544 மில்லியனுக்கு 17 சதவீதத்தினால் அதிகரித்தன. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக சம்பளங்களும் கூலிகளும் 1999இன் 5.3 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 5.5 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்தன. மத்திய அரசாங்கத்திலுள்ள ஊழியர்களின் கூலிப்பட்டியல் ரூ.18,507 மில்லியனாக விளங்கி மொத்தச் சம்பளப்பட்டியல் 27 சதவீதத்திற்கு வகை கூறியது. மத்திய அரசின் ஊழியர்களது சம்பளப்பட்டியலின் அதிகரிப்பு, முன்னெய ஆண்டின் 13 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 26 சதவீதமாகக் காணப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஒக்டோவீருந்து அரசதுறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு (இடைக்காலப்படி) மற்றும் 1999இல் அரசபணிக்கு திரட்டப்பட்ட 10,000 பட்டதாரிகளின் கூலிப்பட்டியலின் முழு ஆண்டுத்தாக்கம் ஆகியன இவ் வதிகரிப் பில் முக கியமான பங்களிப்பை வழங்கி கியிருந்தன. வாழ் க்கைச் செலவு அதிகரித்துச் செல்லுவதன் நோக்கில் அரச ரூ.12,000க்கு குறைவாக மாதச்சம்பளத்தைப் பெறும் ஊழியர்களுக்கு 2000ஆம் ஆண்டு ஒக்டோவீருந்து மாதமொன்றுக்கு ரூ.600 கொண்ட இடைக்காலாப் படியொன்றை வழங்குவதற்குத் தீர்மானித்தது. எனினும், இப்படியானது பின்னர் ஆகக் குறைந்தது ரூ.1000க்கு அல்லது சம்பளத்தின் 10 சதவீதத்துக்கு இதில் எது கூடியதோ அதை வழங்குவதற்குரிய வகையில் மேல் நோக்கி திருத்தப்பட்டது. மேலும் சம்பள அதிகரிப்பு அரச பணி முழுமைக்கும் விரிவாக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காகச் செலுத்தப்பட்ட சம்பளங்களும் கூலிகளும் 15 சதவீதத்தால் அதிகரித்து ரூ.28,636 மில்லியனாக விளங்கியதுடன் மொத்த சம்பளப்பட்டியலின் 42 சதவீதத்துக்கு வகை கூறின. இடைக்காலப்படி செலுத்தப்பட்டமை மற்றும் படைவீரர்கள் புதிதாகச் சேர் த் துக் கொள்ளடப்பட்டமை ஆகியன இவ் வதிகரிப்புக்கு ஆரம்பத்தில் பங்களித்தன. அதேவேளையில், மாகாணசபைகளின் சம்பளங்கள் மற்றும் கூலிகள் 13 சதவீதத்தினால் ரூ.21,401 மில்லியனுக்கு அதிகரித்தன. மத்திய அரசின் மூலவளக்கட்டுப்பாடுகள் மாகாணசபைகளுக்கான மாற்றல் கொடுப்பனவுகளை மட்டும் படுத்தியதுடன் அதிகரித்துச் செல்லும் சம்பளப்பட்டியலின் ஒரு பகுதியை தமது வருவாய் உருவாக்கங்களினாடாக ஈடுசெய்வதனை அனுமதித்தன. இடைக்காலப்படிக் கொடுப்பனவு, 2000ஆம் ஆண்டின்

கூலிப்பட்டியலில் ஏற்பட்ட அதிகரிப்பின் 39 சதவீதத்துக்குப் பொறுப்பாயிருந்ததென மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் ஏனைய பொருட்கள் மற்றும் பணிகளின் கொள்வனவுகள் ரூ.62,121 மில்லியனாக விளங்கி 2000ஆம் ஆண்டில் 57 சதவீத குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்தன. மாராக, 1999இல் இக் கொள்வனவுகள் 9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இவ்விடயங்களின் மீதான செலவு, 1999இன் 3.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தன. இப் பெருமளவான அதிகரிப்புக்குப் பொறுப்பான முக்கியமான காரணியாக பாதுகாப்புப் பணிகள் மீது உற்பட்ட செலவில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பே விளங்கியிருந்தது. 1999இல் ஏற்பட்டிருந்த 15 சதவீத வீழ்ச்சியடைநொப்பிடுகையில் இது 77 சதவீதத்தால் அதிகரித்து ரூ.42,137 மில்லியனாக விளங்கியது. பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் பணிகளின் கொடுப்பனவுகள் ஏனைய பொருட்கள் மற்றும் பணிகளின் மீதான மொத்தச் செலவுகளின் 68 சதவீதத்துக்கு வகை கூறின. இவ்விகிதம் 1999இல் 60 சதவீதமாகக் காணப்பட்டது. ஏனைய பொருட்கள் மற்றும் பணிகள் மீது மத்திய அரசினால் உற்பட்ட செலவும் 1999இன் 13 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 33 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. அதேவேளையில் ஏனைய பொருட்கள் மற்றும் பணிகள் தொடர்பில் மாகாணசபைகளுக்கு விடுவிக்கப்பட்ட கொடைகள் 1999இன் ரூ.2,112 மில்லியனிலிருந்து ரூ.1,819 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன.

மத்திய அரசினது மொத்த வட்டிச்செலவு, 15 சதவீதத்தால் அதிகரித்து 2000ஆம் ஆண்டில் ரூ.71,200 மில்லியனாக விளங்கியது. 1999இல் அவ்விகிப்பு 13 சதவீதமாகக் காணப்பட்டது. மொத்த வட்டிக்கொடுப்பனவுகள் நடைமுறைச் செலவின் 28 சதவீதத்துக்கு வகைகூறிய வேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இது, முன்னெய ஆண்டின் 5.6 சதவீதத்துடனொப்பிடுகையில் 5.7 சதவீதத்துக்கு அதிகரித்தது. உயர் வான வரவுசெலவுத்திட்ட குறைகளும் மற்றும் அதிகரித்த கடன்பாடுகளும் சிறப்பான சந்தை வட்டி வீதங்களில் உள்நாட்டு மூலங்களிலிருந்தானைவுடும் வரவு செலவுத் திட்டத் தில் காணப்பட்ட உயர் வட்டிச்செலவுக்குப் பொறுப்பாகக் காணப்பட்டன. வரவுசெலவுத்திட்டத்தின் மீதான அதிகரித்துச் செல்லும் வட்டிச்செலவுகளின் பாதுகாப்பு தாக்கங்களைத் தவிர்ப்பதற்காக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட படுகடன் முகாமை உபாயத்தினாடாக சரிசெய்யும் வழிமுறைகள் கைக்கொள்ளப்பட வேண்டியிருக்கும் வேளையில், இறைக்குறையினை தாக்குப் பிடிக்கக்கூடிய

மட்டமொன்றில் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மொத்த வட்டிக் கொடுப்பனவுகள் உள்நாட்டுப் படுகடன் மீது செலுத்தப்பட்ட ரூ.62,185 மில்லியன் கொண்ட வட்டியையும், வெளிநாட்டுப் படுகடன் மீது செலுத்தப்பட்ட ரூ.9,015 மில்லியன் கொண்ட வட்டியையும் உள்ளடக்கியிருந்தன. உள்நாட்டு வட்டிக்கொடுப்பனவுகள், 1993 இலும் 1996 இலும் வழங்கப்பட்ட நீண்டகால சிறப்பு ரூபாப் பினைகள் மீது, இரு அரசு வங்கிகளுக்கும், தேசிய சேமிப்பு வங்கிகளுக்கும் வழங்கப்பட்ட ரூ.6,068 மில்லியன் கொண்ட வட்டிக் கொடுப்பனவுகளை உள்ளடக்கும். இரு அரசு வங்கிகளுக்கும் செலுத்தப்பட்ட வட்டி தவிர்ந்த உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிச் செலவு 19 சதவீதத்தால் அதிகரித்து ரூ.56,117 மில்லியனாக விளங்கியது. 2000ஆம் ஆண்டில், உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிச் செலவு 1999இன் 4.8 சதவீதத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.0 சதவீதத்துக்கு அதிகரித்தது. வரவுசெலவுத் திட்டக் குறையை நிதியிடுவதற்காக உள்நாட்டுச் சந்தையிலிருந்து பெறப்பட்ட அதிகளவான கடன்பாடுகளே அதற்கு முழுமையான காரணமாகும். அதேவேளையில், வெளிநாட்டுக் கடன்கள் மீது செலுத்தப்பட்ட வட்டி செலாவணி வீத வேறுபாடுகளின் காரணமாக பெருமளவுக்கு 3 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

ரூபாப் பினைகளின் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் ரூ.33,902 மில்லியனாக விளங்கி ரூ.1,100 மில்லியன் கொண்ட அதிகரிப்பைப் பதிவு செய்தமைக்கு 1999இல் ரூபாக்கடன்களின் இருப்பில் ரூ.11,486 மில்லியனால் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். 2000ஆம் ஆண்டில் வட்டிச்செலவின் 55 சதவீதத்துக்கு ரூபாப் பினைகள் வகைக்கறிய போதிலும், மொத்த உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகளிலான அதன் தொடர்பான பங்கு 1999 இன் 61 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 55 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந் திருந்தது. இவ்வீழ்ச்சிக்கு அரசின் கடன்பாட்டுக்காக திறைசேரி முறிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமையும் ரூபாப் பினைகள் மீதான சராசரி வட்டி வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியுமே காரணங்களாகும். ரூபாப் பினைகள் மீதான சராசரி வட்டி வீதம் (1999இன் இறுதியில் வெளிநின்ற ரூபாக்கடன் இருப்பின் சதவீதமாக மொத்த வட்டிக் கொடுப்பனவு) 1998இன் 13.8 சதவீதத்திலிருந்தும் 1999இன் 13.1 சதவீதத்திலிருந்தும் 2000ஆம் ஆண்டில் 12.9 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. ரூபாக்கடன் இருப்பானது ஆகச்சுடிய வட்டியைக் கொண்ட ரூபாக்கடன்களிலிருந்து, ஆகக்குறைந்த வட்டியைக் கொண்ட ரூபாக்கடன்களுக்குப் பெயர்ந்தமையும் அன்மைக் காலத் தில் செலவு கூடிய ரூபாப்

பினைகளை உரிய காலத்துக்கு முன்பே தீர்ப்பனவு செய்யக்கூடிய தெரிவினைப் பிரயோகித்தமையுமே சராசரி வட்டி வீதத்திலேற்பட்ட வீழ்ச்சிக்கு பங்களித்த முக்கிய காரணங்களாகும்.

வெளிநிற்கும் திறைசேரி உண்டியல் இருப்பில் 2000ஆம் ஆண்டில் ரூ.10 மில்லியன் கொண்ட அதிகரிப்புக் காணப்பட்டமைக்கு மத்தியிலும் திறைசேரி உண்டியல்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2000ஆம் ஆண்டில் ரூ.319 மில்லியனால் வீழ்ச்சியடைந்து ரூ.12,766 மில்லியனாக விளங்கின. இதன் படி, ஆண்டிறுதியிலான திறைசேரி உண்டியல் இருப்பின் சதவீதமாக வட்டிக் கொடுப்பனவுகள் 1999இன் 10.5 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 9.5 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தன. 1999இலும் 2000ஆம் ஆண்டின் முதலரைப் பகுதியிலும் நிலவிய சார்புரீதியிலான ஆகக்குறைந்த வட்டி வீதங்களினதும், குறுகிய கால முதிர்ச்சியுடைய உண்டியல்களிலிருந்து (3 மாதங்கள்) நீண்டகால முதிர்ச்சியுடைய உண்டியல்களுக்கு (6 மாதங்களுக்கு மேல்) தின்ரேசரி உண்டியல் வழங்கல்கள் இடம் பெயர்ந்தமையினதும் பிரதிபலிப்பே இதுவாகும். இவற்றுக்கான வட்டி 2001 இல் செலுத்தப்படக் கூடியதாகும்.

திறைசேரி முறிகளின் பேரிலான வட்டிக் கொடுப்பனவு, ரூ.7,487 மில்லியனிலிருந்து, 2000ஆம் ஆண்டில் ரூ.15,015 மில்லியனுக்கான பெருமளவு அதிகரிப்பொன்றைப் பதிவு செய்திருந்தது. மொத்த வட்டிக் கொடுப்பனவுகளில் இதன் பங்கு 14 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 24 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது திறைசேரி முறிகளினுடாக 1999இலும் (ரூ.55,952 மில்லியன்) 2000ஆம் ஆண்டிலும் (ரூ.99,257 மில்லியன்) திரட்டப்பட்ட நிதியங்களின் கணிசமானவு தொகையினாலேயே முழுமையாக ஏற்பட்டதாகும். வெளிநிற்கும் திறைசேரி முறி இருப்பு 1998இன் ரூ.48,915 மில்லியனிலிருந்தும் 1999இன் ரூ.104,867 மில்லியனிலிருந்தும் 2000ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.204,124 மில்லியனுக்கு அதிகரித்தது. எனினும் திறைசேரி முறிகளின் நறுக்கு வீதங்கள் 2 - 6 ஆண்டுக்காலமுதிர்ச்சியைக் கொண்ட முறிகளுக்காக 1999இன் 11.00 - 12.00 சதவீதத்திலிருந்து 10.75 - 11.75 சதவீத லீச்கக்கள் குறைக்கப்பட்டன, 2000ஆம் ஆண்டில் அதிகரித்துச் செலவும் செலவைக் கட்டுப்படுத்துவதில் ஒரளவுக்கு உதவியது. 2000ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டின் தொடக்கத்திலிருந்து திறைசேரி முறிகளின் மீதான வட்டிவீதங்களில் காணப்பட்ட பெருமளவான அதிகரிப்பின் தாக்கமானது, திறைசேரி முறிகள் மீதான நறுக்குவீதம் ஆண்டு முழுவதற்கும் நிலையானதாகக் காணப்பட்டமையினால் 2000ஆம் ஆண்டினது வட்டிக் கெலவில் நேரடியாகப் பிரதிபலிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் நிலையான நறுக்கு வீதங்கள் மற்றும் முறிகள்

அட்வணை 8.3
செலவினத்தினதும் மீன் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலினதும் பொருளாதாரப் பகுப்பாய்வு

விடயம்	1996	1997	1998	1999	2000 ஓப்புதலைக் கம்பட்ட மதிப்பீடுகள்	2000 தந்தாவிக் மானவை	மில்லியன்
						நாட்டுப்பாராச் செலவினம்	
பொருட்கள் பணிகள் மீதான செலவு	175,148	184,749	199,648	207,271	226,751	254,279	281,384
சம்பளங்களும் கலீகளும்	80,003	83,831	97,767	98,223	107,103	130,765	141,698
ஏனைய பொருட்களும் பணிகளும்	38,332	44,677	53,879	58,532	62,948	68,544	79,619
வட்டிக் கொடுப்பனவுகள்	41,671	39,154	43,887	39,690	44,155	62,221	62,079
வெளிநாட்டு	48,923	55,246	54,898	62,123	69,048	71,200	90,611
உள்நாட்டு (அ)	6,739	6,692	7,300	8,752	9,812	9,015	12,923
நடைமுறை மாற்றல்களும் உதவிக் கொடுப்பனவுகளும்	42,184	48,554	47,598	53,371	59,236	62,185	77,688
அரசு கூட்டுத்தாபனங்களுக்கு	46,223	45,672	46,982	46,925	49,599	52,314	57,954
அரசு நிறுவனங்களுக்கு	8,232	2,693	2,967	3,277	2,721	3,370	3,057
ஏனைய அரசு மட்டங்களுக்கு	2,284	2,657	4,320	4,834	6,222	5,705	7,038
குடும்ப அலகுகளுக்கும் ஏனைய துறைகளுக்கும்	1,592	1,941	1,977	1,629	1,625	1,424	777
உணவு முத்தினர் உணவு உதவிக் கொடுப்பனவு	34,114	38,381	37,719	37,185	39,031	41,815	47,082
சனசவியசு முர்த்தி	591	-	-	334	455	435	518
ஓய்வுதியங்கள்	8,591	8,718	8,652	8,020	9,000	9,661	10,300
பசுளை உதவிக் கொடுப்பனவு	15,465	17,916	19,477	19,056	21,228	21,602	24,764
ஏனையவை	1,500	1,895	2,152	1,390	1,500	1,733	2,000
குறை / எதிர்பாராச் செலவுகளுக்கான ஒதுக்கீடு	7,967	9,852	7,438	8,385	6,848	8,384	9,500
மூலதாங்கள் செலவினம்	-	-	-	-	1,000	-	-8,879
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	37,637	43,982	54,161	60,340	80,542	67,669	83,942
மூலதன மாற்றல்கள்	20,938	25,468	32,246	32,933	43,512	32,834	45,507
அரசு கூட்டுத்தாபனங்களுக்கு	16,699	18,514	21,915	27,407	46,054	34,835	50,151
அரசு நிறுவனங்களுக்கு	6,017	5,880	6,801	9,075	13,150	12,048	10,582
ஏனைய அரசு மட்டங்களுக்கு	1,042	1,511	1,764	2,297	10,477	8,218	11,323
ஏனையவை	9,601	11,041	13,285	15,968	22,310	14,522	28,141
குறைச் செலவுக்கான ஒதுக்கீடு	39	83	65	67	117	47	105
மீன் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்	5,873	6,366	14,37-	11,548	22,537	13,775	22,211
முற்பணக் கணக்குகள்	630	1,226	2,784	1,585	1,500	2,638	1,500
கடன் வழங்கல்	8,335	7,278	14,117	11,096	21,718	13,187	22,387
மீளமைப்புச் செலவு	90	2,193	3,688	4,556	5,219	4,159	6,000
கடன் மீன் கொடுப்பனவுகள்	-3,182	-4,331	-6,218	-5,689	-5,900	-6,209	-7,676
மொத்த செலவினமும் தெறிய கடன் வழங்கலும்	218,658	235,097	268,179	279,159	329,831	335,823	387,537
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக							
நடைமுறைச் செலவினம்	22.8	20.8	19.6	18.7	18.1	20.3	19.5
பொருட்கள் பணிகள் மீதான செலவு	10.4	9.4	9.6	8.9	8.5	10.4	9.8
சம்பளங்களும் கலீகளும்	5.0	5.0	5.3	5.3	5.0	5.5	5.5
ஏனைய பொருட்களும் பணிகளும்	5.4	4.4	4.3	3.6	3.5	4.9	4.3
வட்டிக் கொடுப்பனவுகள்	6.4	6.2	5.4	5.6	5.5	5.7	6.3
வெளிநாட்டு (அ)	0.9	0.8	0.7	0.8	0.8	0.7	0.9
உள்நாட்டு (ஆ)	5.5	5.5	4.7	4.8	4.7	5.0	5.4
நடைமுறை மாற்றல்களும் உதவிக் கொடுப்பனவுகளும்	6.0	5.1	4.6	4.2	3.9	4.2	4.0
அரசு கூட்டுத்தாபனங்களுக்கு	1.1	0.3	0.3	0.3	0.2	0.3	0.2
அரசு நிறுவனங்களுக்கு	0.3	0.3	0.4	0.4	0.5	0.5	0.5
அரசு ஏனைய மட்டங்களுக்கு	0.2	0.2	0.2	0.1	0.1	0.1	0.1
குடும்ப அலகுகளுக்கும் ஏனைய துறைகளுக்கும்	4.4	4.3	3.7	3.4	3.1	3.3	3.3
உணவு முத்தினர், உணவு உதவிக் கொடுப்பனவு	0.1	-	-	-	-	-	-
சனசவியசு முர்த்தி	1.1	1.0	0.8	0.7	0.7	0.8	0.7
ஓய்வுதியங்கள்	2.0	2.0	1.9	1.7	1.7	1.7	1.7
பசுளை உதவிக் கொடுப்பனவு	0.2	0.2	0.2	0.1	0.1	0.1	0.1
ஏனையவை	1.0	1.1	0.7	0.8	0.5	0.7	0.7
குறை / எதிர்பாராச் செலவுகளுக்கான ஒதுக்கீடு	-	-	-	-	-	-	-
மூலதாங்கள் செலவினம்	4.9	4.9	5.3	5.5	6.4	5.4	5.8
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	2.7	2.9	3.2	3.0	3.5	2.6	3.2
மூலதன மாற்றல்கள்	2.2	2.1	2.2	2.5	3.7	2.8	3.5
அரசு கூட்டுத்தாபனங்களுக்கு	0.8	0.7	0.7	0.8	1.0	1.0	0.7
அரசு நிறுவனங்களுக்கு	0.1	0.2	0.2	0.2	0.8	0.7	0.8
அரசின் ஏனைய மட்டங்களுக்கு	1.2	1.2	1.3	1.4	1.8	1.2	1.9
ஏனையவை	-	-	-	-	-	-	-
குறைச் செலவுக்கான ஒதுக்கீடு	-	-	-	-	-0.7	-	-0.8
மீன் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்	0.8	0.7	1.4	1.0	1.8	1.1	1.5
(முற்பணக் கணக்குகள்	0.1	0.1	0.3	0.1	0.1	0.2	0.1
கடன் வழங்கல்	1.1	0.8	1.4	1.0	1.7	1.1	1.6
மீளமைப்புச் செலவு	-	0.2	0.4	0.4	0.4	0.3	0.4
கடன் மீன் கொடுப்பனவுகள்	-0.4	-0.5	-0.6	-0.5	-0.5	-0.5	-0.5
மொத்த செலவினமும் தெறிய கடன் வழங்கலும்	28.5	26.4	26.3	25.2	26.3	26.7	26.9

(அ) 1996இன் பின்னர் இரு அரசு வங்கிகளுக்கும் தேசிய சேமிப்பு வங்கிக்கும் வழங்கப்பட்ட நீண்டகால முறிகள் மீதான வட்டிக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்குகளிற்கு.

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு.

மீதான அதிகரித்த விளைவுகளுக்கிடையிலான அதிகரித்த இடைவெளியின் காரணமாக 2000ஆம் ஆண்டினது முறிநிகழ்ச்சித் திட்டத்தில் ரூ.9,339 மில்லியன் கொண்ட பணக்குறையொன்று காணப்பட்டது. முறிகள் கழிவில் விற்கப்பட்டமேயே இதற்குக் காரணமாகும். இது, இம் முறிகளின் முதிர்ச்சிக் காலத்தின்போது வட்டிச் செலவுகளாகப் பிரதிபலிக்கப்படும்.

வெளிநாட்டுப்படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2000ஆம் ஆண்டில் 3 சதவீதங்கொண்ட மிதமான அதிகரிப்பைப் பதிவு செய்து ரூ.9,015 மில்லியனாக விளங்கின. தேறிய அடிப்படையில் வெளிநாட்டுத் துறையிலிருந்தான் கடன்பாடுகளின் குறைப்பு, படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கியின் நடுத்தத்தரச் செலாவனி வீதத்தின் மெதுவான தேய்வு வீதம் மற்றும் யப்பானிய யென்னுக்கெதிரான ரூபாவின் மெதுவான தேய்வு வீதம் ஆகியன 2000ஆம் ஆண்டில் வெளிநாட்டுப்படுகடன் மீதான வட்டிச் செலவில் காணப்பட்ட மெதுவான வளர்ச்சிக்கான முக்கியமான காரணங்களாகக் காணப்படலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக வெளிநாட்டுப்படுகடன் மீதான வட்டிச் செலவு 0.7 சதவீதமாகக் காணப்பட்டது. 1999இலும் இதே வீதமே அவதானிக்கப்பட்டிருந்தது.

நடைமுறை மாற்றல் கள் மற்றும் உதவுதொகைகள், 1999இல் காணப்பட்ட சிறிதளவான வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதத்தால் அதிகரித்து ரூ.52,314 மில்லியனாக விளங்கின. இச் செலவு 1999இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 4.2 சதவீதத்தில் பேணப்பட்டிருந்தது. ஓய்வுதியக் கொடுப்பனவுகள் மீதான செலவு 13 சதவீதத்தால் அதிகரித்து 2000ஆம் ஆண்டில் ரூ.21,602 மில்லியனாக விளங்கின. குடும்பத்துறைக்கான மொத்த மாற்றல்களின் 52 சதவீதத்துக்கு ஓய்வுதியச் செலவு வகை கூறிய வேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இது 1.7 சதவீதத்தில் காணப்பட்டிருந்தது. ஓய்வுதியம் பெறுவோரின எண்ணிக்கையில் ஏற்குறைய 8,000இனால் ஏற்பட்ட அதிகரிப்புடன் ஓய்வுதியக் கொடுப்பனவுகளில் 2000ஆம் ஆண்டு ஒகத்திலிருந்து ஏற்பட்ட அதிகரிப்பு, ஓய்வுதியப் பட்டியலை அதிகரிப்பதற்குப் பங்களித்தது. ஓய்வுதியம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிட்ட சில பொருட்கள் பணிகளின் நிறுவகிக்கப்பட்ட விலைகளினது மேல்நோக்கிய திருத்தத்தின் தாக்கத்தைக் கவனத்திற் கொண்டு, மாதமொன்றுக்கு ரூ.6,000க்குக் குறைவாக ஓய்வுதியம் பெறும் ஓய்வுதியக்காரருக்கு மாதமொன்றுக்கு ரூ.300ஆல் மாதாந்த ஓய்வுதியக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டன. இது 2000 ஒத்தோபாலிலிருந்து ரூ.200ஆல் மேல்நோக்கி மீண்டும் திருத்தப்பட்டதுடன் இவ்வதிகரிப்பு ஓய்வுதியம் பெறும் அனைவருக்கும் பின்

வழங்கப்பட்டது. இந்த ஓய்வுதியத் திருத்தத்தின் விளைவாக, உறப்பட்ட மேலதிகச் செலவு ரூ.750 மில்லியனாக மதிப்பிடப்பட்டதுடன், 2000ஆம் ஆண்டில் ஓய்வுதியப் பட்டியலில் ஏற்பட்ட 29 சதவீத அதிகரிப்புக்கும் வகை கூறியது.

சமுர்த்தியின் வருமான குறை நிரப்பு நிகழ்ச்சித் திட்டத் துக்கு உரித்துடைய குடும்பங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் 2000ஆம் ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் சமுர்த்தி நன்மைகளின் பெறுமதியிலேற்பட்ட மேல்நோக்கிய திருத்தம் ஆகியன 2000ஆம் ஆண்டில் சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தின் மொத்தச் செலவை 20 சதவீதத்தால் ரூ.9,661 மில்லியனுக்கு அதிகரித்தன. சமுர்த்தி நன்மைகளுக்கு உரித்துடைய குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 26,032 ஆல் அதிகரித்து 2000ஆம் ஆண்டின் இறுதியில் 2,013,685 ஆக விளங்கியது. அதேவேளையில், நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து மாற்றமெதுவும் செய்யப்படாத சமுர்த்தி நன்மைகள் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவினால் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய குழுவினர் மீதான பாதகமான தாக்கங்களை எதிர்கூடு செய்யும் விதத்தில் 2000ஆம் ஆண்டு ஒகத்தில் மேல்நோக்கித் திருத்தப்பட்டது. சமுர்த்தி நன்மைகள் பெறுவதற்கு உரித்துடைய குடும்பங்களின் எண்ணிக்கையில் காணப்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சியானது அரசு நிதியங்கள் தவறான முறையில் பயன் படுத் தப்படுவதைக் குறைப்பதற்குப் பொருத்தமானதொரு தெரிவுச் செய்முறையொன்று உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

வளமாக்கி உதவு தொகை மீது உறப்பட்ட செலவு, 1999இன் ரூ.1,390 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.1,733 மில்லியனுக்கு அதிகரித்தது. யூரியாவின் பன் னாட்டு விலைகள், 1999இன் மெற்றிக் தொன் னொன்று ஐ.அ.டொலர் 110 ஆகக் காணப்பட்டமையுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் மெற்றிக் தொன்னொன்று ஐ.அ.டொலர் 137 ஆக அதிகரித்தமைக்கு மத்தியிலும் யூரியாவின் விலையை 50 சிலோ சிறாமுக்கு ரூ.350 ஆகப் பேணுவதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமே அவ்வதிகரிப்புக்கான காரணமாகும்.

பாடசாலைச் சீர்டைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் பருவகாலப் பயணச் சீட்டுக்கள், உடல் ஊனமுற்ற படைவீரருக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் அகதிகளுக்கான உலர் உணவுப் பங்கீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் செலவு ஆகியன 1999இன் ரூ.7,875 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000இல் ரூ.8,517 மில்லியனாக விளங்கின.

அரசு கூட்டுத்தாபனங்கள் நிறுவனங்கள் மற்றும் அரசின் ஏனைய மட்டங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் 4 சதவீதத்தால் அதிகரித்து 2000ஆம் ஆண்டில் ரூ.10,499 மில்லியனாக விளங்கின. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இது 1999இன் 0.9 சதவீதத்திலிருந்து 0.8 சதவீதத்துக்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் ரூ.3,370 மில்லியனாக 3 சதவீத அதிகரிப்பினைக் கொண்டிருந்த வேளையில், அரசு நிறுவனங்கள் ரூ.5,705 மில்லியன் கொண்ட தொகையைப் பெற்று 1999 விட 18 சதவீத அதிகரிப்பைக் கொண்டிருந்தன. நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள், மகாவலி அதிகாரசபை (ரூ.816 மில்லியன்) சமூர்த்தி அதிகார சபை (ரூ.1,333 மில்லியன்) சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை (ரூ.350 மில்லியன்) மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (ரூ.251 மில்லியன்) ஆகியவற்றுக்கான மாற்றல்கள் முக்கியமாக உள்ளடக்கியுள்ளன.

இலங்கைப் புகைவண்டிப் பகுதி மற்றும் அஞ்சல் திணைக்களத்தின் தொழிற்பாட்டு இழப்புக்களை ஈடுசெய்வதற்காக 2000ஆம் ஆண்டுக்கான மாற்றல்கள் முறையே ரூ.1,529 மில்லியனாகவும், ரூ.188 மில்லியனாவும் விளங்கின. 1999இன் தோடார்பான மாற்றங்கள் முறையே ரூபா 1848 மில்லியனாகவும் ரூபா 212 மில்லியனாகவும் இருந்தன. அரசினைச் சேர்கிப்பை முன்னேற்றும் வேளையில் நடைமுறைச் செலவைக் கட்டுப்படுத்தியமை இவ்விரு அரசு தொழிற் முயற்சிகளினதும் தொழிற்பாட்டு இழப்புக்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பொறுப்பான முக்கிய காரணமாகும். இலங்கைப் புகைவண்டிப் பகுதியில் தொழிற்பாட்டு இழப்புக்கள் கணிசமான மட்டத்தில் காணப்பட்ட மையானது புகைவண்டிக் கட்டணங்களின் மேல்நோக்கிய சீராக்கம் மற்றும் கைத்தொழில் முயற்சியின் வாய்ப்பான தன்மையைப் பேணுவதற்கான அமைப்பு ரீதியிலான சீரமைப்புக்கள் ஆகியவற்றுக்கான தேவையொன்றினை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதேவேளையில், அரசின் ஏனைய மட்டங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் 1999இன் ரூ.1,629 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டில் ரூ.1,424 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு மத்திய அரசின் மூலவளக் கட்டுப்பாடுகளே காரணமாகும்.

அரசு முதலீடுகள்

அரசு முதலீடு மீதான மொத்தச் செலவு உண்மை நியதிகளில் 13 சதவீதத்தினால் ரூ.80,955 மில்லியனிற்கு அதிகரித்தது. எனினும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமொன்றாக 1999 இனைப் போன்று 6.4 சதவீதத்தில் பேணப்பட்டது. 2000ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் அரசு முதலீடினை மொ.உ.உற்பத்தியின் 8.1 சதவீதத்தில்

(ரூ.102,261 மில்லியன்) இலக்கிட்டிருந்த போதிலும் அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவினை நிதியிடுவதற்காக முன் னுரைமயற்ற மூலதனச் செலவின் குறைக்கப்பட்டமை மற்றும் வெளிநாட்டு நிதியிடப்பட்ட முதலீட்டுச் செயற் றிட்டங்கள் மெதுவாக நடைமுறைப்படுத்தப்பட்டமை ஆகியவிரு முக்கிய காரணிகளும் இந்த இலக்கினை அடைவதிலிருந்து அரசாங்கத்தை தடுத்துவிட்டன. 2000ஆம் ஆண்டு மேயில் அறிமுகப்படத்தப்பட்ட செலவின் ததிலான வெட்டுக்கள் அரசு முதலீட்டு மட்டத்தினை ரூ.7,500 மில்லியனால் அல்லது மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீதத்தினால் குறைவடையச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு முதலீட்டுக்கான வெளிநாட்டு நிதியிடல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட ரூ.43,800 மில்லியன் கொள்கைக்கெதிராக எய்தப்பெற்ற முதலீடானது ரூ.28,922 மில்லியனாக மட்டுமே காணப்பட்டது. மூலவளப் பற்றாக்குறையானது (எறத்தாழ ரூ.15 மில்லியன்) எதிர்பார்க்கப்பட்ட அரசு முதலீட்டு மட்டத்தில் மொ.உ.உற்பத்தியின் 1.2 சதவீதப் புள்ளி குறைப்பினை விளைவித்தது. தனியார் முதலீடினை ஊக்குவித்து பொருளாதரத்தின் வளர்ச்சி உந்துவிசை நீண்டகால விரும்பத்தக்க வழியில் செலவுதனை உறுதிப்படுத்துவதற்கான சாதகமானதொரு சூழ்நிலையொன்றை உருவாக்குவதற்கு அரசு முதலீடு நியாயமான மட்டமொன்றில் பேணப்படுவது அவசியமானதாகயினால் இந்நிகழ்வுகள் குறித்து கூடிய கவனம் செலுத்தல் வேண்டும்.

மத்திய அரசின் அமைச்சக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு மூலதனச் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கும் நிலையான சொத்துக்களை நிருமாணித்து அபிவிருத்தி செய்வதற்குமான செலவினம் ரூ.32,934 மில்லியனிற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. இம் முதலீடுகள் முக்கியமாக கல்வி, நலம், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்பு என்பவற்றை மேம்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தின. அரசின் கூட்டுத்தாபனங்களுக்கும் நிறுவனங்களுக்குமான மொத்த மூலதன மாற்றல்கள் (ரூ.26,570 மில்லியன்) முன்னை ஆண்டின் 27 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 6 சதவீத மெதுவான வளர்ச்சியினை பதிவு செய்தன. மெதுவான செயலாற்றங்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை (ரூ.4,695 மில்லியன்), வீதி அபிவிருத்தி அதிகார சபை (ரூ.7,119 மில்லியன்), முதலீட்டுச் சபை (ரூ.1,470 மில்லியன்) மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை (ரூ.200 மில்லியன்) ஆகிய அரசு நிறுவனங்களில் பெருமளவுக்கு பதிவு செய்யப்பட்டன. மாகாணசபைகளின் முதலீட்டு செயற்பாடுகள் 2000இல் குறிப்பிடத்தக்கவொரு மேம்பாட்டினை பதிவு செய்தன. மாகாணசபை

அட்டவணை 8.4
செலவின் தொழிற்பாட்டுப் பகுப்பு

ரூபா மில்லியன்

விடயம்	1996	1997	1998	1999	2000	2000 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	2001 தற்காலிக கப்பட்ட மதிப்பீடுகள்
					ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்		
நடைமுறைச் செலவினம்							
அரசு பொதுப் பணிகள்	53,915	58,926	66,158	63,220	70,762	82,644	79,115
சிலில் நிருவாகம்	10,207	13,956	15,196	14,513	20,234	13,418	18,030
பாதுகாப்பு	38,117	37,062	42,496	40,071	38,442	56,915	48,161
பொது ஒழுங்கும் பாதுகாப்பும்	5,591	7,908	8,466	8,636	12,086	12,312	12,924
சமூகப் பணிகள்	59,293	59,742	63,595	66,319	73,614	77,160	94,718
கல்வி	16,018	17,757	20,582	21,642	22,985	23,794	28,874
சுகாதாரம்	9,260	9,581	10,089	11,215	15,133	15,394	19,009
நலன்புரி	32,824	31,251	31,472	31,164	33,195	35,686	41,542
சனசமூகப் பணிகள்	1,191	1,154	1,451	2,298	2,301	2,286	5,293
பொருளாதாரப் பணிகள்	8,807	7,418	10,547	10,075	11,113	12,103	12,828
வேளாண்மையும், நீர்ப்பாசனமும்	3,894	3,723	5,444	5,012	5,622	5,706	6,730
மீன்பிடி	148	156	175	180	178	338	406
தயாரிப்பும் சரங்க அகழ்வும்	282	599	325	346	552	726	555
வலு மற்றும் நீர் வழங்கல்	590	486	757	884	830	474	651
போக்குவரத்தும் தொடர்பூட்டலும்	2,423	1,674	2,934	2,770	2,598	3,558	3,339
வர்த்தகமும் வாணிபமும்	891	159	167	167	418	137	196
ஏணையைவ	580	622	745	716	915	1,165	951
ஏணையைவ	53,132	58,662	59,349	67,657	70,261	82,372	103,603
அதில்: வட்டி	48,923	55,246	54,897	62,123	69,048	71,200	90,611
குறைச் செலவுக்கான ஒதுக்கீடு	-	-	-	-	1,000	-	-8,878
மொத்த நடைமுறைச் செலவு	175,149	184,749	199,648	207,272	226,751	254,279	281,384
மூலதனச் செலவும் கடன் வழங்கலும்							
அரசு பொதுப் பணிகள்	3,161	3,442	6,243	6,345	8,234	7,157	7,057
சிலில் நிருவாகம்	1,935	3,442	6,243	6,345	7,614	5,610	5,224
பொது ஒழுங்கும் பாதுகாப்பும்	1,226	-	-	-	620	1,547	1,833
சமூகப் பணிகள்	10,323	11,552	15,528	17,493	20,211	16,471	21,659
கல்வி	4,384	4,592	6,112	7,652	8,198	7,135	8,504
சுகாதாரம்	2,538	2,554	4,330	4,456	7,109	5,302	7,279
நலன்புரி	868	751	967	375	1,210	415	1,082
வீட்டமைப்பு	1,174	792	1,314	1,647	2,029	2,061	2,972
சனசமூகப் பணிகள்	1,359	2,863	2,804	3,364	1,665	1,558	1,822
பொருளாதாரப் பணிகள்	31,409	32,479	44,677	45,234	79,723	54,650	83,410
வேளாண்மையும், நீர்ப்பாசனமும்	4,718	3,780	6,018	6,211	10,875	6,908	11,036
அதில் மகாவுளி செயற்றிட்டம்	1,940	1,626	1,049	1,357	2,989	1,716	3,930
மீன்பிடி	311	480	562	694	1,478	899	1,751
தயாரிப்பும் சரங்க அகழ்வும்	356	1,442	2,191	882	777	764	857
வலு மற்றும் நீர் வழங்கல்	6,035	6,816	8,804	10,702	15,890	13,282	18,839
போக்குவரத்தும் தொடர்பூட்டலும்	12,636	12,946	18,908	17,186	35,826	24,911	32,281
வர்த்தகமும் வாணிபமும்	105	182	230	302	1,254	296	543
ஏணையைவ	7,247	6,835	7,965	9,258	13,623	7,590	18,105
ஏணையைவ	1,079	3,788	1,829	2,365	3,117	2,580	5,919
குறைச் செலவுக்கான ஒதுக்கீடு	-	-	-	-	-9,023	-	-11,716
மொத்த மூலதனச் செலவும் கடன் வழங்கலும்	45,973	51,260	68,277	71,436	102,261	80,958	106,329
மொத்தச் செலவு							
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக							
அரசு பொதுப் பணிகள்	7.4	7.0	7.1	6.3	6.3	7.2	6.0
சிலில் நிருவாகம்	1.6	2.0	2.1	1.9	2.2	1.5	1.6
பாதுகாப்பு	5.0	4.2	4.2	3.6	3.1	4.5	3.3
பொது ஒழுங்கும் பாதுகாப்பும்	0.9	0.9	0.8	0.8	1.0	1.1	1.0
சமூகப் பணிகள்	9.1	8.0	7.8	7.6	7.5	7.5	8.1
கல்வி	2.7	2.5	2.6	2.6	2.5	2.5	2.6
சுகாதாரம்	1.5	1.4	1.4	1.4	1.8	1.6	1.8
நலன்புரி	4.4	3.6	3.2	3.0	2.8	3.0	3.1
வீட்டமைப்பு	-	-	-	-	-	-	-
சனசமூகப் பணிகள்	0.3	0.5	0.4	0.5	0.3	0.3	0.5
பொருளாதாரப் பணிகள்	5.2	4.5	5.4	5.0	7.2	5.3	6.7
வேளாண்மையும், நீர்ப்பாசனமும்	1.1	0.8	1.1	1.0	1.3	1.0	1.2
மீன்பிடி	0.1	0.1	0.1	0.1	0.1	0.1	0.1
தயாரிப்பும் சரங்க அகழ்வும்	0.1	0.2	0.2	0.1	0.1	0.1	0.1
வலு மற்றும் நீர் வழங்கல்	0.9	0.8	0.9	1.0	1.3	1.1	1.4
போக்குவரத்தும் தொடர்பூட்டலும்	2.0	1.6	2.1	1.8	3.1	2.3	2.5
வர்த்தகமும் வாணிபமும்	0.1	0.0	0.0	0.0	0.1	0.0	0.1
ஏணையைவ	1.0	0.8	0.9	0.9	1.2	0.7	1.3
ஏணையைவ	7.1	7.0	6.0	6.3	5.8	6.8	7.6
இவற்றில்: வட்டி	6.4	6.2	5.4	5.6	5.5	5.7	6.3
குறைச் செலவிற்கும் சேமிப்பிற்குமான ஒதுக்கீடு	0.0	0.0	0.0	0.0	-0.6	0.0	-1.4
மொத்தச் செலவும் கடன் வழங்கலும்	28.8	26.5	26.3	25.2	26.2	26.7	26.9

மூலம்: தினைசேரி.

முறையின் கீழ் மாகாணச் சிறப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் என அழைக்கப்படும் புதியதொரு பிராந்திய முதலீட்டு நிகழ்ச் சித் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாகாண சபைகளின் மொத்த முதலீட்டு செலவு 1999 இன் ரூ.2,297 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் ரூ.8,218 மில்லியனிற்கு அதிகரித்தது. இச் செலவானது முக்கியமாக மாகாணங்களின் கல்வி, நலம், வீதி உட்கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டது.

வர்த்தகரீதியாக தொழிற்பாடும் அரசுதொழில் முயற்சி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதிகளை வழங்கும் கடன் வழங்கல் நிகழ்ச் சித் திட்டம் வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட ரூ.21,718 மில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில் 2000இல் ரூ.13,187 மில்லியனுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. மூல நிகழ்ச்சித்திட்டம் வெளிநாட்டு கொடையாளிகளிடமிருந்து சலுகை அடிப்படையில் நிதிகளை பெறுமென எதிர்பார்க்கப்பட்டது. முக்கிய மூன்று அரசு தொழில் முயற்சி நிறுவனங்களான இலங்கை மின் சபை (ரூ.8,684 மில்லியன்), சிறீ ஸங்கா ரெவிகோம் (ரூ.7,293 மில்லியன்), இலங்கை துறைமுக அதிகாரசபை (ரூ.3,023 மில்லியன்) என்பன கூட்டாக மூலக் கடன் வழங்கல் நிகழ்ச் சித் திட்டத் தின் 87 சதவீதத் திலான பயன்படுத்துமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் உண்மையான பயன்பாட்டு வீதம் 59 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபையானது வடக்கு இறங்கு துறைமுக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கட்டம் (II) இனை பூர்த்தி செய்வதிலேற்பட்ட தாமதம் மற்றும் உலக வங்கியினால் உதவியளிக்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதிகளை பெற்றுக்கொள்வதிலேற்றப்பட்ட தாமதம் என்பன காரணமாகி 2000ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட கடன் வழங்கலின் நிதிகளில் 22 சதவீதத் தினை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாயிருந்தது. வெளிநாட்டு நிதி பயன்பாட்டு வீதம் 1999இல் 23 சதவீதமாகவிருந்தது. துறைமுக உட்கட்டமைப்பிலான குறைந்த முதலீடுகள் கொழும்புத் துறைமுகத்தின் செயற்பாட்டு திறனையும் போட்டித் தன்மையையும் நேரடியாக பாதிக்குமென்பதனால் இலங்கை துறைமுக அதிகார சபை தொடர்ந்தும் வெளிநாட்டு கடன் வழங்கல் நிதிகளை குறைவாகப் பயன்படுத்துவதானது உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமொன்றாகும். இலங்கை மின்சபையின் கடன் வழங்கல் நிகழ்ச்சித் திட்டத்தின் பயன்பாட்டு வீதம் 2000இல் 69 சதவீதமாக (ரூ.5,963 மில்லியன்) காணப்பட்டது. இலங்கை மின்சபையின் கடன் வழங்கல் நிகழ்ச் சித் திட்டத் தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய செயற்றிடங்களாக குக்குலே ஸங்கா நீர் மின்வலு செயற்றிட்டம் (ரூ.2,333)

(மில்லியன்), இனைந்த சமூர்சி மின்வலு செயற்றிட்டம் (ரூ.1,569 மில்லியன்) மற்றும் இரண்டாவது மின்வலு கடத்தல் பகிர்ந்தளிப்பு செயற்றிட்டம் (ரூ.1,523 மில்லியன்) என்பன விளங்கின. இலங்கை ரெவிகோம் மின்கான மொத்தக்கடன் வழங்கல் ரூ.4,630 மில்லியனாக விளங்கி திட்டமிடப்பட்ட ஆண்டு நிகழ்ச்சித் திட்டத்தில் 63 சதவீதத் திற்கு வகை கூறியது. வெளிநாட்டு மூலவளங்களில் பெரும்பங்கு பொருளாதாரத்தில் பொதுவசதி பணிகளை மேம்படுத்துவதற்கு வழிப்படுத்துவதனால் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள தடைகளை நீக்கி சலுகை அடிப்படையிலான இந் நிதிகளின் யண்பாட்டினை தூரிதப்படுத்துவதற்கு விசேஷ கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.

தொழிற்பாட்டு அடிப்படையில், பொருளாதார பணிகளிலான அரசு முதலீடு ரூ.54,650 மில்லியனாக விளங்கி 2000ஆம் ஆண்டில் மொத்த அரசு முதலீட்டில் 68 சதவீதத்திற்கு வகைக்கூறியது. பெயரளவு நியதிகளில் பொருளாதார பணிகளிலான முதலீடு 2000இல் 21 சதவீதத்தினால் உயர்வடைந்து மொ.உ.உற்பத்தியின் 4.3 சதவீதத்தில் பேணப்பட்டது. வரவுசெலவுத்திட்ட மொத்த ஒதுக்கீடானை ரூ.79,723 மில்லியனுடன் ஒப்பிடுகையில் உள்ளாட்டில் நிதியிடப்பட்ட செயற்றிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறைப்புச் செய்யப்பட்டமை மற்றும் வெளிநாட்டு நிதியிடப்பட்ட செயற்றிடங்கள் மெதுவாக நடைமுறைப்படுத்தப்பட்டமை என்பன காரணமாக பொருளாதார பணிகளிலான முதலீடுகள் 67 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது. பொருளாதார பணிகளின் கீழ் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பூட்டல் துறையிலான முதலீடுகள் 47 சதவீதத்தினால் ரூ.24,911 மில்லியனிற்கு முனைப்பான அதிகரிப்பொன்றினை காட்டின. இலங்கை புகையிரதம் (ரூ.6,280 மில்லியன்), வீதி அபிவிருத்தி அதிகார சபை (ரூ.7,119 மில்லியன்), சிறீஸங்கா ரெவிகோம் (ரூ.4,630 மில்லியன்), இலங்கைப் போக்குவரத்து சபை (ரூ.2,132 மில்லியன்) என்பன இவ்வகையின் கீழான முதலீட்டில் 81 சதவீதத்திற்கு வகைக்கூறி முக்கிய முதலீட்டாளர்களாக விளங்கின.


எரிபொருள் மற்றும் நீர் வழங்கல் துறையிலான அரசு முதலீடுகள் 23 சதவீதத்தினால் ரூ.13,282 மில்லியனிற்கு அதிகாரிப்பினை பதிவு செய்து பொருளாதார பணிகளிலான மொத்த முதலீட்டில் 24 சதவீதத்திற்கு வகை கூறியது. இலங்கை மின்சபையும் (ரூ.7,442 மில்லியன்) தேசிய நீர் வழங்கல் வடிகாலப்புச் சபையும் (ரூ.3,475 மில்லியன்) 2000ஆம் ஆண்டில் இத்துறையின் முதலீட்டில் 82 சதவீதத் திற்கு மேலானவற்றிற்கு வகை கூறின. வேளாண்மையும் நீர் ப்பாசனம் (ரூ.6,908 மில்லியன்) மற்றும் மீன்பிடித் தொழில் (ரூ.899 மில்லியன்) துறைகள்

என்பனவற்றிலான அரச முதலீடு 2000ஆம் ஆண்டில் 8 சதவீத அதிகரிப்பினை பதிவு செய்தது. மகாவளி அதிகார சபை ரூ.1,716 மில்லியனைப் பெற்று முன்னேய ஆண்டினைப் போன்றே தொடர்ந்தும் முக்கிய பெறுநராக விளங்கியவேளையில் சிறுவுடுமை தேவிலை. அதிகார சபை (ரூ.219 மில்லியன்) இதனை பின் தொடர்ந்து காணப்பட்டது. தொடர்புடைய நினைக்களங்களினால் வேளாண்மை, நீர்ப்பாசனம், மீன்பிடித்தொழில் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட நேரடி முதலீடு ரூ.5,353 மில்லியனாக விளங்கி முன்னேய ஆண்டினை விட 5 சதவீத அதிகரிப்பினைக் காட்டியது.

சமூகப் பணிகளிலான அரச முதலீடு ரூ.16,471 மில்லியனாக விளங்கி முன்னேய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு வீழ்ச்சியைக் காட்டியது. இது நலம் (ரூ.5,302 மில்லியன்), வீடுமைப்பு (ரூ.2,061 மில்லியன்), நலன்புரி பணிகள் (ரூ.415 மில்லியன்) என்பவற்றிலான அதிகரித்த முதலீடு மற்றும் கலவி (ரூ.7,135 மில்லியன்), சமூகப் பணிகள் (ரூ.1,558 மில்லியன்) என்பவற்றிலான குறைவடைந்த முதலீடு ஆகியவற்றின் கூட்டு விளைவினால் ஏற்பட்டதாகும். கல்வி மற்றும் நலத் துறையிலான முதலீடானது முக்கியமாக பாடசாலைகளினதும், வைத்தியசாலைகளினதும் நிருமானத் திற்கும், மேம்பாட்டிற்கும் மற்றும் இப்பணிகளுக்கு அத்தியவசியான கருவிகளை வழங்குவதற்குமானதாக காணப்பட்டது. வீடுமைப்பு துறையிலான முதலீடு முக்கியமாக நகரம், பெருந்தோட்டம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் வீடுமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தியது. சமூகப் பணிகளிலான மொத்த முதலீட்டில் (ரூ.1,558 மில்லியன்) முன்றிலொரு பங்கு பலதரப்பட்ட சமூக அபிவிருத்தி நிகழ்ச்சியின் திட்டங்களுக்கு நிதியிடுவதற்காக சமூர்த்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டது.

8.5 மாகாண சபைகள்

மாகாண சபைகளின் மொத்த வருவாய் 1999இன் 17 சதவீத வளர்ச்சியிடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 8 சதவீதத்தினால் ரூ.7,534 மில்லியனுக்கு மேதுவாக வளர்ச்சியடைந்தது. மாகாண சபைகளின் மொத்தச்செலவு 1999இன் 7 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 29 சதவீதத்தினால் ரூ.37,328 மில்லியனுக்கு அதிகரித்ததுக் காணப்பட்டது. மொத்தால் மாற்றம் எதுவுமின்றி காணப்பட்ட வேளையில் செலவு 2.6 சதவீதத்திலிருந்து 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. மாகாணசபைகளின் மொத்த வருவாய் 1999இன் 24 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் அவற்றின் மூலவள தேவைப்பாடுகளில் 20 சதவீதத்தினை மட்டுமே



ஈடுசெய்வதற்கு போதுமானதாகவிருந்தது. இது மாகாணசபைகளுக்கு அதிகாரப் பகுரவு செய்யப்பட்டது தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவை மத்திய அரசில் அதிகரித்த அளவில் தங்கியிருக்க வேண்டிய நிலையை எடுத்துக் காட்டுகின்றது. மாகாணசபைகளின் மூலவள இடைவெளியானது முழுமையாக மத்திய அரசின் ரூ.31,543 மில்லியன் மாற்றங்களினாடாக ஈடுசெய்யப்பட்டது இது மீண்டெழும் செலவுகளுக்கான ரூ.23,220 மில்லியன் மொத்தக் கொடையையும் முதலீட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ரூ.8,323 மில்லியன் மூலதனக் கொடைகளையும் உள்ளடக்கியிருந்தது.

மாகாணசபைகளின் நடைமுறைச் செலவின் மானது சம்பளங்களும் கூலியும் மற்றும் ஏனைய நடைமுறைச் செலவுகள் என்பன அதிகரித்ததன் காரணமாக 2000ஆம் ஆண்டில் ரூ.28,856 மில்லியனுக்கு 10 சதவீதத்தினால் அதிகரித்தது. மூலதனச் செலவின் ரூ.8,472 மில்லியனாக விளங்கி முன்னேய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பினை பதிவு செய்தமை முக்கிய காரணமாகி பிராந்திய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிதியளிக்கும் பொறுப்பு 2000ஆம் ஆண்டில் மத்திய அரசிடமிருந்து மாகாண சபைகளுக்கு மாற்றல் செய்யப்பட்டமையாக அமைகின்றது. 2000ஆம் ஆண்டிற்கு முன்பு இந் நிகழ்ச்சித் திட்டங்கள் நடுத்தர கால முதலீடு நிகழ்ச்சித் திட்டத் தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் மாகாணசபைகளின் பங்கு நடைமுறைப்படுத்தல் முகவராக மட்டுப்படுத்தப்பட்டு நிதியிடும் பொறுப்பு மத்திய அரசின் தொடர்பான அமைச்சக்களிடம் விடப்பட்டது. 2000ஆம் ஆண்டில் நடுத்தர கால முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்திற்கு பதிலாக மாகாண சிறப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதிகள் மாகாண சிறப்பு அபிவிருத்தி கொடைகளினாடாக மத்திய அரசிலிருந்து மாகாண சபைகளுக்கு மாற்றல் செய்யப்பட்டன. மாகாண சிறப்பு

அட்டவணை 8.5
மாகாண சபைகளுக்கான வரவு செலவுத் திட்ட வெளிப்பாடு

விடயம்	1996	1997	1998	1999	2000	2001
					வரவு	தந்காலிக மானவை
1. மொத்த அரசிறை						
1.1 உற்பத்தி மற்றும் செலவினம் மீதான வரிகள்	4,884	5,395	6,002	6,993	6,729	7,534
புரத்து வரிகள்	3,416	3,744	4,114	4,593	4,679	5,010
உரிமக் கட்டணங்கள்	2,464	2,734	2,980	3,361	3,216	3,705
ஏனைய வரிகள்	946	1,000	1,127	1,223	1,452	1,293
1.2 வட்டியும் இலாபங்களும் பங்கிலாபங்களும்	6	10	8	9	11	12
1.3 விற்பனைகளும் கட்டணங்களும்	67	175	129	282	190	281
1.4 முத்திரைத் தீர்வை	355	408	481	731	561	759
1.5 ஏனையவை	1,036	1,051	1,267	1,372	1,288	1,468
	0	17	11	15	11	16
2. மொத்தச் செலவினம்						
2.1 நடைமுறைச் செலவினம்	22,128	23,455	26,736	28,717	41,759	37,328
தொழிற்பாட்டு அடிப்படையில்	20,941	22,055	25,230	26,284	30,368	28,856
மாகாண நிரவாகம்	20,941	22,055	25,230	26,284	30,368	28,856
பொருளாதாரப் பணிகள்	1,942	1,941	2,377	2,524	3,051	2,129
சமூகப் பணிகள்	834	939	1,067	1,154	1,416	1,284
பொருளாதார அடிப்படையில்	18,166	19,175	21,787	22,605	25,901	25,542
தனியாள் ஊதியங்கள்	20,941	22,055	25,230	26,284	30,368	28,856
ஏனையவை	16,263	17,067	19,744	20,431	21,842	22,199
	4,679	4,988	5,486	5,853	8,526	6,657
2.2 மூலதனச் செலவினம்						
மூலதனப் பொருட்களின் கையேற்பு	1,187	1,400	1,506	2,433	11,391	8,472
மூலதன மாற்றல்கள்	757	729	773	1,140	1,684	989
குறித்துறைக்கப்பட்ட அபிவிருத்திக் செயற்றிட்டங்கள்	53	55	75	102	243	160
சிறப்புச் செயற்றிட்டங்கள்	-	-	-	-	6,338	5,523
ஏனையவை	377	616	658	1,191	1,176	988
3. நிதியிடல்						
3.1 தொகைவடிவுக் கொடைகள்	16,873	18,348	20,594	22,787	34,451	31,543
3.2 பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள்	15,353	16,855	19,194	21,122	23,163	23,220
3.3 பொருத்தப்பாட்டுக் கொடைகள்	800	1,168	1,163	1,236	2,000	1,323
3.4 குறித்துறைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள்	242	325	237	429	1,000	665
3.5 சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள்	-	-	-	-	6,338	5,523
	-	-	-	-	1,950	812

மூலங்கள்: மாகாண சபைகள் மற்றும் உள்ளநாட்சி அமைச்சர் நிதி திட்டமிடல் அமைச்சர்.

தங்கியிருத்தல், மூலவாங்களை சுயமாக திரட்டிக் கொள்வதற்கு மாகாணசபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் பசிர்வு செய்யப்பட்டமை. அபிவிருத்தி செயற்றிட்டங்களை நிறைவேற்றுவதற்கான மாகாண சபைகளின் குறைந்த இயலைவு தேர்ச்சியும் ஆசியன மாகாண சபைகள் அவற்றின் மூல வரவு செலவுத் திட்ட இலக்குகளை எய்துவதில் எதிர்கொண்ட முக்கிய தலை குழுங்கள் சிலவாகும்.

அரசிறை

அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துடன் தகைமையை அடிப்படையாகக் கொண்டமைந்த கொடைகள் மற்றும் நிதியளிப்பு மூலங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஏனைய மூலதன செலவு நிகழ்ச்சித் திட்டங்களும் 2000ஆம் ஆண்டில் செயற்பட்டன.

மூலதன செலவு மட்டம் 2000ஆம் ஆண்டில் கடந்த ஆண்டினை விட கணிசமான அதிகாரிப் பொன்றினை பிரதிபலித்தபோதிலும் மாகாண சபைகளின் மொத்த மூலதனச் செலவு நிகழ்ச்சித் திட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட ரூ.11 பில்லியனை விட நன்கு குறைவடைந்து காணப்பட்டது. மூலதன செலவு நிகழ்ச்சித் திட்டம் மெதுவாக நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு மத்திய அரசின் மூலவளக்கட்டுப்பாடுகள், செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவிலான காலதாமதம் மற்றும் வருமான சேகரிப்பின் மெதுவான வளர்ச்சி என்பன பொறுப்பாயமைந்தன. மூலவளங்களுக்காக மாகாண சபைகள் மத்திய அரசில் அதிகாரித்தளவில்

மாகாண சபைகளின் மொத்த அரசிறை சேகரிப்பு 1999இன் 17 சதவீத வளர்ச்சியிடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 8 சதவீதம் குறைந்த வீதமொன்றினால் அதிகரித்தது. இது அரசிறையை தோற்றுவிக்கும் அனைத்து மூலங்களிலிருந்தான குறைவடைந்த அரசிறையின் வளர்ச்சி வீதத்தினால் விளைவிக்கப்பட்டதாகும். மூன்று முக்கிய அரசிறை மூலங்களான புரத்து வரி, உரிமக் கட்டணங்கள்,

முத்திரைத் தீர்வை ஆகியன 2000ஆம் ஆண்டில் மொத்த அரசிறையில் 86 சதவீதத்திற்கு வகை கூறின. மொத்த அரசிறை சேகரிப்பில் மாகாண சபைகளுக்கு பகிர்வு செய்யப்பட்ட அரசிறை 1999இன் ரூ.5,054 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.5,505 மில்லியனாக விளங்கியது. எஞ்சிய அரசிறையானது உள்ளூராட்சி மற்றும் மத்திய அரசின் சார்பில் சேகரிக்கப்பட்டது. மேல் மாகாணத்தில் அரசிறைச் சேகரிப்பு தொடர்ந்து அதிகரித்துக் காணப்பட்டதுடன் 2000ஆம் ஆண்டில் மொத்த அரசிறையில் 6.7 சதவீதத்திற்கும் வகை கூறியது. இது முக்கியமாக வியாபார நிறுவனங்கள் மேல் மாகாணத்தில் குவிந்துள்ளமையினால் ஏற்பட்டதாகும்.

மொத்த சில்லறை வியாபாரங்கள் மீதான புரள்வு வரி ரூ.3,705 மில்லியனாக விளங்கி 1999இன் 13 சதவீத வளர்ச்சியிடன் ஒப்பிடுகையில் 10 சதவீத அதிகரிப்பொன்றினை பதிவு செய்தது. இது புரள்வு வரியினைச் செலுத்தவேண்டிய வரி இறுப்பாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் இக்காலப் பகுதியில் வியாபார நிறுவனங்களின் புரள்வில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பவற்றை பிரதிபலித்தது. 2000ஆம் ஆண்டில் மொத்த அரசிறையில் புரள்வு வரிகளின் பங்கு 50 சதவீதமாக காணப்பட்டது. 2000ஆம் ஆண்டில் மொத்த புரள்வு வரிகளில் ஏற்றதாழ 74 சதவீதம் மேல் மாகாண சபையினால் சேகரிக்கப்பட்டது.

உரிமக்கட்டணங்களிலிருந்தான அரசிறை சேகரிப்பு 2000இல் ரூ.1,293 மில்லியனாக விளங்கி 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. பெருமளவிற்கு இது 2000இல் மொத்தமாக 90,000 உந்து ஊர்திகள் புதிதாக பதிவு செய்யப்பட்டமையை பிரதிபலித்து உந்து ஊர்திகள் மீதான உரிமக் கட்டணங்கள் (ரூ.1,125 மில்லியன்) அதிகரித்தமையினால் ஏற்பட்டதாகும். உந்து ஊர்திகள் மீதான உரிமைக் கட்டணங்கள் மொத்த உரிமக் கட்டணங்களிலிருந்தான அரசிறைச் சேகரிப்பில் 87 சதவீதத்திற்கு வகைக்கூறிய வேளையில் எஞ்சிய தொகையானது முக்கியமாக வெறியக் குடிவகைக்கான உரிமங்களின் மூலங்களிலாக சேகரிக்கப்பட்டது. உந்து ஊர்திகள் மீதான மொத்த உரிமக் கட்டணங்களில் 60 சதவீதமானவை மேல் மாகாண சபையினால் சேகரிக்கப்பட்டது.

ஈடுகளின் மீதான முத்திரைத் தீர்வை குறைக்கப்பட்டதற்கு மத்தியிலும் முத்திரைத் தீர்வை சேகரிப்பு முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அதே வளர்ச்சி வீதத்தினை பேணி 7 சதவீதத்தினால் ரூ.1,468 மில்லியனிற்கு அதிகரித்தது. இது 2000ஆம் ஆண்டில் முத்திரைத் தீர்வை செலுத்தவேண்டிய சொத்து கொடுக்கல் வாங்கல் களின் அளவு அதிகரித்ததனை எடுத்துக் காட்டுகின்றது. மொத்த முத்திரைத் தீர்வை அரசிறையில் 70 சதவீதமானவை மேல் மாகாணத்தில் திரட்டப்பட்டது.

எஞ்சிய ரூ.1,101 மில்லியன் அரசிறையானது முக்கியமாக நீதிமன்ற தண்டப்பணம் (ரூ.341 மில்லியன்) ஊர்தி போக்குவரத்து சட்டத்தின் கீழான கட்டணங்கள் (ரூ.227 மில்லியன்) முற் பணங் களிலுள்ள மாகாண சபைகளின் ஊழியர் களுக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன்கள் மீதான வட்டி வருமானங்கள் (ரூ.220 மில்லியன்) என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

மேல் மாகாணசபையில் சேகரிக்கப்பட்ட மொத்த அரசிறை 2000ஆம் ஆண்டில் ரூ.5,062 மில்லியனாக விளங்கி மாகாண சபைகளில் மொத்த அரசிறையில் 67 சதவீதத்திற்கு வகை கூறியது. வடக்கு சிழக்கு மாகாண சபையின் அரசிறையை சேகரிக்கும் பொறுப்பு மத்திய அரசுடனிருந்தமையினால் எஞ்சிய அரசிறையானது ஏனைய ஆறு மாகாணசபைகளினால் சேகரிக்கப்பட்டது. மத்திய மாகாணசபை (ரூ.573 மில்லியன்), வடமேல் மாகாணசபை (ரூ.576 மில்லியன்), தென் மாகாணசபை (ரூ.559 மில்லியன்) என்பன எஞ்சிய அரசிறை சேகரிப்பில் 69 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

2000ஆம் ஆண்டில் மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகளின் சார்பில் அரசிறையை சேகரிக்கும் அவற்றின் முகவர் பணியை தொடர்ந்து மேற்கொண்டன. முத்திரைத் தீர்வை, நீதிமன்ற தண்டப்பணங் கள் என பவற்றி விலிருந்தான அரசிறை உள்ளூராட்சி சபைகளுக்கு பகிர்வு செய்யப்பட்டுள்ள போதிலும் மாகாணசபைகள் இவ்வரசிறை சேகரிப்பினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன. இதன் படி மாகாணசபைகள் 2000ஆம் ஆண்டில் இம் மூலங்களிலிருந்து ரூ.1,809 மில்லியன் தொகையினை உள்ளூராட்சி சபைகளின் சார்பில் சேகரித்தன. தொடர்பான உள்ளூராட்சி சபைகளினால் செய்யப்பட்ட வேண்டுதல் களின் போலேயே இவ்வரசிறை உள்ளூராட்சி சபைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

செலவினம்

மாகாணசபைகளின் மொத்தச் செலவினம் 1999இன் 7 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 24 சதவீதத்தினால் ரூ.37,328 மில்லியனிற்கு அதிகரித்தது. இது பெருமளவிற்கு மாகாணச்சிறப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி பிராந்திய அபிவிருத்தி நடவடிக்கைகளை மாகாணசபைகளுக்கு மாற்றல் செய்ததன் விளைவாக மூலதனங்கள் செலவினம் கணிசமாக அதிகரித்தமையினால் ஏற்பட்டதாகும். இது மாகாணசபைகளின் மொத்த செலவினத்தின் மூலதனங்கள் செலவினத்தின் பங்கை முன்னைய ஆண்டின் 8 சதவீதத்திலிருந்து 22 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதேவேளை நடைமுறைச் செலவினம் 2000ஆம் ஆண்டில் 10 சதவீதத்தினால் ரூ.28,856 மில்லியனிற்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பானது மாகாணசபை

களிலுள்ள ஊழியர்களின் சம்பளங்களும், கூலிகளும் 9 சதவீதத்தினால் அதிகரித்தமை மற்றும் கூலியல்லாத செலவின வகை 14 சதவீதத்தினால் அதிகரித்தமை என்பவற்றில் பிரதிபலிக்கப்பட்டது.

பொருளாதார பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்த செலவில், மாகாணசபைகளின் மொத்த நடைமுறைச் செலவில் ($\text{ரூ.}2.2,189$ மில்லியன்) சம்பளங்களும், கூலியும் 77 சதவீதத்திற்கு வகைகளும் வேண்டியில் எஞ்சிய $\text{ரூ.}6,657$ மில்லியன் ஏனைய அனைத்து நடைமுறைச் செலவுகளையும் உள்ளடக்கியது. கல்வி மற்றும் நலத் துறைகளின் சம்பளங்களும் கூலிகளும் 2000ஆம் ஆண்டின் மொத்த சம்பளப் பட்டியலில் 90 சதவீதத்திற்கு வகை கூறின. மொத்த நடைமுறைச் செலவினம் உள்ளராட்சி செலவினம் உள்ளராட்சி சபைகளின் அவற்றின் சம்பளங்களையும் கூலிகளையும் செலுத்துவதற்கென மாற்றல் செய்யப்பட்ட $\text{ரூ.}2,304$ மில்லியன் (மொத்த நடைமுறை செலவில் 8 சதவீதம்) நடைமுறை மாற்றல் களையும் உள்ளடக்குகின்றது.

தொழிற் பாடு அடிப்படையில் சமூக உட்கட்டமைப்பு மீதான செலவு 13 சதவீதத்தினால் $\text{ரூ.}25,542$ மில்லியனுக்கு அதிகரித்து மொத்த நடைமுறை செலவில் அதன் பங்கை 1999இன் 86 சதவீதத்திலிருந்து 2000இல் 88 சதவீதத்திற்கு உயர்த்தியது. கல்வி ($\text{ரூ.}16,207$ மில்லியன்), நலம் ($\text{ரூ.}5,513$ மில்லியன்) என்பன மீதான செலவினம் சமூக உட்கட்டமைப்பு மீதான செலவில் 85 சதவீதத்தினை பிரதிநிதித் துவப்படுத்தியது. இதேவேளை மாகாண நிருவாகம் ($\text{ரூ.}2,219$ மில்லியன்), பொருளாதாரப் பணிகள் ($\text{ரூ.}1,284$ மில்லியன்) என்பன மீதான நடைமுறைச் செலவு 2000இல் மொத்த நடைமுறைச் செலவின் எஞ்சிய 12 சதவீதத்திற்கு வகை கூறியது.

மேல்மாகாண சபை மொத்த நடைமுறைச் செலவில் 23 சதவீதத்திற்கு வகைகளும் மிகப்பெரிய செலவுக்கூராக தொடர்ந்தும் விளங்கியது. மத்திய, தென், வடக்கிழக்கு, வடமேல் மாகாண சபைகளின் மின்டெட்டும் செலவினம் 1999இன் 13-14 சதவீத வீச்சிலேயே மாறாது காணப்பட்டது. மொத்த நடைமுறைச் செலவில் 7 சதவீதத்திற்கு மட்டுமே வகைகளும் சிறிய மாகாணசபையாக ஊவா மாகாணசபை விளங்கியது.

மூலதனச் செலவினம்

மாகாண சபைகளின் முதலீட்டுச் செலவினம் 2000இல் கணிசமாக அதிகரித்தது. மொத்தப்பத்தியில் அதன் பங்கு 1998,1999இன் 0.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000இல் ஏறத்தாழ 0.7 சதவீதமாக காணப்பட்டது. முன்னைய ஆண்டினைப் போன்றே வடேமல் மாகாணசபையும், மேல்மாகாண சபையும் மொத்த மூலதனச் செலவு நிகழ்ச்சித் திட்டத்தில்

ஒவ்வொன்றும் 15 சதவீதத்திற்கு வகைகளும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கான முக்கிய உதவுனர்களாக விளங்கின.

மொத்த மூலதனச் செலவினம் தகைமை அடிப்படையிலான சிறப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான ரூ.5,523 மில்லியனையும், ஏனைய நிதியியல் மூலவளங்களின் கீழான ரூ.812 மில்லியனையும் உள்ளடக்கியுள்ளது. மாகாணங்களில் நலம், பெருந்தெருக்கள், கல்வி என்பவற்றை அபிவிருத்தி செய்வதில் மாகாண சிறப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் முக்கிய கவனம் செலுத்தியது. இத்துறைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவு மாகாண சிறப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் 80 சதவீதத்திற்கு மேலானவற்றிற்கு வகை கூறியது. எஞ்சிய முதலீடுகள் சுதேச மருத்துவம், நீர்ப்பாசனம், வேளாண்மை, கிராமிய அபிவிருத்தி ஆகிய ஏனைய துறைகளில் மேற்கொள்ளப்பட்டன. இந்த பிராந்திய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் குறிக்கோளானது நீண்ட காலத்தில் சமனான பிராந்திய வளர்ச்சியைன்றை எய்துவதாகும். மகாகாணங்கிறப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மொத்தச் செலவில் கிட்டத்தட்ட 15 சதவீதத்திற்கு வகைகளும் அதியுர்ந்து ஒதுக்கீடானது வடமேல் மாகாணசபைக்கு மேற்கொள்ளப்பட்ட வேண்டியில் ஏனைய மாகாண சபைகளுக்குள்ளன ஒதுக்கீடுகள் 8-14 சதவீத வீச்சில் அமைந்து காணப்பட்டன. தகைமை அடிப்படையிலான கொடுகள் மற்றும் குறை நிரப்பு கொடைகள் என்பவற்றில் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஏனைய மூலதன செலவினம் $\text{ரூ.}1,988$ மில்லியனாக விளங்கியது. இம் முதலீடுகள் முக்கியமாக நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்தல் மற்றும் மூலதனச் சொத்துக்களை புனருத்தாபனம் செய்து மேம்படுத்தல் ஆகிய விடயங்களில் மேற்கொள்ளப்பட்டன. மாகாணசபைகளின் சொந்த மூலவளங்களினாடாக பொறுப்பேற்கப்பட்ட முதலீடுகள் மொத்த முதலீட்டில் சிறுபாகமொன்றாக மட்டுமே அமைந்து இச் செலவுகள் நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்தல் மற்றும் மூலதனச் சொத்துக்களை புனருத்தாபனம் செய்து மேம்படுத்தல் ஆகிய விடயங்களில் மேற்கொள்ளப்பட்டன. மாகாணசபைகளின் சொந்த மூலவளங்களினாடாக பொறுப்பேற்கப்பட்ட முதலீடுகள் மொத்த முதலீட்டில் சிறுபாகமொன்றாக மட்டுமே அமைந்து இச் செலவுகள் நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்தல் தப்பட்டிருந்தது. மூலவளத்திற்கான கட்டுப்பாடுகளை கருத்திற்கொண்டு குறிப்பாக ஊர்திகள், தளபாடங்கள், கருவிகள் என்பன வற்றின் கொடுகளுடன் சம்பந்தப்பட்ட முன்னுரிமையற்ற உள்நாட்டில் நிதியிடப்படும் மூலதன நிகழ்ச்சித் திட்டங்களை தவிர்ப்பதற்காக மாகாண சபைகளின் மூலதனச் செலவு நிகழ்ச்சித் திட்டங்களை நெருக்கமாக கண்காணித்து நியாயப்படுத்தல் அத்தியவசியமாகின்றது.

மத்திய அரசின் மாற்றல்கள்

மாகாணசபைகளுக்கான மத்திய அரசின் மொத்தக் கொடைகள் 1999இன் 11 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000இல் 38 சதவீதத்தினால் $\text{ரூ.}31,543$

மில்லியனிற்கு கணிசமாக அதிகரித்தன. மாறாக சபைகளுக்கான மத்திய அரசின் மொத்தக்கொடைகள் ரூ.23,220 மில்லியன் மாகாண ரீதியிலான விசேட அபிவிருத்திக் கொடைகள் ரூ.5,523 மில்லியன் மாகாண அபிவிருத்தி சிறப்புக் கொடைகள், தகைமை அடிப்படையிலான ரூ.1,323 மில்லியன் கொடைகள் மற்றும் ரூ.665 மில்லியன் குறை நிரப்பு நிகரான கொடைகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. நடைமுறை செலவு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலவள இடைவெளியை ஈடுசெய்வதற்கு மாற்றல் செய்யப்பட்ட மொத்த கொடைகள் 5 சதவீதத் தினால் அதிகரித்தன. இதேவேளை மாகாணசபைகளின் ஏனைய மூலதன செலவு நிகழ்ச்சித் திட்டங்களை இலக்காகக் கொண்டு தகைமை அடிப்படையிலான கொடைகள் மற்றும் நிரப்பு நிகரான கொடைகள் என் பவற் றினூடாக மேற்கொள்ளப்பட்ட மாற்றல் கள் 2000இல் 20 சதவீதத்தினால் அதிகரித்தன. எனினும் மாகாண சிறப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் நடைமுறைப் படுத்தலைத் தொடர்ந்து மாகாணசபைகளின் மூலதனச்செலவுத் திட்டங்களுக்கான மத்திய அரசின் மொத்த மாற்றல்கள் 1999இன் ரூ.2,433 மில்லியனிலிருந்து 2000இல் ரூ.8,218 மில்லியனிற்கு அதிகரித்தது.

8.6 அரசுதொழில் முயற்சிகளின் மறுசீரமைப்பு

பன்னாட்டு பொருளாதார நிகழ்வுகள் 2000ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டிருந்த அரசுதொழில் முயற்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கு இடமளிக்கவில்லை. தனியார் மயமாக்கலி லிருந்தான பெறுகைகள் 2000 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபா 30,000 மில்லியனுக்கு எதிராக ரூபா 401 மில்லியனாக விளங்கியது. தனியார் மயப் பெறுகைகளில் கணிசமான அளவொன்று (ரூபா 200 மில்லியன்) வரையறுக்கப்பட்ட வங்கா லுப்பிறி கென்ஸ் நிறுவனத்திலிருந்து பெறப்பட்டது. தனியார் மயமாக்கலிலிருந்தான பணப்பெறுகைகள் தாழ்வடைந்து காணப்பட்டமைக்கு பன்னாட்டு சந்தையில் சிறீலங்கா ரெலிகோம் மின் பங்குகள் விற்பனை செய்யப்படாமையே காரணமாகும். சிறீலங்கா ரெலிகோம் அதன் பங்குகளை மேலும் விற்றுத் தீர்ப்பதனாடாக பன்னாட்டு வழங்கலை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தொலைதொடர்பூட்டல் பங்குகளுக்கான பன்னாட்டுச் சந்தைநிலைமைகள் தாழ்வடைந்து காணப்பட்ட மையினால் சிறீலங்கா ரெலிகோம் மின் பங்குகளை வெளிநாடுகளில் பட்டியலிடப் படுவதிலிருந்து ஒடுக்கப்பட்டது. எனினும் இவ்வாண்டில் வேளாண்மை மற்றும் தயாரிப்பு துறைகளிலுள்ள தொழில் முயற்சிகளின் மறுசீரமைப்பில் மேம்பாடு காணப்பட்டது. அரசுதொழில் முயற்சி மறுசீரமைப்பு ஆணைக்கும் முக்கிய அரசுதொழில் முயற்சிகள் சிலவற்றை அன்மைய எதிர்காலத்தில் மீளவைமைத்து தனியார் மயப்படுத்து

வதற்கான அதன் ஆரம்ப வேலைகளை தொடர்ந்து மேற்கொண்டது.

வரையறுக்கப்பட்ட மல்வத்த வெவிபிளான்டேஷனில் அரசிற்கு உடமையாகவிருந்த பங்குகளை உரிமை மாற்றல் செய்வதற்கான செயன் முறை 2000ஆம் ஆண்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இக் கொடுக்கல் வாங்கலகள் பங்கு பரிவர்த்தனையினாடாக ஆரம்ப பங்கு வழங்கல் மூலமான கம்பனியின் 20 சதவீதப் பங்குகளின் விற்பனையை உள்ளடக்குகின்றது. இவ்வரிமை மாற்றத்திலிருந்தான பணப்பெறுகைகள் ரூ.40 மில்லியனாக விளங்கின. 2000ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பங்கு வழங்கலானது 1997இல் முக்கிய முதலீட்டாளரான வரையறுத்த வயம்பா பிளான்டேஷனுக்கு 51 சதவீதப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டமையானது பெருந் தோட்டத்துறையில் சாதகமான பக்க விளைவுகைளை உருவாக்கி கம்பனியின் மேம்பட்ட செயலாற்றத்திற்கு வழிவகுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பெல்வெகர மற்றும் இங்குரக்கொட விதை நெல் பண்ணைகளின் செயற்பாடுகள் விதை நெல் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உதவியளித்து வேளாண்மைத் துறைப்பளர் தனியார் துறையின் ஈடுபாடு 2000ஆம் ஆண்டில் மேலும் தொடர்ந்தது. இவ்விரண்டு தொழில் நிறுவனங்களும் கேள்விப்பத்திரத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட சீ.ஐ.சீ பர்டிலைசர் நிறுவனத்திற்கு காணியை குத்தகைக்கு வழங்கி அசையும் சொத்துக்களை விற்பனை செய்வதினூடாக தனியார் மயப்படுத்தியதானது விதை உற்பத்திக்கு மிகவும் அத்தியவசியமான தொழில் நுட்பத் தினையும் அறிவுரையையும் கொண்டு வருவதற்கு உதவியது. மேம்பட்ட பயிர் முகாமைத்துவ தொழில்நுட்பங்களுடன் புதிய வளமாக்கி கலவைகள் அறிமுகப்படுத்தப் பட்டமையும் அதிகரித்த இயந்தின மயமாக்கலும் இணைந்து விதை உற்பத்தியில் அதிகரிப்பினை விளைவித்து தரத்தினை உயர்வடையைச் செய்தன. இதுவரையிலும் நட்டத்தை ஏற்படுத்திய விதை உற்பத்தி செய்யும் தொழில் முயற்சிகள் வரவுசெலவுத்திட்டத்தில் சேமிப்புக்களையும் விளைவித்தன. இவ்விரண்டு தொழில் முயற்சிகளினதும் அசையும் சொத்துக்களின் விற்பனை மூலம் அரசுக்கு 2000ஆம் ஆண்டில் ரூ.3 மில்லியன் தொகை வருமானமாக கிடைத்தது. இவ்விரு நிறுவனங்களையும் தனியார் மயப்படுத்தியதிலிருந்து எழும் பங்களிப்பு குறிப்பாக தரமான விதைகளை போதுமான அளவில் உற்பத்தி செய்வதற்கு தனியார்துறை பங்கேற்பினை மேலும் ஊக்குவிப்பிற்கு பதிலாக அதன் தாக்கம் குறிப்பிடத்தக்களில் இருந்ததுடன் இது நேரடியாக வேளாண்மைத்துறையின் உற்பத்தித்திற்கு மேம்பாட்டினை விளைவிக்கும்.

இதேவேளை கந்தளாய் சீனிக் கைத்தொழிலின் கரும்பு பெருந்தோட்டத்தின் பகுதியைன்று 2000ஆம் ஆண்டில் முதலீட்டு சபையினால் ஒப்புதலனிக்கப்பட்ட சோளம் பயிரிடல் செயற்றிட்ட மொன் நிற் காக வரையறுக்கப்பட்ட எக்ரோ ரிரேடிங் வங்கா (தனியார்) நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. 1993இல் முதல் தடவையாக தனியார் மயப்படுத்தப்பட்டு 1997இல் அரசு தொழில்முயற்சி புத்தாக்கச் சட்டத்தின் கீழ் மீண்டும் அரசு உடமையின் கீழ் கொண்டுவரப்பட்ட கந்தளாய் சீனிக் கைத்தொழிலை குறிப்பிடத்தக்க காலப்பகுதிக்கு தனியார் துறைக்கு மீண்டும் உரிமை மாற்றல் செய்ய இயலாமலிருந்தமையினால் இக்காணிகளை குத்தகைக்கு வழங்கியது. இதன் விளைவாக 2000இல் கரும்பு பெருந்தோட்டத்தின் ஒரு பகுதி 6 மாத காலப்பகுதிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு ரூ.4 மில்லியன் அரசுக்கு வருமானமாக கிடைத்தது.

முக்கிய ஜேர்மன் முதலீட்டாளரான கிறங்பட்ட குரோப்ட் குல் ஏஜ் இற்கு ரூ.154 மில்லியன் தொகைக்கு பங்குகள் உரிமை மாற்றம் செய்யப்பட்டதனாடாக வரையறுக்கப்பட்ட போகல கிறபைட் வங்கா நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளின் (51%) விற்பனை 2000இல் இடம்பெற்றது. வரையறுக்கப்பட்ட போகல கிறபைட் நிறுவனத்தின் தனியார் மயமாக்கல் செயன்முறை 1993இல் ஆரம்ப பங்கு வழங்கவினாடாக பொதுமக்களுக்கு 39 சதவீதப் பங்குகளும் வழங்கல் செய்யப்பட்டு அதன் பின்னர் ஊழியர்களுக்கு 10 சதவீதம் பங்குகள் மாற்றம் செய்யப்பட்டவுடன் ஆரம்பமாகியது. முக்கிய முதலீட்டாளரின் ஈடுபாடானது தயாரிப்புத்துறைக்கு மிகவும் அத்தியாவசியமான முதலீட்டினையும் தொழில்நுட்ப அறிவுரைகளையும் கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.


வரையறுத்த எயர் லங்காவின் 40 சதவீதப் பங்குகளை தனியார் மயப்படுத்தலுக்கான செயன்முறை 2001 சனவரியில் பூர்த்தியாக்கப்பட்டது. எயர் லங்காவின் தனியார் மயமாக்கலானது முக்கிய பங்காளரான வரையறுக்கப்பட்ட எமிரேட்ஸ் எயார் வைன் ஸ் நிறுவனத்திற்கு முகாமைத்துவத்தின் கட்டுப்பாட்டுடன் 40 சதவீத மூலதனப்பங்குகளை உரிமைமாற்றம் செய்தலை உள்ளடக்கியிருந்தது. வானுர்தி நிறுவனத்தின் 40 சதவீதப் பங்குகளுக்கு வரையறுக்கப்பட்ட எமிரேட்ஸ் நிறுவனம் ஐ.அ.டொலர் 70 மில்லியன் நிதியினை அளிப்புச் செய்தது. இப் பரிமாற்றம் இரண்டு கட்டங்களில் நிறைவேற்றப்பட்டது. 1998இல் மொத்தமாக ஐ.அ.டொலர் 45 மில்லியனுக்கு 26 சதவீதமான பங்குகள் மாற்றல் செய்யப்பட்டு எஞ்சிய 14 சதவீதப் பங்குகள் ஐ.அ.டொலர் 25 மில்லியனுக்கு 2001இல் மாற்றல் செய்யப்பட்டது. எமிரேட்சுடனான வியாபார பங்குடைமையானது வானுராதிகளின் புதுப்பித்தல், பறப்புக்களின் விரிவாக்கம், உற்பத்திகளின் அதிகரிப்பு,

மனிதவலு அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்ப முறையின் தரமுயர்த்தல் என்பனவற்றில் கவனம் செலுத்துகின்றது. 1999இலும் 2000இலும் 6 புத்தம் புதிய வானுரதிகள் கொள்வனவு செய்யப்பட்டு அதன் பழைய வானுரதி தொகுதியான ரிறைஸ்டார்ஸ் அசற்றப்பட்டதன் மூலம் வானுரதி நிறுவனம் அதன் வானுரதி தொகுதியினை நவீனப்படுத்தக் கூடியதாயிருந்தது. 2000இல் வானுரதி மீள் தொகுதியிடல் நிகழ்ச் சித்திட்டம் பூர்த்தியானதைத் தொடர்ந்து அண்டிறுதியில் சிறீலங்கா எயர் வைன் சின் அனைத்து வானுரதி களும் எயர்பஸ்களாக அமைந்திருந்தன. வானுரதிகளின் எண்ணிக்கை அதிகரித்தமையானது வானுரதி நிறுவனம் ஏற்கனவேயுள்ள பறப்பிடங்களுக்கான அதன் பறப்புக்களை அதிகரிப்பதனை இயலச் செய்தவேளையில் புதிய பறப்பிடங்களை உள்ளடக்கும் வகையில் பயண வலையமைப்பும் வளர்ச்சியடைந்தது. இரு வானுரதி நிறுவனங்களுக்கிடையே ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பறப்புக்களை அதிகரித்தவளில் பகிர்ந்து கொள்வதன் மூலம் எமிரேட்சுடனான முக்கிய பங்குடைமையினுராடாக அதிகரித்த செயற்றிறன் எய்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்தமட்டில் கம்பனியின் அனைத்து முக்கிய செயற்பாட்டு பரப்புக்களையும் பெருமளவிற்கு உள்ளடக்கியதாக புதிய கண்ணியப் படுத்தப்பட்ட முறையைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மிய எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசுதொழில் முயற்சி நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான ஆரம்ப வேலைகளை ஆய்வின் கீழான ஆண்டில் அரசுதொழில் முயற்சி மறுசீரமைப்பு தொடர்ந்து மேற்கொண்டது. இதன்படி இலங்கை மின்சைப், அஞ்சல் தினைக்களம், தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற முக்கிய சில அரசுதொழில் முயற்சிகள் தொடர்பான வேலைகள் 2000இல் தொடர்ந்து இடம்பெற்றன.

8.7 வரவுசெலவுதிட்ட பற்றாக்குறையை நிதியிடல்

அரசிறை சேகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் நடைமுறை செலவினம் முனைப்பாக அதிகரித்தமை என்பன காரணமாக வரவுசெலவுதிட்டத்தின் மொத்த மூலவள இடைவெளி 2000இல் 49 சதவீதத்தினால் ரூ.124,541 மில்லியனிற்கு கணிசமாக அதிகரித்தது. எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் கணிசமாக குறைவடைந்து காணப்பட்ட தனியார் மயப் படுத்தவிருந்தான பணப்பெறுகைகளை உள்ளடக்கிய வெளிநாட்டு நிதியிடவின் குறைவடைந்த உட்பாய்ச்ச லொன்றின் காரணமாக இம் மூலவள இடைவெளியில் (ரூ.118,500 மில்லியன்) ஏற்ததாழ் 95 சதவீதமானவை உள்நாட்டு மூலங்களிலிருந்தே நிதியிடப்பட்டது. 2000இல்



வரவுசெலவுத்திட்ட நோக்கங்களுக்கு கிடைக்கத்தக்க விருந்த தேறிய வெளிநாட்டு மூலவளங்கள் 1999இன் ரூ.8,245 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.5,640 மில்லியனாக மட்டுமே காணப்பட்டன. இதேவேளை தனியார் மயப்படுத்தவிருந்தான பணப்பெறுகைகள் ரூ.401 மில்லியனாக விளங்கி 2000இல் எதிர்பார்க்கப்பட்ட ரூ.30,000 மில்லியன் இலக்கிவிருந்து பெரிதும் குறைவடைந்து காணப்பட்டது.

இவ்வாண்டில் உள்நாட்டு சந்தையிலிருந்த மூலவளங்களுக்கான அரசின் கேள்வி முனைப்பாக அதிகரித்துக் காணப்பட்டது. உள்நாட்டு மூலங்களிலிருந்தான தேறிய மொத்த கடன்பாடுகள் 1999இன் ரூ.74,876 மில்லியனிலிருந்து 2000இல் ரூ.118,500 மில்லியனிற்கு அதிகரித்தன. இதன் விளைவாக மொ.உ.உற்பத்திக்கு தொடர்பான மொத்த உள்நாட்டு கடன்பாடுகள் இரு ஆண்டுகளுக்கிடையே 6.8 சதவீதத்திலிருந்து 9.4 சதவீதத்திற்கு அதிகரித்தன. மூலவளங்களின் மட்டுப்படுத்தப்பட்ட கிடைப்பனவு காரணமாக உள்நாட்டு வங்கியல்லா துறையினால் உள்நாட்டு மூலவளத் தேவைப்பாடுகளில் 55 சதவீதத் தினை (ரூ.65,110 மில்லியன்) மட்டுமே நிதியிடக்கூடியதாயிருந்தது. இதன் விளைவாக அரசு எஞ்சிய மூலவள தேவைப்பாடுகளை வங்கி முறையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நிரப்பந்திக் கப்பட்டது. இதனால் வங்கி முறையிலிருந்தான கடன்பாடுகள் 1999இன் ரூ.25,996 மில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 2.4 சதவீதம்) 2000இல் ரூ.53,389 மில்லியனிற்கு (மொ.உ.உற்பத்தியின் 4.3 சதவீதம்) இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது. இது சடந்த பத்தாண்டுகளில் அரசின் வங்கி கடன்பாடுகளில் பதிவு செய்யப்பட்ட அதியுர்ந்த மட்டமொன்றாக விளங்கியது.

முன்னைய ஆண்டினைப் போன்றே திறைசேரி முறிகள், திறைசேரி உண்டியல்கள் ரூபாக் கடன்கள் ஆகியன உள்நாட்டுச் சந்தையிலிருந்து மூலவளங்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய கருவிகளாக

விளங்கின. எனினும் அரசுப் படுகடனை சந்தை மயப்படுத்தும் மூலோபாயத்தின் போக்கிற்கு இசைந்த விதத்தில் உள்நாட்டு சந்தையிலிருந்து மூலவளங்களை திரட்டுவதில் திறைசேரிமுறிகள் முக்கிய பங்கொண்டினை ஆற்றின. 2000இல் திறைசேரி முறிகளின் மொத்த வழங்கல் ரூ.125,322 மில்லியனாக விளங்கின. திறைசேரி முறிகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான காசு அடிப்படையிலமைந்த மொத்த கடன்பாடுகள் 2000இல் ரூ.90,535 மில்லியனாக விளங்கி உள்நாட்டு மூலங்களிலிருந்தான மொத்த நிதியிடலில் 85 சதவீதத்திற்கு வகை கூறின. இது 1999இல் ரூ.53,379 மில்லியனாகக் காணப்பட்டது. 2000 முதலரையாண்டில் 2-6 ஆண்டுகள் முதிர்ச்சியுடனான திறைசேரி முறிகள் 10.75-11.75 சதவீத வீச்சிலான நறுக்கு வீதங்களுடன் வழங்கப்பட்டன. மூலவளங்களுக்கான அரசின் கேள்வி கணிசமாக அதிகாரித்தமையினால் 2000 முதலரையாண்டுப் பகுதியில் உள்நாட்டு சந்தையின் வட்டி வீதங்கள் கணிசமாக அதிகரித்தன. 2000ஆம் ஆண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் மூலவளங்களுக்கான அரசின் கேள்வியில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பு காரணமாக உள்நாட்டுச் சந்தையில் வட்டி வீதங்கள் கணிசமான எவ்வள அதிகரித்தன. இரண்டு வருட திறைசேரி முறிகள் மீதான நிறையேற்றப்பட்ட சராசரி வட்டியீதம் 2000 மேயின் 12.0 சதவீதத்திலிருந்து 2000 திசைம்பரில் 22.19 சதவீதத்திற்கு அதிகரித்தன. 2000ஆம் ஆண்டு சனவரி ஆரம்பத் தில் ஒப்பீட்டளவிலான வீதம் 13.00 சதவீதமாகும். இதன்படி, நீண்டகால முதிர்ச்சிக் காலத்தைக் கொண்டதும் தற்காலிக உயர் வட்டி வீதங்களைக் கொண்டதுமான முறிகளில் முடக்குதல் ஓர் மதிநுட்பமான முகாமைத்துவ உத்தியில்லாததால் கடன்பாடுகளின் செலவைக் குறைப்பதற்காக நீண்டகால முதிர்ச்சிக் காலங்களினாடான திறைசேரி முறிகளின் வழங்கல், கட்டுப்படுத்தப்பட்டன. இதன் விளைவால், 2000ஆம் ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் 2-3 ஆண்டுகள் முதிர்ச்சிக் காலங்களைக் கொண்டிருந்த திறைசேரி முறிகள் மட்டுமே வழங்கப்பட்டன.

உள்நாட்டுச் சந்தையிலான வட்டியீத அதிகரிப்பு ஓர் குறுகிய கால நிகழ்ச்சியாகக் கருதப்பட்டதால் முறிகள் மீதான நறுக்கு வீதங்கள் உள்நாட்டுச் சந்தை வட்டி வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்புடன் இசைந்து செல்லும் வகையில் திருத்தியமைக்கப்படவில்லை. எனவே, 2000ஆம் ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் நறுக்கு வீதத்திற்கும், சராசரி விளைவு வீதத்திற்கும் இடையில் கணிசமான மிகை ஒன்று காணப்பட்டது. இது திறைசேரி முறிகள் நிகழ்ச்சித் திட்டத்திலான ரூ.9,339 மில்லியன் கொண்ட மொத்த காசுப் பற்றாக்குறைக்கு இட்டுச்சென்று திறைசேரிகாசு முகாமைத்துவத்தில் இடர்பாடுகளைத் தோற்றுவித்தது.

1999இல் ஒப்பீட்டளவிலான காசப் பற்றாக்குறை ரூ.2,572 மில்லியன் மட்டுமே ஆகும். திறைசேரி காச முகாமைத் துவத்திலான காசப் பற்றாக்குறையின் பாதகமான சிக்கல்கள், சந்தைவட்டி வீதங்களுடன் ஒத்துப்போகும் வகையிலான மாறுபடும் நறுக்குவீத முறையொன்றைப் பேணுவதன் மூலமோ அல்லது தரப்பட்ட கடன்பாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எழுக்குடிய காசப் பற்றாக்குறைகளை எதிர்கொள்வதற்கு வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கும் போது மேலதிக கடன்பாடுகள் வசதியை வழங்குவதன் மூலமோ குறைக்கப்பட முடியும். கடந்த ஆண்டுப் போக்கைத் தொடர்ந்து, வங்கித்தொழில் முறை ரூ.28,342 மில்லியன் கொண்ட உதவுதொகையுடன் 2000ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட மொத்த வழங்கல்களில் அதன் பங்கினை 5 சதவீதத்திலிருந்து 31 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கையில் ஊ.சே.நிதியம் தேசிய சேமிப்பு வங்கி போன்ற நிறுவனரீதியான முதலீட்டாளர்கள் அவற்றின் ஆதிக்க நிலையை தொடர்ந்து பேணினர். ஏனைய வங்கியல்லாத்துறை முதலீட்டாளர்கள் 2000இல் முறிகள் சந்தையில் ஓர் முக்கிய பங்கை வசித்தன. முறிகள் சந்தையில் ஏனைய வங்கியல்லா முதலீட்டாளரின் பங்கு 1999இன் 59 சதவீதத்திலிருந்து 2000இல் 62 சதவீதத் திற்கு அதிகரித்தது. பொதுமக்களிடையோன இந்த மிகப் பாதுகாப்பான பிணையங்களின் பிரபல்யமானது, அதிகரித்த புரிந்துணர்வு, கவர்ச்சியான வட்டி வீதங்கள் மற்றும் இக் கருவியின் சந்தைப்படுத்தக்கூடிய தன்மை காரணமாக அதிகரித்தது.

சந்தை மயப்படுத்தல் நோக்கிலான அரசின் நடுத்தர கால படுகடன் உத்தியுடன் ஒத்துப்போகும் வகையில், 2000இல் பற்றாக்குறையை நிதியிடவில் ரூபாக்கடன் நிகழ்ச்சித்திட்டத்தில் தங்கியிருந்தல் மேலும் குறைக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் ரூபாக்கடன் நிகழ்ச்சியினுடாகப் பெறப்பட்ட மொத்தக் கடன்பாடுகள், 1999இன் ரூ.22,884 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.23,210 மில்லியனாக விளங்கியது. ரூ.40,378 மில்லியன் கொண்ட மீன் செலுத்தலுடன், தேறிய மூலவளத்திற்டல் 1999இன் ரூ.11,484 மில்லியனிலிருந்து 2000இல் ரூ.1,832 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. ரூபாக்கடன் நிகழ்ச்சித்திட்டம் முழுவதும் வசப்படுத்தப்பட்ட முதலீட்டாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டதுடன் வட்டி வீதங்கள் சந்தையில் நிலவிய ஒப்பிடத்தக்க முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட ஏனைய அரச பிணையங்களின் வட்டி வீதங்களை விட தாழ்ந்த மட்டங்களில் பேணப்பட்டன. முன்போலவே, ரூபாக்கடன் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவிய முக்கிய உதவுனராக ஊ.சே.நிதியம் தொடர்ந்து இருந்து ரூ.34,038 மில்லியன் கொண்ட மொத்த முதலீட்டைக் கொண்டிருந்தது. இதற்கு அடுத்தபடியாக ரூ.7,154 மில்லியன் முதலீட்டுடன்

தே.சே.வ விளங்கியது. இவ்விரு நிறுவனங்களும் 1999ஆம் ஆண்டின் 78 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொத்த ரூபாக்கடன் உதவுதொகைக்கு 98 சதவீதத்திற்கு வகை கூறின. எஞ்சிய ரூ.937 மில்லியன் அரசின் சேவைகள் ஊழியர் நிதியத்தாலும் ஏனைய சிறிய வசப்படுத்தப்பட்ட முதலீட்டாளர்களாலும் கொள்வனவு செய்யப்பட்டன. மொத்தக் கடன்பாடுகள் 5-6 வருடங்கள் விருப்பத் தேர்வுடனான மீள்செலுத்தலுடன் 11 சதவீதத்தில் ஊ.சே.நிதியத்திற்கு வழங்கப்பட்ட ரூ.11,000 மில்லியன் விசேட ரூபாக்கடனையும் 1 வருட முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட 11.90 சதவீத வட்டிலீத்துதில் வழங்கப்பட்ட இன்னுமொரு விசேட ரூபாக்கடனையும் உள்ளடக்குகிறது. எஞ்சிய ரூ.23,210 மில்லியனும் ஆண்டொன்றிற்கு 12.00 சதவீத வட்டி வீதத்தில் விருப்பத்திற்குரிய முதிர்ச்சிக் காலம் 8-10 வருடங்களைக் கொண்ட காலப்பகுதிக்கு வழங்கப்பட்டன.

திறைசேரியின் டியல் நிகழ்ச்சித்திட்டத்தின் கடன்பாட்டு எல்லை ரூ.125 பில்லியனிலிருந்து 2000 மே இல் ரூ.135 பில்லியனுக்கு மேல் நோக்கித் திருத்தப்பட்டது. மேலதிக கடன்பெறும் வசதி (ரூ.10 பில்லியன்) இவ்வாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், 2000ஆம் ஆண்டு இறுதியை நோக்கி நிதியியல் நிலைமையில் ஓர் முன்னேற்றத்தை எதிர்பார்த்து குறுகிய முதிர்ச்சிக் காலங்களைக் கொண்ட ரூ.3 பில்லியன் கொண்ட புதிய திறைசேரி உண்டியல் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், இந் நிதியியல் நிலைமை தொடர்ந்து மோசமடைந்ததால் இம்முதிர்ச்சியையும் உண்டியல்கள் 2000ஆம் ஆண்டு இறுதியில் மீளவும் வழங்கப்பட்டன. காச அடிப்படையில் திறைசேரி உண்டியல் களிலிருந்தான மொத்த தேறிய கடன்பாடுகள் ரூ.5,147 மில்லியனாக விளங்கின. விசேடமாக 2000இன் இரண்டாம் அரைப்பகுதியிலான உயர்ந்த வட்டி வீதங்களும், பொயிய அளவிலான திறைசேரி உண்டியல் களை ஓராண்டு உண்டியல் களுக்கு நகர்த்தியமையும் 2000ஆம் ஆண்டில் ரூ.3,853 மில்லியன் கொண்ட காசப் பற்றாக்குறைக்கு இட்டுச்சென்றன. முன்னைய ஆண்டைப் போலவே, 2000ஆம் ஆண்டிலும் முதலாந்தரச் சந்தையில் மத்திய வங்கியின் தலையீடு அதிகரித்துக் காணப்பட்டது. மொத்த புதிய வழங்கவில் 70 சதவீதமானவை, மத்திய வங்கியின் இரண்டாந்தர சதியினுடாக இதனை சந்தைக்கு படிப்படியாக வெளிவிடும் நோக்கத்துடன் மத்திய வங்கியால் கொள்வனவு செய்யப்பட்டன. முதலாந்தரச் சந்தையில் மீன் வழங்கல் மீதான மத்திய வங்கியின் தலையீடும் அதிகரித்துக் காணப்பட்டது. வங்கி 1999இன் 19 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000இல் மொத்த திறைசேரி உண்டியல் மீன் வழங்கல்களின் 24 சதவீதத்தைக் கொள்வனவு செய்தது. இதேவேளை,

நேர்மாற்று மீள்கொள்வனவு வசதி மூலம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் மத்திய வங்கியின் உடமைகள் பெருமளவில் அதிகரித்து வீழ்ச்சிடைந்து செல்லும் வெளிநாட்டு அலுவல்சார் ஒதுக்குகளினால் சந்தையில் எழுந்த திரவத்தன்மைப் பற்றாக்குறையைப் பிரதிபலித்தது. இவ்விவிருத்திகளின் விளைவால் மத்திய வங்கி வசமிருக்கும் திறைசேரி உண்டில்களினதும் திறைசேரி முறிகளினதும் உடைமை 2000 இறுதியில் (ஏட்டுப் பெறுமதி அடிப்படையில்) ரூ.41,330 மில்லியனால் ரூ.66,593 மில்லியனுக்கு அதிகரித்தன. இதேவேளை வர்த்தக வங்கிகளின் திறைசேரி உடைமைகள் வீழ்ச்சிடைந்தன. நிர்வாக ஏற்பாடுகளினால் உள்நாட்டுச் சந்தையிலிருந்தான கடன்பாடுகள் 2000இல் ரூ.3,178 மில்லியனாக விளங்கின. நிர்வாக ரீதியாக கடன் பெறப்பட்ட நிதியங்களின் முக்கிய மூலங்களாக தேசிய சேமிப்பு வங்கியும் ஊழியர் நம்பிக்கை நிதியமும் விளங்கின.

வங்கித்தொழில் முறையிலிருந்தான அரசின் மொத்தக் கடன்பாடுகள் 1999இன் ரூ.25,996 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000இல் ரூ.53,389 மில்லியனாக விளங்கின. வங்கித்தொழில் துறை 2000இன் மொத்தப் பற்றாக்குறையின் 43 சதவீதத்தை நிதியிட்டது. இது 1999இன் 31 சதவீதத்துடன் ஒப்பிடத்தக்கது. மத்திய வங்கியால் அரசுக்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் ரூ.44,840 மில்லியனாக விளங்கி, 1999இன் 25 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொத்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையின் 36 சதவீதத்தை நிதியிட்டது. இப்பங்கு 1998இல் 6 சதவீதமாகவே காணப்பட்டது. மத்திய வங்கியிலிருந்தான கடன்பாடுகள் திறைசேரிமுறிகள் (ரூ.28,602 மில்லியன்) மற்றும் திறைசேரி உண்டியல்களின் (ரூ.12,727 மில்லியன்) உடைமைகளில் ஏற்பட்ட அதிகரிப்பிலும் தற்காலிக முற்பண்களின் (ரூ.4,200 மில்லியன்) கீழ் நிதியங்களின் அதிகரித்த மாற்றலிலும் பிரதிபலிக்கப்பட்டன. இதில் முக்கியமாகக் குறிக்கப்பட வேண்டியது யாதெனில் இவ்வதிகரிப்பின் பெரும்பகுதி மத்திய வங்கியிலிருந்தான அரசுகடன்பாடுகள் காரணமாக ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இது மத்திய வங்கியிலிருந்து திரவத்தன்மையைப் பெறுவதற்கு சந்தை அதன் அரசு பிணையங்களின் உடைமைகளைப் பயன்படுத்துவதால் ஏற்பட்டதாகும். வரவு செலவுத்திட்ட மூலவள இடைவெளியை நிரப்புவதற்கு மத்திய வங்கி மீது தங்கியிருத்தல் அதிகரித்த போதிலும், அதன் விரிவாகக்கூடக்கத்தை கருத்திற்கொண்டு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய வங்கி ரூபாத் திரவத்தன்மையை முகாமைப்படுத்துவதை இயலச் செய்தது. அதாவது உள்நாட்டுப் பொருளாதாரத்தில் திரவத்தன்மையை போதாமையைத் தடுப்பதற்காகும்.

வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகள் (உவபி) மற்றும் வர்த்தகவங்கிகளின் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளில் (வெநாவபி) இருந்தான அரசுக்கான தேறிய கொடுகடன் 2000ஆம் ஆண்டில் ரூ.8,549 மில்லியனாக விளங்கியது. 2000ஆம் ஆண்டில் உ.வ.பிரிவுகளிலிருந்தான கடன்பாடுகள் (ரூ.3,762 மில்லியன்), மேலதிகப்பற்று வசதியின் பயன்பாடு (ரூ.10,591 மில்லியன்), அரசின் ஏனைய பொறுப்புக்களிலான அதிகரிப்பு (2,076 மில்லியன்), படுகடன் பிணையங்கள் உடைமைகளிலான வீழ்ச்சி (ரூ.4,484 மில்லியன்), இறக்குமதி உண்டியல்கள் கணக்கிலான பொறுப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி (ரூ.3,929 மில்லியன்), வைப்புக்களின் அதிகரிப்பு (ரூ.490 மில்லியன்), என்பவற்றின் இணைந்த விளைவுகளால் ஏற்பட்டதாகும். வெ.நா.வ.பிரிவுகளிலிருந்தான தேறிய கடன்பாடுகள் (ரூ.4,787 மில்லியன்) வெ.நா.வ.பிரிவுகளினாலோக ஒழுங்கு செய்யப்பட்ட ஜக்கிய அமெரிக்க டொலர் 100 மில்லியன் (ரூ.7,754 மில்லியன்) கொண்ட விசேட வெளிநாட்டு கடன்பாடுகள் மற்றும் 1998இல் கடன் பெறப்பட்ட ஜ.அடோலர் 41 மில்லியன் (ரூ.3,138 மில்லியன்) கொண்ட வெ.நா.வ.பிரிவுகளின் மீள் கொடுப்பனவின் தேறிய விளைவுகளால் ஏற்பட்டதாகும்.

2000ஆம் ஆண்டில் மொத்த வெளிநாட்டுக் கடன்பாடுகள் 1999இன் ரூ.22,974 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.23,777 மில்லியனாக விளங்கியது. ஆரம்ப வரவுசெலவுத்திட்டத்திலான ரூ.35,800 மில்லியன் கொண்ட வெளிநாட்டுக் கடன்பாடுகள் நிகழ்ச்சித் திட்டத்துடன் ஒப்பிடுகையில் பல தரப்பட்ட நிருவாக மற்றும் நடைமுறை விடயங்களின் காரணமாக முக்கிய செயற்றிட்டங்கள் சிலவற்றின் அமல்படுத்தவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பயன்பாடு 66 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது. 1998இலும், 1999இலும் வெளிநாட்டு நிதியின் குறைப்பயன்பாடு முறையே 10 சதவீதமாகவும், 23 சதவீதமாகவும் காணப்பட்டது. வெளிநாட்டுக் கடன்பாடுகள் பல்புடை மற்றும் இருபுடை மூலங்கள் மூலம் முழுமையாக செயற்றிட்ட மற்றும் நிகழ்ச்சித்திட்ட வடிவிலையே பெறப்பட்டன. 2000ஆம் ஆண்டிலான மொத்தக் கடன்பாடுகளின் ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு யப்பான் (ரூ.12,437 மில்லியன்), ஆசிய அபிவிருத்தி வங்கி (ரூ.5,368 மில்லியன்) மற்றும் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு (ரூ.3,108 மில்லியன்) விளங்கின. ரூ.23,282 மில்லியன் கொண்ட மீள் கொடுப்பனவுடன் பற்றாக்குறையை நிதியிடுவதற்கு கிடைக்கக் கூடியதாகவுள்ள தேறிய வெளிநாட்டுக் கடன்பாடுகள் ரூ.496 மில்லியனாக மொ.உ.உற்பத்தியின் 0.04 சதவீதம் மட்டுமே காணப்பட்டன. இது 2000இற்கான வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையின் 0.04 சதவீதத்தை மட்டுமே நிதியிடப் போதுமானது. 1998இலும், 1999 இலுமான தேறிய வெளிநாட்டுக்

கடன்பாடுகள் முறையே ரூ.1,484 மில்லியனாகவும் ரூ.10,197 மில்லியனாகவும் விளங்கின. வரவுசெலவுத்திட்ட நோக்கங்களுக்காக பெறப்பட்ட வெளிநாட்டுக் கொடைகளும் 1999இன் ரூ.6,761 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.5,146 மில்லியனுக்கு வீழ்ச்சிடைந்தன. இவ்வாண்டுகளில் பற்றாக்குறையை நிதியிடவில் வெளிநாட்டு மூலவளங்களின் பெருமளவு குறைபானது உள்நாட்டு மூலவளங்கள் மீது மேலதிக தாக்கங்களை ஏற்படுத்தி வட்டிலீதங்களை மேல நோக்கி உயர்த்தின. இதன்படி, அமுல்படுத்தும் முகவராண்மைகளின் உதவியுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் செயற்றிட்டம் தொடர்பான விசேட விடயங்களை எடுத்தியம்புவதன் மூலம் வெளிநாட்டு உதவியில் பயன்பாட்டை முன்னேற்றுவதற்கு பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது முக்கியமானதாகிறது.

8.8 அரச படுகடன்

2000ஆம் ஆண்டின் மொத்த அரச படுகடன் இருப்பு ரூ.167,369 மில்லியனால் (16 சதவீதம்) அதிகரித்து 2000ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.1,218,700 மில்லியனாக விளங்கியது. இதன் விளைவாக, மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக அரச படுகடனின் இருப்பு 1999இன் 95 சதவீதத்திலிருந்து 2000இல் 97 சதவீதத்திற்கு அதிகரித்தது. உள்நாட்டுக் கடன்பாடுகளில் ஏற்பட்ட கணிசமான விரிவாக்கம் இவ்வதிகாரிப்பின் கிட்டத்தட்ட 80 சதவீதமானவிற்கு வகை கூறுகையில் வெளிநாட்டுக்கடன் இருப்பு ரூபா நியதிகளில் ரூ.34,174 மில்லியனால் (7 சதவீதம்) அதிகரித்து செலாவணி வீத மாறுபாடுகளின் தாக்கத்தைப் பெருமளவில் பிரதிபலிக்கின்றது.


உள்நாட்டுப் படுகடன்

2000ஆம் ஆண்டு உள்நாட்டுக் கடன்கள் 25 சதவீதத்தால் ரூ.6,766,660 மில்லியனுக்கு வளர்ச்சியடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீத

மொன்றாக உள்நாட்டுக் கடன்பாடுகள் 1999இன் 49 சதவீதத்திலிருந்து 54 சதவீதத்திற்கு அதிகரித்தது. பெருமளவு உள்நாட்டுக் கடன்பாடுகளை நோக்கிய போக்கும், 1999இன் 52 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 56 சதவீதத்திற்கு அதிகரித்த மொத்த படுகடனில் உள்நாட்டுப் படுகடனின் பங்கில் பிரதிபலிக்கப்பட்டது. 1999இனைவிட 2000இல் நடுத்தர மற்றும் நீண்டகால படுகடன் கருவிகள் கூடிய வளர்ச்சியைப் பதிவு செய்தபோதிலும் குறுகிய கால கருவிகளை விட மற்றைய இரண்டினதும் வெளிநின்ற படுகடன்களில் விரைவான வளர்ச்சி வீதம் காரணப்பட்டது.

2000ஆம் ஆண்டில் நடுத்தர மற்றும் நீண்டகாலப் படுகடன் இருப்பு 27 சதவீதத்தால் அதிகரித்து, மொத்த உள்நாட்டுப் படுகடனில் அதன் பங்கை 69 சதவீதத்திற்கு அதிகரித்தது. இவ் அதிகரிப்பு முக்கியமாக திறைசேரிமுறிகள் ஊடான அதிகரித்த அரச கடன்பாடுகள் காரணமாக ஏற்பட்டதுடன், நீண்ட முதிர்ச்சிக் காலங்களுடான கூடியவை சந்தை சார்ந்த படுகடன் கருவிகளை நோக்கிய அரச படுகடனின் நகர்வைப் பிரதிபலிக்கிறது. மொத்த உள்நாட்டுப்படுகடனில் திறைசேரிமுறிகளின் பங்கு 1999இன் 19 சதவீதத்திலிருந்து 2000இல் 30 சதவீதத்திற்கு அதிகரித்தது. இவ்வாண்டில் புதிய முறிவுமங்கல்கள் ரூ.125,322 மில்லியனாக விளங்குகையில் ரூ.26,065 மில்லியன் பெறுமதியான முறிகள் தீர்ப்பனவு செய்யப்பட்டன. இதன் தேற்றிய விளைவு யாதெனில், 2000 இறுதியில் வெளிநிற்கும் திறைசேரி முறி இருப்பு ரூ.204,124 மில்லியனுக்கு அதிகரிப்பதாகும். முன்பு குறிப்பிடவாறு குறுகியகால முறிரச்சிக் காலங்களைக் கொண்ட திறைசேரி முறிகள் 2000ஆம் ஆண்டு இரண்டாம் அரைப்பகுதியில் வழங்கப்பட்டன. இதன் விளைவாக, திறைசேரி முறி பட்டியலில் இரண்டு மற்றும் மூன்று வருட முறிகள் அதிகரித்துக் காணப்பட்டதுடன், 2000 இறுதியில் வெளிநிற்கு திறைசேரி முறி இருப்பின் 69 சதவீதத்திற்கு வகை கூறியது. முதற் தடவையாக, அரச அழைக்கப்படக்கூடிய திறைசேரி முறிகளை இரண்டு வருட முறிகள்) அழைக்கத்தக்க விருப்புடனான வழங்கியது. இம் முறிகளின் விசேட தன்மை யாதெனில், வழங்கப்பட்ட முதலாம் ஆண்டு இறுதியிலோ அல்லது முறியின் முதிர்ச்சிக் காலப்பகுதிக்கு முன் எந்தத் திகதியிலோ இம் முறிகளை மீளப் பெற்றுக் கொள் வதற் கான விருப்பத் தோற்வை அரசு கொண்டிருக்கும். எனினும், முதற்தர எலத்தில் குறிப்பிட்டு செய்யப்பட்ட அதிகரித்த வட்டி வீதங்கள் காரணமாக அரசு இரண்டு வழங்கல்களுக்குப் பின்பு அவற்றின் வழங்கலை இடைநிறுத்தியது.

2000 ஆண்டிறுதியில், வெளிநிற்க ரூபாய் பினையங்கள் ரூ.263,888 மில்லியனாக விளங்கின.



அட்டவணை 8.6
வெளிநின்ற மத்திய அரசு படுகடன்
(ஆண்டு முடிவில்)

வியடம்	நூபா மில்லியன்				
	1996	1997	1998	1999	2000
மொத்த உள்நாட்டுப் படுகடன் (அ)					
துறைக் கால	356,703	387,740	463,426	543,465	676,660
நடுத்தர மற்றும் நீண்டகால	149,798	137,494	163,253	175,886	208,017
நடுத்தர மற்றும் நீண்டகால	206,905	250,246	300,173	367,579	468,643
படுகடன் கருவிகளின்படி					
சூபாப் பிளேஸ்கள்	356,703	387,740	463,426	543,465	676,660
தினாஞ்சிரி உண்டியல்கள்	205,975	239,475	250,570	262,056	263,888
தினாஞ்சிரி முற்கள்	124,996	114,996	119,996	124,996	134,996
ஏனையைல்	-	10,000	48,915	104,867	204,124
ஏனையைல்	25,732	23,269	43,945	51,546	73,652
திறவுவங்களின்படி					
வங்கிகள்	356,703	387,740	463,426	543,465	676,660
மத்திய வங்கி	101,764	100,536	113,054	139,671	199,030
வங்கி உண்டியல்கள் (ஆ)	34,303	19,770	27,179	48,867	97,778
கடன்கரைப்பு நிதியம்	67,461	80,766	85,875	90,804	101,252
கடன்கரைப்பு நிதியம்	100	100	100	100	100
வங்கியல்வாத்துறை	254,839	287,104	350,272	403,694	477,530
தேசிய செமிப்பு வங்கி	47,794	62,498	67,260	79,555	87,263
ஊழியர் சேம நிதியம்	113,236	134,867	157,711	181,581	211,742
ஏனையைல்	93,809	89,739	125,301	142,558	178,525
மொத்த வெளிநாட்டுப் படுகடன்					
செயற்றிடத் தடவைகள்	359,685	376,331	461,273	507,866	542,040
செயற்றிடமல்லாக கடன்கள்	302,960	320,867	400,284	444,423	477,845
செயற்றிடமல்லாக கடன்கள்	56,725	55,464	60,989	63,443	64,195
வகைகளின்படி					
சலுகைக் கடன்கள்	359,685	376,331	461,273	507,866	542,040
சலுகையற்ற கடன்கள்	350,319	362,435	446,331	497,672	535,129
சலுகையற்ற கடன்கள்	9,366	13,896	14,942	10,194	6,911
நாணயத்தின்படி					
சில. உ.	359,685	376,331	461,273	507,866	542,040
சு.அ.டோலர்	130,818	142,733	179,124	195,799	214,471
மென்	74,918	83,111	89,877	91,282	98,130
டியுச் மார்க்	99,868	98,738	132,371	164,800	172,932
ஏனையைல்	27,313	25,746	29,747	27,375	28,484
ஏனையைல்	26,768	26,003	30,154	28,610	28,023
வெளிநாட்டு நிரம்பலர் கொடுகடன்					
மொத்த வெளிநின்ற அரசு படுகடன்	923	499	575	530	167
மொத்த வெளிநின்ற அரசு படுகடன்	716,388	764,071	924,699	1,051,331	1,218,700
கடன்கரைப்பு நிதியம் நீங்களாக மொத்த வெளிநின்ற அரசு படுகடன்	716,288	763,971	924,599	1,051,231	1,218,600
முக்கிய வியடம்:					
படுகடன் / மொத்த (ஆ)	46.4	43.6	45.5	49.1	53.9
உள்நாட்டுக் கடன்பாடு	46.8	42.3	45.3	45.9	43.2
வெளிநாட்டுக் கடன்பாடு	93.3	85.8	90.8	95.1	97.1

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) முறையே 1993இலும் 1996இலும் வழங்கப்பட்ட ரூ.24,088 மில்லியன் மற்றும் ரூ.23,873 மில்லியன்கொண்ட நீண்டகால முறிகளை உள்ளடக்குகின்றது.

(ஆ) வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு 1998இலும் 1999இலும் 2000இலும் வெளிநின்ற முறையே ரூ.6,773 மில்லியன், ரூ.5,913 மில்லியன் மற்றும் ரூ.12,820 மில்லியன் கடன்பாடுகளை உள்ளடக்குகின்றது.

படுகடன் சந்தையில் சந்தையல்லாப் பிணையங்களின் பங்கைக் குறைக்கும் அரசின் கொள்கையுடன் இசைந்து செல்லும் வகையில் அரசு நிதியிடவின் ஓர் மூலமாக ரூபாக் கடன்களின் பாவனையில் படிப்படியாக குறைப்பு காணப்பட்டது. மொத்த உள்நாட்டுப் படுகடனில் அதன் பங்கு 1997இன் 62 சதவீதத்திலிருந்து 1999இல் 48 சதவீதத்திற்கும், 2000இல் 39 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தது. ரூபாக்கடன் நிகழ்ச்சித்திட்டத்துக்கான முக்கிய உதவுதொகை வழங்குனர் களாக உள்.சே.நிதியமும், தே.அ.வ.உம் விளங்கி 2000லான மொத்த முதலீடுகளின் 98 சதவீதத்திற்கு வகை கூறின.

அரசின் அதிகரித்த கடன்பாட்டுத் தேவைகள் மற்றும் வட்டி வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு குறுகிய கால படுகடன் கருவி மூலம் அதன் கடன்பாடுகளை அதிகரிக்க அரசைச் கட்டாயப்படுத்தியது. 1999இல் அவதானிக்கப்பட்ட குறுகிய கால கடன்பாடுகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மெதுவடைவு, 1999இன் 8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000இல் 18 சதவீதத்தால் (ரூ.32,131 மில்லியன்) வளர்ச்சியடைந்த குறுகிய காலக் கடன்பாடுகளின் காரணமாக நேர்மாறாக்கப் பட்டது. பேரினும், உள்நாட்டுப் படுகடனில் குறுகிய காலப் படுகடனின் பங்கு, நடுத்தரகாரக் கடன்பாடுகள் கூடிய வீதத்தில் அதிகாரித் தமையால் இவ் விரு ஆண்டுகளுக்கிடையே 32 சதவீதத்திலிருந்து 31 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்தது. திறைசேரி உண்டியல் உடைமைகள் ரூ.10 பில்லியனால் அதிகரித்து 2000 இறுதியில் ரூ.135 பில்லியனாக விளங்கியது. தற்காலிக முற்பணங்கள் ரூ.27,169 மில்லியனாக விளங்குகியில் அரசின் ஏனைய குறுகியகால படுகடன் கடப்பாடுகள் 64 சதவீதத்தால் (ரூ.17,931 மில்லியன்) அதிகரித்து 2000 இறுதியில் ரூ.45,852 மில்லியனாக விளங்கியது.

2000 ஆம் ஆண்டு வங்கித் தொழில் முறையிலிருந்தான வெளிநிற்கும் கடன்பாடுகள் ரூ.199,030 மில்லியனாலும் கு 42 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து (ரூ.59,359 மில்லியன்), வெளிநின்ற மொத்த உள்நாட்டுப் படுகடனின் 29 சதவீதத்திற்கு வகை கூறியது. இவ் அதிகரிப்பின் பெரும்பகுதி (ரூ.48,911 மில்லியன்) மத்திய வங்கியிலிருந்தான கடன்பாடுகள் பேரினாலானதாகும். இதன்படி, வெளிநின்ற மொத்த உள்நாட்டுப் படுகடனில் மத்திய வங்கியின் பங்கு 1999 இறுதியின் 9 சதவீதத்திலிருந்து 2000 இறுதியில் 14 சதவீதத்திற்கு அதிகாரித் தது. அரசின் ஏனைய குறுங்கால கடன்பாடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, இரண்டு அரசு வங்கிகளின் மேலதிகப்பற்று வசதிகளின் மூலமான அதிகாரித் தகடன் பாடுகளிலிருந்து எழுந்த வர்த்தகவங்கள் கீழ்க்கண்ட அடிப்படையில் உள்ளடக்குக்காட்டுகிறது.

அரசு படுகடன் பிணையங்களுக்கான சந்தையை மேலும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு விணைத்திறனை முன்னேற்றுவதன் மூலமும் அரசு பிணையங்களிலான கம்பனிகளின் கொடுக்கல் வாங்கல்களின் சிறந்த மேற்பார்வையை இயலச்செய்வதன் மூலமும் முதன்மை வணிகர்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளுக்கு சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய விதிமுறைகளின்படி குறைந்தபட்சம் ரூ.150 மில்லியன் கொண்ட வலிந்த மூலதனத்தைக் கொண்ட கம்பனிகள் மட்டுமே அரசு பிணையங்களின் வர்த்தகத்துக்காக முதன்மைத் வணிகர்களாகத் தொழிற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதன் விளைவாக, முதன்மை வணிகர் முறையில் தொழிற்பாட்டிலிருக்கும் கம்பனிகளின் எண்ணிக்கை பதினெட்டிலிருந்து எட்டுக்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மை வணிகர்களின் அலுவலக மற்றும் அலுவலகத்துக்கு வெளியேயான கண்காணிப்பை நடாத்துவதற்கு பொதுப்படுகடன் திணைக்களத்தில் கண்காணிப்புப் பிரிவொன்று அமைக்கப்பட்டது. முதன்மைத் வணிகர் முறையை மேலும் பலப்படுத்துவதற்கு, மின்னியல் விலைக்குறிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தல், உலககாலாவிய முதன்மை மீன்கொள்வனவு உடனபடிச்கையை தேர்ந்தெடுத்தல், முதன்மைத் வணிகர்களின் உரிமங்கள் வழங்கலுக்கான மிகக் கடுமையான செயல்முறையை அபிவிருத்தி செய்தல் என்பவற்றை உள்ளடக்குவதற்காக முதன்மைத் வணிகர்களை நிறுவகிக்கும் ஏற்கனவே இருக்கும் சட்ட மற்றும் விதிமுறை வரைச்சட்டமைப்பில் திருத்தமொன்று தேவைப்படுகிறது. முன்மொழியப்பட்ட பத்திரங்கள் அற்ற பிணைய முறையின் அறிமுகமும், அரசு படுகடன் பிணையங்களுக்கான சந்தையின் அபிவிருத்திக்கு மேலும் பங்களிப்புச் செய்யும்.

வெளிநாட்டுப் படுகடன்

2000ஆம் ஆண்டு இறுதியில் வெளிநின்ற மொத்த வெளிநாட்டுப் படுகடன் 7 சதவீதத்தால் (ரூ.34,174 மில்லியன்) ரூ.542,040 மில்லியனுக்கு அதிகரித்தது. எனினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடனின் இருப்பு 1999இன் 46 சதவீதத்திலிருந்து 2000இல் 43 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மொத்த அரசுப் படுகடனில் அதன் பங்கு 1999இன் 48 சதவீதத்திலிருந்து 2000இல் 44 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

வெளிநாட்டுப் படுகடன் இருப்பிலான அதிகரிப்பின் மூன்றில் இரண்டு பங்கு (ரூ.24,104 மில்லியன்) செலாவணி வீத மாறுபாடுகளால் ஏற்பட்டதாகும். எனினும், 2000ஆம் ஆண்டில் செலாவணி வீத மாறுபாடுகளின் தாக்கம் 1999இலும் (ரூ.37,989 மில்லியன்), 1998இலும் (ரூ.35,522 மில்லியன்) நிலவியதை விட குறைந்து காணப்பட்டது. ஐ.அ.டோலருக்கு எதிராக ரூபா பெருமளவு

அட்டவணை 8.7
வெளிநாட்டுக் கடன்கள் மீதான செலாவணி வீத
மாறுபாட்டு தாக்கம் (அ)

விடயம்	1996	1997	1998	1999	2000(ஆ)
மொத்தப் பெறுகைகள்	23,992	24,642	30,996	24,741	27,370
மீன் கொடுப்பனவுகள்	8,939	10,004	11,576	16,137	17,300
தேற்று பெறுகைகள்	15,053	14,638	19,420	8,604	10,070
செலாவணிவீத மாறுபாடு					
காரணமாக பொறுப்பில்					
ஏற்பட்ட மாற்றம்	-1,654	2,008	65,522	37,989	24,104
காலப்பகுதியில்	359,685	376,331	461,273	507,866	542,040

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(அ) தரவுகள் இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பெறுமதி தின பதிவு முறையினை அடிப்படையாகக் கொண்டது.

(ஆ) தற்காலிகமானவை.

பெறுமானத்தேய் வடைந்த போதிலும், மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் வகையிடப்பட்டவை 18 சதவீதமாக மட்டும் இருந்தமையால், வெளிநாட்டுப் படுகடன் இருப்பு மீதான தாக்கம் ரூ.10,056 மில்லியனுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. சி.எ.உ.இனால் வகையிடப்பட்டபடுகடன் இருப்பு, சி.எ.உ. இற்கு எதிரான ரூபாவின் பெறுமானத்தேய் வகையால் அதிகாரித்திருக்கையில். ஏனைய நாணயங்களுக்கெதிரான ரூபாவின் பெறுமானத்தேய்வு, படுகடன் இருப்பில் ரூ.5,618 மில்லியன் கொண்ட அதிகரிப்புக்கு வகை கூறியது. மறுபக்கத்தில், ஜப்பானிய யென்னுக்கெதிரான ரூபாவின் பெறுமான அதிகரிப்பு ரூ.1,892 மில்லியன் கொண்ட வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் சாதகமான தாக்கமொன்றைக் கொண்டிருந்தது.

மொத்த வெளிநாட்டுப்படுகடன் இருப்பில் பெரும்பாலும் 99 சதவீதத்தைக் கொண்டுள்ள சலுகை ரீதியிலான கடன்கள், 2000ஆம் ஆண்டில் அதன் படுகடன் இருப்பில் 7.5 சதவீத அதிகரிப்பை ஏற்படுத்தியது. சலுகை ரீதியற்ற கடன்களின் இருப்பு 32 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தமைக்கு, 1998 இல் வழங்கப்பட்ட மாறுபாடும் வீதப் பத்திரத்தின் வெளிநின்ற பகுதியின் தீர்ப்பனவு காரணமாகியது. வெளிநின்ற மொத்தப் படுகடன் பட்டியலில் 88 சதவீதத்திற்கு வகைக்கூறும் செயற்றிட்டக் கடன்கள் 8 சதவீதத்தால் அதிகரித்திருக்கையில், செயற்றிட்டமல்லா மற்றும் பண்டக் கடன்கள் என்பன ஒவ்வொன்றும் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே அதிகரித்தன. இருபடை மூலங்களிலிருந்தான் வெளிநின்ற படுகடன் இருப்பு 2000ஆம் ஆண்டில் மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பின் 53 சதவீதத்திற்கு வகைக்கூறி 6 சதவீதத்தால் மட்டும் அதிகரித்திருக்கையில் பல்புடை மூலங்கள் பேரிலான வெளிநின்ற படுகடன் 2000ஆம் ஆண்டில் 9 சதவீதத்தால் அதிகரித்தன.

அட்டவணை 8.8

அரசின் படுகடன் பணிக்கொடுப்பனவுகள்

ரூபா மில்லியன்

விடயம்	1996	1997	1998	1999	2000(அ)
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	82,163	83,729	114,866	103,885	175,726
கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்	33,240	28,483	59,968	41,762	104,526
உள்நாடு	22,749	15,232	41,617	20,322	81,244
வெளிநாடு	10,491	13,251	18,351	21,440	23,282
வட்டிக் கொடுப்பனவுகள்	48,923	55,246	54,898	62,123	71,200
உள்நாட்டு	42,184	48,554	47,598	53,371	62,185
குறுங்கால	18,053	18,174	12,398	13,085	12,767
நடுத்தர மற்றும் நினைகால	23,231	30,381	35,200	40,837	49,418
வெளிநாட்டு	6,739	6,692	7,300	8,752	9,015
வட்டி / நடைமுறைச் செலவு (%)	27.9	29.9	27.5	30.0	28.0
படுகடன் பணிகள் / மொத்த(%)	10.7	9.4	11.3	9.4	14.0
வெளிநாட்டுப் படுகடன் பணிகள் / ஏற்றுமதி (%)	7.6	7.3	8.3	9.3	7.7

(அ) தற்காலிகமானவை.

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

2000ஆம் ஆண்டில் படுகடன் பணிக் கொடுப்பனவுகள், முக்கியமாக ரூபாக்கடன்கள் மற்றும் திறைசேரி முறிகள் பேரிலான பெருமளவு கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் காரணமாக, 69 சதவீதத்தால் ரூ.175,726 மில்லியனுக்கு அதிகரித்தன. இதன்படி மொத்த உற்பத்திக்கான படுகடன் பணியின் விகிதம் 9 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 14 சதவீதத்திற்கு அதிகரித்து, கடந்த தசாப்தத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவாக விளங்கியது. மொத்தக் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் உள்நாட்டுப் படுகடன் பேரிலான ரூ.81 பில்லியனையும் வெளிநாட்டுப் படுகடன் பேரிலான ரூ.23 பில்லியனையும் உள்ளடக்கி ரூ.104 பில்லியனாக விளங்கியது. இவ்வாண்டில் உள்நாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் ரூ.60,922 மில்லியனால் பெருமளவு அதிகரித்திருக்கிறதில் வெளிநாட்டுப் படுகடன் மீள் கொடுப்பனவுகள் ரூ.1,842 மில்லியனால் அதிகரித்தன.

2000ஆம் ஆண்டில் வட்டிக் கொடுப்பனவுகள் 15 சதவீதத்தால் ரூ.71,200 மில்லியனுக்கு அதிகரித்தன. எனினும், நடைமுறைச் செலவுக்கான வட்டிக் கொடுப்பனவுகள் விகிதம் 30 சதவீதத்திலிருந்து 2000ஆம் ஆண்டில் 28 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து நடைமுறைச்

செலவிலான அதிகூடிய வீத அதிகரிப்பைப் பிரதிப்பிலிக்கின்றது. மொத்த வட்டிக் கொடுப்பனவுகளில் 87 சதவீதம் உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள், 1999 இன் 12 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அரசின் உயர்ந்த உள்நாட்டுப் படுகடன்பாடுகள் காரணமாக 2000ஆம் ஆண்டில் 21 சதவீதத்தால் அதிகரித்தன. 2000ஆம் ஆண்டு நடுத்தர மற்றும் நீண்ட காலப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள், 1999இன் 16 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு இரு முறை வட்டிக் கொடுப்பனவுகளைக் கொண்ட நடுத்தர மற்றும் நீண்ட கால கருவிகளிலிருந்தான அதிகரித்த கடன்பாடுகளின் விளைவால், 2000ஆம் ஆண்டில் 21 சதவீதத்தால் அதிகரித்தன. குறுகிய கால படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2000ஆம் ஆண்டில் 2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தமைக்கு 1999இலும் 2000ஆம் ஆண்டின் முதல்வரப் பகுதியிலும் நிலவிய குறைந்த வட்டி வீதங்கள் மற்றும் குறைந்த முதிர்ச்சிக் காலங்களிலிருந்து (3 மாதங்கள்) 2001ஆம் ஆண்டில் மட்டுமே வட்டிக் கொடுப்பனவுகளைக் கொண்டிருக்கும் நீண்ட முதிர்ச்சிக் காலங்களுக்கு (6 மாதங்களுக்கு மேல்) திறைசேரி உண்டியல் கடன்பாடுகள் நகர்ந்தமை காரணமாகியது. வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் ரூ.9,105 மில்லியனுக்கு 3 சதவீதத்தால் அதிகரித்து, 1999இல் பதிவு செய்யப்பட்ட 20 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் குறைந்த வீதமொன்றால் விரிவாடைந்தது.

ரூபா நியதிகளில், வெளிநாட்டுப் படுகடன் இருப்பின் பெறுமதியை ரூபாவின் பெறுமானத்தேயு அதிகரித்த போதிலும், தேறிய அடிப்படையில் அரசு மீது மேலதிகப் படுகடன் மீள்கொடுப்பனவுச் சுமையை ஏற்படுத்துகின்றது என்ற ஊகத்திற்கு தவறான எண்ணத்தைத் தோற்றுவிக் கிறது. ஏனெனில் வெளிநாட்டுப் படுகடன், நடைமுறை அரசிறையிலிருந்து அரசால் மீளச்செலுத்தப்படுவதாலும், நடைமுறை அரசிறையும் நாணயத்தின் பெறுமானத்தேயவால் அதிகரிப்பதினாலாகும். நாணயத்தினை ஒரு சதவீதத்தால் பெறுமானத்தேயு செய்வதன் மூலம் அரசுக்கு ரூ.1,340 மில்லியன் தேறிய வரவு செலவுத் திட்ட நன்மை கிடைக்கதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வரவுசெலவுத்திட்டத்தில் எதுவித மேலதிகச் சுமையும் இருக்கவில்லை.